

Bassidium Corneum

Ugali Uganda

Q26:417

N25

176428

சிவமயம்.

ஸ்ரீமுருகக்கடவுள்துணை.

# ஸ்ரீமுருகக்கடவுள் சோடசப் பதிகப் பிரபந்தம்।



திருப்பாங்குறைம், திருச்சேந்தூர், திருப்பழனி, திருவேரகம்,  
பழைத்திர்சோலை, துவங்குதோறுடல், தன்றக்குடி, துமரமலை,  
விராலிமலை. கோடுமேனூர், கழுதுமலை, கதிர்காமமலை.  
எட்டிகுடி, திருச்சிக்கல், புள்ளிநூத்துமலேநூர், திருத்தனிகை  
ஆகத் தலம் கசூ-க்குப் பதிகம் கசு.

இவை

கல்லுல் ஸ்ரீமணிவாசக சரஞ்ஜைய சவாமிகளால்  
இயற்றப்பெற்ற

திரிசெபுரம் பிஷப் ஹீபர் காலேஜ் தலைமைத் தமிழ்ப் பண்டிகர்  
திரு ட. மு. வேங்கடசாமி நாட்டாரவர்களாற்  
பரிசோதிக்கப்பெற்ற

காரைக்குடி  
நாம் இராமசாமி சேட்டியாரவர்களின்  
ல் அரங்கேற்றி வெளியிடப்பெற்றன.

026:41)

N25

176478

son Press, Teppakulam, Trichy.—1925.

வ

சிவமயம்

ஸ்ரீ முருகக்கடவுள் துணை

# ஸ்ரீ முருகக் கடவுள்

சோடசப் பதிகப் பிரபந்தம்



இவை

கல்லல் ஸ்ரீ மணிவாசக சரணைலய சுவாமிகளால்  
இயற்றப்பெற்று



திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் காலேஜ்  
தலைமைத் தமிழ்ப் பண்டிதர்  
திருவாளர் ந. மு. வேங்கடசாமி நாட்டாராமாகளா  
பரிசோதிக்கப்பெற்று



சுவாமிமலை என்கின்ற திருவேரகத்திருப்பதியில்  
ஸ்ரீ முருகப்பெருமான் திருமுனிகூடிய  
புலவர் பேஞ்சமக்கள் பேரவையில்



காரைக்குடி

திருவாளர் சுப. ச. ராம. இராமசாமி சேட்டியாரவர்களின்  
பெரும் பொருஞ்சுவியால் அரங்கேற்றப்பெற்று



திருச்சிராப்பள்ளி

ஜெகம் அண் கோ., டாட்ஸன் அச்சக்கடத்தில்  
மேற்படி செட்டியாரவர்களால் அச்சிட்டு  
வெளியிடப்பெற்றன

1925



—  
திருச்சிற்றம்பலம்.

## சாத்துக்கவிகள்.



திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் காலேஜ  
தலைமைத் தமிழகியர்  
தீருவாளர் பண்டிதர்,

ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள்  
இயற்றியது



சிறப்புப் பாயிரம்.

உலகமு முயிரு மொன்றினிறைந் தோங்கி  
யிலகுறுஞ் சிவனெம் மிறைதுதல் விழியிற்  
பொறிக ளாரூகிப் பொலிதரு குழவியாய்ச்  
செறிவுறு கந்தவேள் திசைமுகற் சிறையிட்  
டோமெனு மறைப்பொரு ஞதுவென வுமைசேர்  
வாமனுக் கருளி மகிழ்க்குரு சாமி  
சூர்முத லாகச் சூழ்ந்தெழு மவுணராங்  
கார்நிறக் காட்டைக் களைந்தெறிந் தமரரை  
வான்குடி யேற்றிய வள்ளல் மலைதொறுந்  
தான்குடி யமருந் தலைவன் றண்டமிழ்ச்  
சிறப்பிய லாக ஏறத்தெரி பொருளாகத்  
தன்பம ரைந்தினை யின்பமெ லாமுற  
வள்ளியை மணந்த வொள்ளியன் றமிழால்  
எள்ளினு மருள்புரி யேந்தவிக் கவியில்  
கண்கண்ட தெய்வ மென்று காசினியோர்  
எண்கொண்டு பரவி யெவ்வர மும்பெற  
வீற்றிருந் தருள்செய் மேதகு திருச்தலம்  
சாற்றி னுலப்பில வாமவை தம்முள்

பரங்குன் றலைவாய் பழனிதிரு வேரகம்  
 பழமுதிர் சோலை பலவுறு குன்றுகள்  
 எனுநற் படைவீ டிருமுன் றட்னே  
 பினுமீ ரெந்து பிறங்கெழிற் பதியும்  
 பரவிய பதிகம் பதினை றூகச்  
 சந்தநலங் கொழிக்கத் தந்து தரணியில்  
 முந்துறு புகழ்சேர் முதறி வாளன்  
 ஆரெனிற் கேண்மின் சீரிய பாண்டித்  
 திருநாட்டனிற் நிகழ்தரு கல்வி  
 நற்பதி மேவு பொற்புறு குணத்தினன்  
 தண்டமிழ் மொழியும் சைவமுந் தழைக்கக்  
 கண்டுளங் குழைக்கும் கருத்தினன் நனவி லும்  
 கனவி லு முருகன் கழவிணை மறவான்  
 மணிவாசக சரணைலய மாண் பெயர்  
 அணிவா முருந்தவ னுமவ னிபற்றிய  
 வளமலி சோடச மாண்பதி கங்களை  
 உளமிக மகிழ்ந்தேற் றளவில்பல் சிறப்புடன்  
 திருவே ரகப்பதி முருகவேள் திருமுன்  
 அவையரங் கேற்றுவித் தச்சிட லானேன்  
 பண்ணிய புண்ணியப் பயனெலா மொருவழி  
 நண்ணிய வென்ன நலந்திரண் டோங்கும்  
 காரைப் பதிவரு கனதன வணிக  
 நற்குடி யாளன் பொற்புமிக் காரும்  
 மாத்தூர்க் கோயிலரும் பாக்கூ ருடையார்  
 வகுப்பினிற் சுப்பிர மணியன் மாதவத்தால்  
 உதித்தவன் செல்வங் கல்வி யுயர்குணம்  
 மதித்தகு வண்மை வளர்புக முன்பெலாம்  
 மேவரப் பெற்ற சீரிய னேவரும்  
 இராம சாமி யென் றிசைக்க  
 விராவிய புகழ்சால் மேதகை யோனே.

சிவமயம்.

கரங்கைத்தமிழ்ச்சங்கத்து அமைச்சரும், ‘தமிழ்ப்பொழில்’  
பத்திராசிரியரும், தஞ்சை செயின்ட் பிட்டர் ஹெஸ்கல்  
தலைமைத் தமிழ்ப்பண்டிகருமாகிய,

திருவாளர்

ஆர். வேங்கடாசலம் பிள்ளை. அவர்கள்  
இயற்றியவை.



அறூசீரடி யாசிரிய விருத்தம்.

பான்மணக்கும் தென்மொழியான் பயிலக்க  
வடமொழியான் பயின்று தேர்ந்த  
நூன்மணக்கும் நுண்ணறிவான் நொய்ம்மையன  
நுவன்றறியான் நோன்பார் சீர்த்தி  
வான்மணக்கும் துறவறத்தான் வபங்கியதோ  
மில்லறத்தான் மலீந்த அன்பு  
தான்மணக்கும் நம்மணிவாசக சரணுலய  
மேலான் றனையொப் பில்லான்

(க)

அன்னன்றன் றமிழ்ப்புலமும் அருங்கைவத்  
திருநெறியி லமைந்த பாங்கும்  
பன்னுவி லேன்பகர்தற் பான்மையனே  
பழந்தவத்தாற் படைத்த வாழ்க்கை  
முன்னேதும் அவ்விரண்டன் முதன்மைதர  
வழைத்திடற்கே முற்றி நின்றுன்  
என்னுவிச் சின்மொழியா வியம்புதலன்  
றெடுத்துரைக்க யாவன் யானே

(ஒ)

விண்மூடிப் பொழிகின்ற விரிவானின்  
மிகவிரைந்து வேண்டு வார்முன்  
கண்மூடித் திறக்குமுனங்கவினியபல்  
சந்தஞ்சேர் கவிகள் பாடல்

உண்மூடும் இருள்பெருக ஒருகவிக்கும்  
மிகவிழிக்கும் ஒருவே னுள்ளத்  
தெண்மூடா தெஞ்ஞான்றும் இனி துங்கைந்  
திருப்பதொரு எழிலே யம்மா.

(ஏ)

தாய்மொழியாம் தமிழ்மொழிக்குத் தனையர்புரி  
தருங்கடன்றந் தசுதிக் கேற்ப  
ஆய்மொழியால் அழகுறநால் அணியணிர்தும்  
அவ்வண்ணம் அணிவார் தம்மை

வாய்வனசைய் தூக்குவித்தும் மாண்பொருள்கள்  
இனிதுரைத்தும் மகிழ்த ஸன்றே

ஆயவிவை யெலாமுடையன் அம்மணிவாசக  
சரணை லயனே யன்னே

(ஏ)

பார்பரவும் பரங்குன்றம் பழங்குமலை  
பழச்சோலை பலவாங் குன்றம்  
ஏரகஞ்செங் திற்பதியோ டெட்டிகுடி  
கொடுமளூர் எழிற் சிக்கல்கு  
மாரமலை மாண்கமுதுமலை கதிர்காமம்

தணிகை மழுரக் குன்றம்  
வீரமருள் விராவிமலை வேஞ்ஞர்க்கொவல்  
வோர்பதிகம் விளம்பி னனே

(ஏ)

அப்பெரியான் இயற்றமிவை அனைத்தினையும்  
புலவர்கள் சூழ் அரங்க மேற்றி

ஓப்பனைகள் பலபுரிந்தும் உலகமெலாம்  
அறிந்துவக்க ஓர்ந்தச் சிட்டும்

இப்புவியில் என்றாம்நிலை எழிலறமொன்  
றிதணினாங் கில்லை பென்னாச்

செப்பரிய பெரும்புகழும் சேரினையில்  
லாவறமுஞ் சேர்ந்தான் அன்னேன்

(ஏ)

பெருங்காரைக் குடியடையான் எனும்பேரோ  
தன்கொடையின் பெருமை காட்டச்  
சுரும்பார்க்கும் எழிற்சோலை சூழ்மாத்தார்க்  
கோயிலதன் தொடர்பா மேன்மை

அரும்பாக்கு ருடையனெனல் அரும்பாக்கு

ருடைமதியை அடுத்துக் காட்ட

வரும்பேறு முழுதுடையான் மாமகிழ்

சுப்பிரமணிய வள்ளல் தோன்றல்

(ஏ)

சரமுள திருமனத்தன் இராமசாமிப்

பெயரன் எங்கள் அன்பன்

பேரகஞ்சேர் பெருவாழ்வன் பெரும்பத்தி

மிகுமனத்துப் பெரியன் அன்னேன்

சீரகஞ்சேர் மைந்தர்களும் செல்விகளுஞ்

சிறந்தோங்கச் சேர்பல் பேறும்

ஏரகத்தான் எட்டமையன் இன்னருளால்

எஞ்சான் றும் எய்தி வாழி

(அ)

வாய்ந்த குரோதன வைகாசி யீடேழில்

எய்ந்த திருப்பதியாம் ஏரகத்தே—ஆய்ந்தபுல

நாட்டார் தலைமையினில் நன்கரங் கேற்றியமேற்

காட்டுபதி கங்களிவை காண்.

சுபம்.

வ

சிவமயம்.

வட ஆறுகாடு ஜில்லா

சேயெறு போர்டு ஐஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதர்

தஞ்சைக் கருந்திட்டைக்குடி

தீருவாளர்

வி. சாமிநாத பிள்ளையவர்கள்

இயற்றியவை.

ஃ

ஆசிரிய விருத்தம்.

அல்லல்தவிர்த் தெமையானும் ஆறுமுகப் பெம்மானூர்

அமருந் தானம்

பல்லவற்றுட் பரங்கிரிமுன் ஞகவொரு பதினாறு

பதிக ஞக்கு

வல்லவர்போற் றாறுசந்தம் நிறைபதிகம் ஒவ்வொன்று  
வனைந்தீங் தானால்

கல்லல்நகர் வருமணிவா சகசரணை லயன்றுறவு

கைவந் தோனே

(க)

அன்னபதி கங்களையென் சாமிமலைச் சந்திதியில்  
அறிவான் மிக்க

கன்னல்நிகர் கவிபாடும் வேங்கடசா மிப்பேர்கொள்  
கலைவ லோன்றேன்

உன் னுசபா பதியாகு மவையிலரங் கேற்றியல  
குவக்கச் செய்தான்

மன் னுமெழு தாவெழுத்திற் பதிப்பித்தான் யாரென் னில்  
வகுப்பா மன்னே

(எ)

சிகரத்தாற் றிகழ்காரைக் குடிநகரான் இருசெல்வஞ்  
சிறந்த சீமான்

நகரத்தார் குலதிலகன் நன்னடையான் பெருங்கொடையான்  
நவி ஹஞ் சீர்த்தி

ஒகரத்தார் குகண்டியை மறவாத ஒழுக்கத்தான்  
ஒருநாத் தன்னுற்

பகரத்தான் முடியாத குணராம சாமியெனும்  
பண்பன் மாதோ.

(ஏ)

வ

சிவமயம்.

சேற்றார் சமஸ்தான வித்வான்  
திருவாளர் :

அப்பாவுக் கவிராயரவர்களால்  
இயற்றப்பெற்றவை.

ஃ

அறங்கரி யாசிரிய விருத்தம்.

சொல்லாரு நீர்வளமும் நிலவளமும்

குடிவளமும் துகளி லாத

நெல்லாரும் வயல்வளமும் புயலாரும்

பொழில்வளமும் நிறைவுற் ரேங்கி

எல்லாரும் மதில்புடைக்குழுந் தெழுன் மணிமா  
டங்கள்சிறந் திலங்கச் சாண்றேர்  
பல்லாரும் இருநிதியக் கிழவரென  
வளவரெனும் படிவாழ் மூதூர்

(க)

தறைமகஞக் கொருமுகமாச் செங்கமலை  
வெண்கமலை தங்கி நீங்கா  
துறையுமொரு மாமனையா யோங்குகல்வி  
யென்னுநக ரூள்ளு வந்து  
முஸ்ரவமுவா துஞ்சற்றதவப் பேற்றுனே  
யமர்ந்தருளி மூவா முக்கண்  
ணிறைவனடிதொழு மணிவாசக  
சரணையசாமி யெனுமெய்ஞஞானி

(ஏ)

மாவிருக்குந் தேடுகுசத் தேவிருக்குந்  
தலங்கள்பல வற்றின் மேலாக்  
காவிருக்குந் திருப்பரங் குன்றுதியவெண்  
ணிரண்டுதலங் கஞக்கு மூள்ளன்  
பாவிருத்தப் பதிகமிசைத்துச் சேர்த்துச்  
சோடசப் பிர பந்தமாக  
நாவிருக்குந் திருவாலை வாய்மதுரை  
யெனநன்று நவின்றுன் மன்னே

(ஏ)

விற்பனத்தார் ராற்புகழு மிப்பிரபந்தத்  
தைச்சாமி வெற்பின் மேனூட்  
பொற்பனத்தாற் காண்பரிய பரம்பொருளை  
மனமுவந்து பூவான் வில்ல  
நற்பனத்தா லருச்சித்துத் துதிக்குமிகு  
பத்தியினு னற்கு ணத்தான்  
பற்பனத்தார் தடம்பணைகுழ் தருகாரைக்  
குடியெனு மெஸ்ப் பதியில்வாழ்வோன்

(ஏ)

மெத்துபுகழ் மேவியசுப்பிரமணிய  
 வணிகனந்நாள் விரத நோற்று  
 மெத்தவுமே மனமகிழ்ந்து பெற்றெடுத்த  
 வெழிற்குமரன் வேத மேத்தும்  
 அத்தனமர் தருமாத்தூர்க் கோயில்வகுப்  
 பேழுதனி லரும்பாக் கூரான்  
 வித்தகரே வரும்புகழ்ந்து கொண்டாடும்  
 ராமசவாமிப் பேர் வள்ளல்

(டு)

நெடியவரை யிசையானே கோப்புரந்தாற்  
 கொருமருக னேரா ரான  
 கொடியவரை யுருவுடைய தானவனே  
 முதலவுணர் கூட்ட மெல்லாம்  
 மடியவரை நொடியின்வடி வேலைவிடுத்  
 தெஞ்ஞான்றும் மலர்த்தாள் போற்றும்  
 அடியவரைப் புரந்தருஞ் முருகபிரான்  
 சந்நிதியின் ஆன்றேர் வாழ்த்த

(கு)

ஆன்றபெருங் கலைமுழுதுங் கற்றதற்குத்  
 தக்கவொழுக் கழைந்து மேன்மை  
 சான்றபெரும் புலமைகொள் வேங்கடசாமி  
 நாட்டாரின் றலைமையின் கீழ்  
 ஏன்றபெரும் புலவர்குழா மினிதேற்க  
 வரங்கேற்ற மினிதாய்ச் செய்தான்  
 ஊன்றுகற்பு மிக்கமணை மக்களாதிய  
 செல்வ மோங்க மாதோ.

(ஏ)

சுபம்.

வ

சிவமயம்.

ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் மரணக்கர்  
 திருவாளர்  
 நாராயணசுவாமிகள்  
 இயற்றியவை.

ஃ

அறசீரடி யாசிரிய விருத்தம்.

தேனினங்கண் மதுவருந்திச் செவிக்கினிதா  
 மொவியிசைப்பத் திகழும் யாழோர்  
 வானிழிந்து செவிபடுத்து வாழுறையு  
 எயர்ந்துறையு மலரார் காவின்  
 கானனஞ்சார் கனத்தனென மலர்ந்துகழம்  
 கலைநகராங் கடலைச் சார்ந்து  
 தானுலகெ லாம்பொழியுங் கவிமேக  
 மெனப்புசழத் தகைமை சான்றேன்

(க)

வாதழு ரடிகளடி மறவாத  
 பெருந்தவத்தான் வையத் தோங்கு  
 போதகுரு வாமணிவாசக சரணைய  
 நாமம் புனையப் பெற்றேன்  
 சீதவயற் பரங்கிரிமுன் னெண்ணிரண்டு  
 தலைங்களினுர் செவ்வேடாட்குக்  
 காதலுற வெவருமரும் பொருட்பதிகம்  
 பதினாறுங் கண்டான் மன்றே

(எ)

தன்வணிக குலத்தரெலா மலர்மாலை  
 சாத்துவித்தார் தா மீசற்கு  
 அன்னதுபோற் புலராத மாலையணி  
 விப்பமென வசது து ளெண்ணி

அன்னவற்ற யேரகத்தி லமர்முருகன்  
நிருமுனரங் கேற்று வித்தான்  
மன்னிய காரைச்சுப்பு மணியனருள்  
சீராம வணிகன் வாழி.

(ஏ)

சுபம்.

வ

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.  
ஶாரீ முருகன்றுணை.  
திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் காலேஜ்  
தலைமைத் தமிழ்ப்பண்டிதர்  
உயரிய திருவாளர்  
ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்

மாணுக்கரும்

கரந்தைத் தமிழ்ச்சங்கம் கலாசாலைத் தமிழ்ப்பண்டிதரும் ஆகிய  
திருவாளர்

உலகதாசர் அவர்கள்

இயற்றியவை

ஃ

துறள்-வேண்பா.

ஆளைமுகன் றம்பின் னவதார மென்றுசொலும்  
ஞானசம்பந் தன்றுள் நாடு.

ஃ

நிலைமண்டில வாசிரியப்பா.

தோடுடைச்செவியன் பிடுடைத் தலைவன்  
முக்கணாலமர் செக்கர்வார்சடைக்  
கண் ஞுதன்மைந்தன் புண்ணியச்சேனம்  
குறிஞ்சிக்கிழவன் குயரக்கடவுள்

சந்தவெற்பற்குச் செந்தமிழுணர்த்தியோன்  
 வாரமில்லுளத்துச் சூரனுரமும்  
 அடியேன் வினையும் பொடிபடவிரும்பிய  
 வேலனடியார் வேண்டுவீவோன்  
 தாவில்வாழ்க்கைக் கோவில்கண்மீது  
 உன்னுமூளத்தொடு செவிநாலூனெலாம்  
 தித்திக்கும்மொழி தேமொழிபாமொழி  
 தென்னன்பிரம்படி செம்பொருள்சமக்கக்  
 காரணமாமொழி ஆரியர்ப்பாவும்  
 முத்திறம்வாய்ந்ததாம் வித்தகத்தமிழின்  
 சந்தப்பாவா லெந்துடனேன்றும்  
 பத்துமொன்றிய பவந்தந்தன்னைப்  
 பத்துடன்சாற்றிய ஏத்தமனுவான்  
 உலகமீத்தும் அலகில்சீர்த்திப்  
 புலவர்பாடும் நலமார்தமிழ்நிறை  
 பாண்டிநன்னைட்டுண்டியடுச்சார்  
 புல்லறிவகற்றும் கல்லற்பதியமர்  
 சிவப்பழம்பொருளைச் சிந்தையுட்சிறையிடும்  
 தவத்துறைங்கிற தண்ணீயாளன்  
 செந்தமிழ்சைவம் முந்தியங்கிலைபெறக்  
 கனவிலுங்கருதுவோன் தினமணியென்ன  
 மாக்களறிவினை வீக்கியமலவிருள்  
 போக்குமொளியார் பாக்கொழிக்கிரவன்  
 மணிவாசக சரணையமுனிவன்  
 இன்னவனியிற்றிய நன்னயத்தமிழூச்  
 சீரகம் அருளும் ஏரகவள்ளால்  
 திருமுன்னிலையின் உரிமையாக  
 அரங்கேற்றுவிழாவை யகமகிழ்வுடனே  
 செய்தோனழில்சேர் தேசொளியாளன்  
 காரையளாவுங் கவினேளிர்மாடக்  
 காரைக்குடியெனும் பேருடைப்பெயரிய  
 சீரமர்களிற் சிறப்புறவந்த

சினமில்குணத்துத் தனவைசியனும்  
இராமசாமி யென்னும்பெயரான்  
திருவும்நானும் பொருளும்போகமும்  
மனையும்உரிமையும் மக்கஞும்மகாரும்  
இன்னபேறலா மெய்தப்பெற்று  
மன்னியுலகினின் வாழியமாதோ.



### நேரிசை வேண்பா.

மணிவா சகசர ணைய வள்ளல்  
அணிவேள் பதிகம்பத் தாறும்—பணிகதலை  
ஒதுகவா யுன்னுகவுள் ளோங்கியசீர்ப் போதமுறக்  
காதுகளெப் போதுங் கேட்க.



### அறுச்சீரடி யாசிரிய விருத்தம்.

எண்ணியதோர் சகாத்தமா யிரத்தெண்ணூற்  
றின்னுற்பத் தேழின் மேவும்  
புண்ணியஞ்சேர் குரோதன வைகாசிபன் ணன்  
கெனுந்தேதி புதன் வாரத்தில்  
கண்ணியஞ்சேர் சாமிமலை முருகீகசன்  
சந்திதியிற் கற்றே ரொப்பத்  
தண்மணிவா சகசரணை லயமுனிவ  
னரங்கேற்றித் தந்தான் மன்னே.

சுபம்.

வ.

சிவமயம்.

இப்பிரபந்தங்களைத்

தமது பெரும் பொருட்செலவில்

அரங்கேற்றுவிடுவு நடத்தி அச்சிடுவித்துதவிய

பெருந்தகையாகிய காரைக்குடி

திருவாளார்

சுப. சு. ராம. இராமசாமி செட்டியா ரவர்களின்

நன்றியறிதற்பொருட்டு இப்பிரபந்தமியற்றினார்

இயற்றிய பாக்கள்

❀

அறுச்சரடி யாசிரிய விருத்தம்.

பூவினிலே தீவினையின் பொலிவத்து

அறும்பவம்போற் பொருது மோதித்

தாவிவருந் திரைக்கரத்தாற் றரளமெறிந்

தெக்கரிடுந் தன்மை சார்ந்து

மேவியுடை யாயிலங்கும் பேராழி

சூழுலகின் மேனைட் சார்ந்த

தீவினையா வெடுத்தலுத்துத் திரிந்துமலும்

பவமதனைச் செகுப்பான் வேண்டி

(க)

சேரேறு மணிமுடியா ராறுமுக

ஞறுபடை வீடாச் செல்வ

வேரேறந் தலத்துடன்மற் றெழிலாருந்

தலம்பத்து மெண்ணிச் சேர்ந்த

பேரேறு தலம்பதினை றவையுறையு

மெமதிறைவேற் பெருமான் பாதம்

நாரேறு களிப்புடனே போற்றியென்றன்

சிற்றறிவா னயந்து சாற்றும்

(எ)

சந்தமுறு சோடசப்பேர்ப் பதிகமலை  
 தமையுலகிற் றரிப்போ ரெல்லாம்  
 பந்தமொழின் திடப்படித்து மேன்மையொடு  
 பன்னலமும் படைத்து வாழுச்  
 சிந்தைசெய்து சுவாமிமலைத் திருமுருகன்  
 சந்திதியிற் சிறப்பாய்க் கற்று  
 வந்தபெரும் புலவர்கெழும் பேரவையி  
 ரங்கேற்றி மகிழ்ந் தச்சிட்டான்

(ஏ)

அன்னவன் யாரெனிற் காரையம்பதியா  
 னறத்தாற்றி லமர்ந்து வாழ்வோன்  
 முன்னவனெம் பரமேச னடிமறவா  
 முதறிவோன் முனிவை விட்டோன்  
 நன்னலஞ்சேர் சுப்ரமண்ய வணிகனரு  
 எற்புதச்சேய் நானு மோங்கும்  
 பன்னலமும் பொன்னலமும் இன்னலமுந்  
 தன்னலமாய்ப் பரவப் பெற்றேன்

(ஏ)

நல்லவுயர் மகப்பேற்று னன்மைதரு  
 திருநீற்றி னலத்தைப் பெற்றுன்  
 பல்லவரும் பரவுமுயர் சற்குணவான்  
 கிளையுறவு பட்ச முள்ளோர்  
 எல்லவருஞ் சூழவவர் தமைத்தாங்கு  
 மின்புடையா னினையில் லாதான்  
 நல்லவனென் றறிஞரெலா மேத்தெடுக்குஞ்  
 தவமுள்ளான் ஞான மிக்கான்

(ஏ)

மயலகற்று மைந்தெழுத்தும் பொலிவாயான்  
 கனிவுடையான் வானி லோங்கும்  
 புயல்வெளுக்குஞ் கொடைக்கரத்தான் எனக்கினிய  
 நட்பாளன் புவனத் தென்றும்

அயலவரென் றுறவினரென் றனுவளவு  
 மனத்துள்ளா ணருமை மிக்கான்  
 கயலுகஞ்ச கண்ணோம் பெருமளையின்  
 றுணையுடையான் கற்றேர்க் கண்பன்

(க)

சீரோங்கு மாத்தூரில் நல்லரும்பாக்  
 கூருடையான் சிறந்து நாளும்  
 பாரோங்கும் பெருந்தனத்தான் பண்புமிகும்  
 பெருந்தனத்தான் படியில் சீலன்  
 தாரோங்கும் மலர்மார்பன் சற்சனர்  
 நேயஞ்சார்ந்துதருக்கி வாழ்வோன்  
 ஏரோங்கு மலர்முகத்தான் இராமசாமிப்  
 பெயரோன் என்றும் வாழி.

(எ)

சிறப்புப்பாயிரங்கள் முற்றும்.





குட வைக குஷ

சிவமயம்.

ஸ்ரீ முருகப்பெருமான் றுணை.

## ஸ்ரீ முருகக் கடவுள்

## சோடசப் பதிகப் பிரபந்தம்.

முதலாவது

### திருப்பரங்குன்றப் பதிகம்.

❖

காப்பு வேண்பா.

சீரார் பரங்கிரிவாழ் செவ்வேண் மலரடிக்குத்  
தாராரு மோர்பதிகஞ் சாற்றவே—யோருஞம்  
மைவரைவ யோர்கொம்பு மால்வரை நற்றுப்புடைய  
கைவரையின் செம்போற் கழல்.

ஆசிரிய விருத்தம்.

மன்றலஞ் சினைகளின் மலர்ந்திடும் புதுமலர்வ  
 டிந்திடும் பிரசமதுவே  
 வங்துறுஞ் செறுவதனி லொன்றிடும் புலவொழிய  
 மண்டருஞ் கமலமதின்மே  
 லொன்றிடும் பெட்டயன மீணந்திடுங் தனியன  
 முவந்திடும் படிமருவியே  
 யும்பரும் புகழவள ரம்பிரைங் திடுமருத  
 பொன்றிடுங் கிரியமருவோய்  
 வென்றிடுங் கொடியபுல ஜைந்தையும் படியவிடு  
 விஞ்சைதங் தருள்புரிகுவாய்  
 விண்செலுஞ் கொடியுலவி வந்திடுங் கொடியவுணர்  
 வெந்திடுங் தனியயிலவா  
 சென்றுசென் றலகுறுப வங்கெடும் படியுனது  
 செஞ்சரண் டனிலருஞ்வாய்  
 தென்றருஞ் கரியளிகள் கொந்துறும் பொழிவிலகு  
 தென்பரங் கிரிமுருகனே

(க)

அந்தாஞ் செலுகுடுமி நின்றிடுங் தளியமரு  
 மைங்கரன் றன திளையனே  
 யந்தணன் றஜையரு மந்தணஞ் சொலுவையென  
 வன்றருஞ் சிறையிலிடுவோய்  
 சந்தணங் திமிருமூலை யுந்திடும் புயவழக  
 சங்கரன் றனதுமதலாய்  
 தந்தணங் தணனவென நின்றிடுஞ் சிகியமரு  
 தண்கடம் பணியுமெழிலோய்  
 வந்தணங் தருமமரர் சங்கடந் தனையொருவ  
 மங்கலந் தருகுமரனே  
 வண்டலம் பிடுகுழலி மங்கைசங் கரியருள  
 வந்தவெஞ் சிறுகுருளையே  
 சிந்திடும் பலமலர்கு விந்திடுங் திருவடிதெ  
 ரிந்திடும் படியருள்வையே  
 தென்றருஞ் கரியளிகள் கொந்துறும் பொழிவிலகு  
 தென்பரங் கிரிமுருகனே

(க)

அண்டர்முன் சிறுவிதி மகம்புகுந் துயர்வதுற  
 கந்தைகொண் டிடுவினையினை  
 வன்றுவங் திடுமவுண எனங்கனுந் தனதுபெய  
 ரண்டிடுந் தனியரசனுய்  
 விண்டலந் தனையரசு கொண்டிடுஞ் சரவிறையை  
 வென்றுவெங் தரவொருவியே  
 வெம்பியின் திரன்மக னினைந் துநெந் துறுசிறையில்  
 வெங்திடும் படியிடவநாள்  
 விண்டுவும் பிரமனைடு நொந்துறந் ததிமதனன்  
 வெஞ்சரங் தொடவிறையனார்  
 விஞ்சிடுந் தனியிமய மங்கையம் பிகைதழுவ  
 விண்டுவங் தருள்குமரனே  
 செண்டெடனுந் தனமுடைய குஞ்சரங் தருமனைவி  
 செங்கரங் தழுவுமதலாய்  
 தென்றருங் கரியளிகள் கொந்துறும் பொழிலிலகு  
 தென்பரங் கிரிமுருகனே

(ஏ)

கங்கையின் தரவறுகு கொன்றைதும் பையுமுயர்க  
 விண்றருஞ் சடையிறைவனார்  
 கண்டருங் கனல்வடிவ மங்கலங் திகழ்குமர  
 கந்தசங் தரவறுமுகா  
 பங்கயங் திகழ்மிரமர் தந்தையென் றிடுநெடியர்  
 பண்டுவங் தடையுமுருகா  
 பஞ்சரங் திகழுகிளி யென்றிடும் புலவர்சௌலு  
 புண்டருங் கனியுமிசையோய்  
 மங்கைசங் கரியிறைவர் பங்குறந் தனிமுதல்வி  
 மஞ்சினைந் திடுகுழலியேர்  
 வங்துவங் தடிபரவு கண்டுநெந் திடுகளவி  
 வண்டனம் பருகுமதலாய்  
 செங்கைதங் கிடுமயிலை யுங்திவங் திடுமவுணர்  
 திண்சிரங் குவியவருள்வோய்  
 தென்றருங் கரியளிகள் கொந்துறும் பொழிலிலகு  
 தென்பரங் கிரிமுருகனே

(ஏ)

மங்திரஞ் சொலியடியர் கிஂதிடும் பலமலர்கண்

மங்கலங் தருமடியின்மேல்

வந்துவந் துயருமெழில் பொங்கிடுங் திருவுடைய

மஞ்சனங் கொளுவரிறையே

தந்திரம் பலவுணரு முந்தையங் தணர்கள்தொழு

சங்கரன் றனதுமதலாய்

தந்திவந் தடவியுற மங்கைவந் துனைமருவு

சம்ப்ரமஞ் செயுமழகனே

கந்தரங் தொறுமுனிவர் தங்கியுன் கழவினிமை

கண்டிடும் படியமருவோய்

கஞ்சனன் ரேழியவரு கொண்டவின் கரியவணர்

கண்றுகொண் டவரின்மருகா

கிஂதூரம் பலவுலவி வந்துநின் றடிபரவு

திண்பெருங் தவழுனிவர்சுழு

தென்றருங் கரியளிகள் கொந்துறும் பொழிலிலகு

தென்பாங் கிரிமுருகனே

(ஏ)

அந்திவந் திடமறுகி னின்றுபந் தெனுமுலையி

லண்டிடுங் கலைநகிழவோர்

அஞ்சகங் தனியவுயர் கண்டினைங் திடுமொழிக

ளன்பொடுங் கழறிவருவோர்

கிஂதைகண் டவர்பொருள் கவர்ந்தனைங் தளவுபடி

செஞ்சகங் தருகணிகைமார்

தெந்தனங் தனின்மருவி னின்றுழன் றிடுமறிவு

கிஂதியின் புறவருஞுவாய்

சந்ததம் பரவியுனை யின்புறும் படிகிருபை

தந்துவந் தருள்புரிவையே

சண்டன்வந் தெனைமருவி ஹுன்பதம் புகல்வன றி

தண்கடம் பணிகுமரனே

கிஂதுவெண் டெறதுதிகள் தந்துநின் றிடுமடியர்

கிஂதைதங் கிடுமெயிலினேய்

தெந்றருங் கரியளிகள் கொந்துறும் பொழிலிலகு

தென்பாங் கிரிமுருகனே

(க)

கொண்டல்கண் படுபொழிலி ங்கிடுங் கிரிமருவு

குஞ்சராந் தன திளையனே

கொன்றையொன் றிடுசடையர் தந்திடும் பரமகுரு

கொங்கலர்ந் திடுமணிபுயா

பண்டைவந் திடுவினைகண் மண்டிவந் திடர்புரிப

வந்தொலைந் திடவருள்வையே

பங்கயன் பணிபொழுதி னன்றுவந் தருள்புரிவை

பம்பிடுங் கழலையணிவோய்

தொண்டினின் றனதுபத மண்டிடும் படிகிருபை

துங்கவின் றினிதுதருவாய்

சுந்தரந் திகழுமுடி தங்கிடுங் குமரமணி

தொன்றிலங் கிடுபரிதியே

தெண்டனென் றுலகர்தொழு வண்டுநின் கருணையது

சிந்தையொன் றிடவருள்வையே

தென்றருங் கரியளிகள் கொந்துறும் பொழிலிலகு

தென்பரங் கிரிமுருகனே

(ஏ)

மந்திதண் பலவின்மிசை குந்தியொண் சளைதனைவ

கிர்ந்துதின் றதிககளியால்

வந்துதெங் கதின்விழுவு திர்ந்திடுங் கனிகதலி

வண்பழந் தனில்விழுவதால்

நெந்திழிந் திடுபிரச மெங்கனும் பெருகிவரு

நந்தமர்ந் திடுகழனிமேல்

நன்றுகின் றினியபயிர் விண்செலும் படிவளர

நண்டிருந் திடும்வளைகண்மீ

சிந்திடுங் கழுகின்மலர் தங்கியங் குறுசெறுவி

ளௌந்திடும் பதிநடுவனே

தென்றல்வந் தினிமையது தந்திடும் படியமரு

திண்பெருங் கிரிவளருவோய்

சிந்தைகொந் துறுபவர்கள் சஞ்சலங் தொலையவருள்

திண்புயந் திகழ்குருபரா

தென்றருங் கரியளிகள் கொந்துறும் பொழிலிலகு

தென்பரங் கிரிமுருகனே

(ஏ)

சந்தனம் புழுகொடு திமிர்ந்திலங் கிடவுயரு  
தண்டனங் திகழுவழகார்

சங்கலம் பிடுகரம் சைந்துயர்ந் திடுகுழல்ச  
ரிந்தவிழுஞ் தளிகுழுறவே

சந்தவொண் கவிதனைமொ புந்துநின் றினிமையது  
தந்தனங் தனிலுயர்வெனுச்

சந்தனின் றெழிலொடு நடந்துவந் துலங்குவரு  
சம்ப்ரமம் பொலிகணிகைமார்

விந்தைதந் திடுகலவி புந்திகொண் டனுதனமை  
விந்துநின் றுழலவசமோ

மென்சிலம் பொடுதிகழு முன்பதந் தனிலமரு  
விஞ்சைதந் தருள்புரிகுவாய்  
சிந்திடும் பலமலர்கு விந்திடுங் தருவதுகி  
றந்திடும் பெரியபதியோய்

தென்றருங் கரியளிகள் கொந்துறும் பொழிலிலகு  
தென்பரங் கிரிமுருகனே

(க)

கந்தியொன் றிடுமடல விழுந்திழிந் திடுமதுக  
லந்துறைந் திடுவயலிலே

கம்பிருங் திடுகுழுத மம்புயங் திகழுவது  
கண்டடைந் திடுமனமதே

பந்தியொன் றிடுமுயரு தெங்குயர்ந் தமரர்பதி  
பம்பிடுங் தருமுடிதொடாப்

பங்கயன் பரவவுய ருந்தலந் தனில்வளரு  
பண்பகர்ந் திடுகுமரனே

விந்தையின் றிருநடன மொன்றிடும் பனிருபுய  
வென் றிகொண் டிலகுமதலாய்

மென்பதந் தனின்மருவி யின்புறும் படியருள்வை  
விண்புரங் தருள்சமரனே

சிந்திடும் பலமலர்கு விந்திடுங் தருவதுகி  
றந்திடும் பெரியபதியோய்

தென்றருங் கரியளிகள் கொந்துறும் பொழிலிலகு  
தென்பரங் கிரிமுருகனே

(க0)

பங்கயம் பொருவமுக மங்குயர்ந் திடுமுடிகள்  
 பண்புடன் கெழுமிவாழ்க  
 பம்பிடுங் கருணையது பொங்கிடுங் திருவிழிகள்  
 பந்தமின் பருளிவாழ்க  
 செங்கையம் பனிருமலர் தங்கிடும் பலபடைசி  
 றங் தூரன் றினிதுவாழ்க  
 திண்புயங் தொடையலணி மங்கலந் திகழ்வதுறு  
 செங்கையொன் றயி ஹம்வாழ்க  
 கங்குல்வென் றிடுபரிதி மங்கிடும் படியொளிசெய்  
 கந்தமொன் றடியும்வாழ்க  
 கஞ்சமென் றிடமுகமி லங்கிடுஞ் சரர்குறவர்  
 கண்டமங் கையரும்வாழ்க  
 சிங்கமஞ் சிடவுவை தூங்கவொண் சிக்யினெஞ்சு  
 தீண்பெறுங் கொடியும்வாழ்க  
 தெண்றருங் கரியளிகள் கொந்துறும் பொழிலிலகு  
 தென்பரங் கிரிவாழ்கவே. (கக)

(ஆக பதிகம் க, பாட்டு கக.)

—

வ

சிவமயர்.  
ஸ்ரீ முருகக்கடவுள் தூணை.

இரண்டாவது

## திருச்செந்தூர்ப் பதிகம்.

❀

காப்பு—வெண்பா.

ஏராருஞ் செந்தி விறைவ ரஹமுகற்கு  
 நாராரு மோர்பதிகம் நன்கணி பத்—தாராரு  
 மாணைமுகத் தெங்கை யருள்புரியுஞ் சிரடியின்  
 ரேணையுண்டு நான்பெற்றேன் சீர்.

❀

ஆசிரிய விருத்தம்.

விண்டலங் குடிமருவு மண்டர்தந் துயரமது  
 விண்டிடும் படியிறைவனூர்  
 வென்றிடுந் தழல்விழித ரும்பெரும் பொறிகளாலை  
 மென்பாங் குழவிவடிவாய்  
 தண்டருஞ் சரவணம் தண்டியன் றறுவர்முலை  
 தந்துவந் திடவளர்வுருச்  
 சங்கலம் பினியகர மங்கைசங் கரிதனத  
 டங்கரங் கொளுமறமுகா  
 மண்டலங் குறுகியுயர் தென்பரங் கிரியிரவு  
 வந்திருந் தணியமறநாண்  
 மங்கலந் தருதுணைவர் தங்களின் செறிவினைடு  
 வந்தடைந் தினிதமருவோய்  
 திண்டலம் புகழுயர்வு கொண்டிலங் கிடுமரிய  
 செம்பெரும் பொருள்வளருமேர்ச்  
 சிந்தினம் பெதிர்பொருத நந்தினம் பலமருவு  
 செந்திலம் பதிமுருகனே

(க)

மன்றலங் கைதைத்தரு தண்டருஞ் செழியமடல்  
 வந்துதிர்ந் திடுபொடிகளார்  
 வண்டுழும் புனைமலரு திரந்திடுந் தணியதுறை  
 மண்டிடும் பவளமிசையே  
 யன்றில்வந் துயர்கரையி ஹந்திடுந் திரைகள்குவி  
 பம்பொனின் றிரண்மலையெனை  
 வம்பொளிந் தொளியிரவு தண்செழுஞ் கடல்பாவு  
 மம்பரஞ் செறிதளியுளாய்  
 பொன்றலந் தனிலமரு மண்டரும் பிரமனைடு  
 பொன்படுங் கரியவனுமே  
 புந்தினைந் தனுதினமு வந்துவந் தடிபரவு  
 புங்கவன் றநுமதலையே  
 தென்றலுங் கரியகுயி ஹந்சிறங் தெழிலிலகு  
 திண்பெரும் பொழிறிகழுமேர்  
 சிந்தினம் பெதிர்பொருத நந்தினம் பலமருவு  
 செந்திலம் பதிமுருகனே

(2)

பங்கயஞ் செறிகுமுத மும்பிறங் கிடுகுவளை

பந்தினின் றணிமலரவே

பம்புகங் கரியளிகள் கும்புறும் பொழுதொலிசெய்  
பண்டருங் கழியதனிலே

யங்குறுங் குருகுணவு கொண்டிடும் புலவகம  
முந்தடங் தனிலழுகொடே

யண்டிநண் பொடுபெட்டயை யின்புறும் படிதழுவி  
யஞ்சமொன் றிடுமணியதே

பொங்கிவிண் செலுபொழிலி ரங்கிடுங் கனமனவ  
பொழிந்திடுங் குளிர்மழுயதால்

புங்செயும் பஷிர்செறியும் நன்செயும் பலமருவ  
புங்கமொன் றிலகுபதியோய்

சிங்கமங் கினிதொடுசு மந்திடுங் தவிசிலுறு  
திண்புயங் திகழுகுமரா

சிந்தினம் பெதிர்பொருத நந்தினம் பலமருவ  
செந்திலம் பதிமுருகனே

(ஏ)

கொண்டல்வந் தினிபடுனன் மொண்டுகொண் டெழுபொழுது  
குஞ்சரம் பொருதுவதெனக்

கொன் றநுஞ் சுறவினமி டைந்ததிர்ச் ததிகவிசை  
கொண்டெழுங் தணிமுகிலொடே

யண்டிவிண் செலுமுனம டர்ச் துடன் றலமரவ  
றிந்துபிண் பெரியகடல்வா

யங்குவந் தலைபொரவி முந்திடும் பெருவளம  
றிந்தெழுங் தருஞுமதலாய்

தண்டருங் திரை துனிகு விந்திடுங் தரளமது  
சங்கரன் றிகழ்மலையெனத்

தந்திருங் துயர்வுறுவ ளம்படுங் துறைகெழுமு  
தண்பெரும் பதியட்டயனே

செண்டெலுங் தனமுடைய மங்கைசங் கரிதழுவ  
செங்கரங் திகழியிலவா

சிந்தினம் பெதிர்பொருத நந்தினம் பலமருவ  
செந்திலம் பதிமுருகனே

(ஏ)

தென்றருஞ் செழியவிசை தந்திடுங் கரியனிசு  
 ரந்திடுஞ் சினைகள் செறியாச்  
 சென்றுவிண் டொடுபொழிலி வங்கியெங் கணுமலர்கள்  
 சிந்திவந் தணைபுரிதல்போ  
 னின் றயர்ந் திடவதனி லொன் றிடுஞ் சிக்யினா  
 மிர்ந் துதஞ் சிகைவிரியவே  
 நெஞ்சுவந் துயர்குடைக விந்ததென் றிடநிழனி  
 றைந்திலங் கிடமருவியே  
 யொன் றினின் றிலகுபணி கொண்டிலங் கிடவமர  
 ரும்பரினின் றலர்சொரிபவே  
 யொண்சிறந் திடுகுடுமி விண்டொடுந் தளியமரு  
 மும்பரிம் பரினிறையவா  
 சென்றுசென் றலைகெழுமி வந்துவந் துறதுறை  
 றந்திடும் பதியமருவோப்  
 சிந்தினம் பெதிர்பொருத நந்தினம் பலமருவு  
 செந்திலம் பதிமுருகனே

(நு)

எண்பெருந் துணைவரொடு வந்திருந் தவணைவிறை  
 பின்குணங் தெரியவினிதே  
 யின்புறந் துணைவரின் முன் வந்திடுந் தலைவர்தமை  
 யின்சொலொன் றுரையெனவிடா  
 வண்கொடுங் குணவுணை னெண்டெரிந் தவணநகர்  
 வந்திருந் தமராறுறவே  
 மங்கலம் பெறுமரர் தங்களின் றலைவர்துயர்  
 மங்கிடும் படியருள்செயாப்  
 புண்படுஞ் சரர்மகிழ வங்குறுங் கொடியவுணர்  
 பொன்றவென் றினிதருளியே  
 பொங்குவெஞ் சினவுவுணை னெண்பதந் திகழுமயில்  
 புங்கவன் றுவசமதுவாய்த்  
 திண்பெறாங் கழல்ப்பரா நன்றுவந் தருளிவளர்  
 செங்கையொன் றயிலறுமுகா  
 சிந்தினம் பெதிர்பொருத நந்தினம் பலமருவு  
 செந்திலம் பதிமுருகனே

(கு)

முந்தெநாங் திடுதுயர கன்றுவந் திடுமமரா  
 முன்பெரும் பதிகுடிபுகா  
 மொய்ம்பிலங் கிடுமூன்து தண்பதந் தலைமருவி  
 முன்புஙின் றரியதுதியே  
 சிந்தையொன் றிடவுரிய மந்திரஞ் சொலிமலர்கள்  
 சிந்திவந் தலையதுசெயாச்  
 செங்கையஞ் சலியினெடு நன்றானின் றவர்தொழுது  
 தெண்டனென் றடிபணியவே  
 சந்தமொன் றறுமுகம ஸர்ந்துவந் தவர்கடுதி  
 தண்பதந் தனிலினிமயாய்த்  
 தங்கவங் கினிதருளி யண்டிடுஞ் சரர்கள்பதி  
 தந்திடுஞ் தனிமயிலவா  
 சிந்துசந் தமவைசொலி நின்பதந் தொழுதுயரு  
 திண்பெரும் பயனருஞ்வாய்  
 சிந்தனம் பெதிர்பொருத நந்தினம் பலமருவு  
 செந்திலம் பதிமுருகனே

(ஏ)

ஐந்தெனும் பருவம்வரை தந்தைநாங் துறவருசொ  
 லன் றினின் றிடுமடியர்பா  
 லண்டிவந் திரவுதுயில் கொண்டிடும் பொழுதனுகி  
 யன்புவந் தினிதருளியே  
 மைந்தவந் திடுகவென வந்திடுஞ் சூரவரோடு  
 மன்பெரும் புலவரனுகா  
 மங்கலந் தருகவிபொ ழிந்துசெந் தமிழனி  
 மகிழ்ந்தணிங் திடவருஞ்வோய்  
 இந்தணிங் திடுபரமர் தந்தகந் தகுகசம  
 ரின்பொடும் பொருதமதலாய்  
 என் றுமின் புறமயிலி னின் றுவந் துலகர்மன  
 மிங்கிதம் பரவவருள்வோய்  
 சிந்தைதங் கிடுமென்து துன்பமின் றகலவருள்  
 திண்புயந் திகழுறமுகா  
 சிந்தனம் பெதிர்பொருத நந்தினம் பலமருவு  
 செந்திலம் பதிமுருகனே

(ஏ)

தண்டைகிண் கிணியொடுசி லம்பணிந் தழுதுதரு  
 தண்பதந் திகழுவனையே  
 தங்கிலந் தழதொழு து நின்றிடுந் தவழுனிவர்  
 தங்களின் சூறையொருவியே  
 பண்டையொன் றிடுவினைகள் சென்றேழிந் திடவவர்கள்  
 பங்கிருந் தருஞுகுமரா  
 பஞ்சாந் தனிலினிது தங்கிடுங் கிளிகழு  
 பண்புறந் தமிழ்நுகருவோய்  
 வாண்டலம் பிடுகுழலி யொண்சிலம் புறகழலி  
 மங்கைதந் திடுமினையவா  
 வந் துநோந் தூனதழி பணிந் திடுஞ் சிறியனெதிர்  
 மங்கலம் பொலியவருவாய்  
 செண்டுபந் தெனுமுலைசி றந்திடுஞ் சரர்வனிதை  
 திண்புயந் தழுவவளர்வோய்  
 சிந்தினம் பெதிர்பொருத நந்தினம் பலமருவு  
 செந்திலம் பதிமுருகனே

(க)

கங்குதும் பகலுமென வந்துவந் திடர்பெரிது  
 கன் றிடும் பவமருவியே  
 கண்டிடுஞ் சுழல்வளியி லொன்றிடுந் துகஞுயரு  
 கந்தரம் படுமுறையென  
 விங்குநின் றிருவினையி ஸண்டிவெம் பிடுமென்யி  
 மின்படைந் திடவருள்வையே  
 யெங்கள்சங் கரர்மகிழ வன்றிருந் தொழுமொழியை  
 யின்பொடும் பகருமதலாய்  
 பொங்கர்தங் கிடுகிளிகள் சந்தமொன் றிடுமறைபு  
 கன் றிடும் பதியமருவோய்  
 பொன்றிமங் கிடுமவனர் தங்குமொண் பதியதுபு  
 குந்துவந் தவர்முதல்வனே  
 செங்கையொன் றிடுமயிலி லங்கவந் தருள்புரிவை  
 திண்புயந் திகழுமழகா  
 சிந்தினம் பெதிர்பொருத நந்தினம் பலமருவு  
 செந்திலம் பதிமுருகனே

(க0)

துங்கமொன் றிடுமுடிக டங்குபங் கயவதன  
 சுந்தராந் திகழுவாழ்க  
 தொங்குகுண் டலவொளியை யொன் றிடுங் கருணைவிழில்  
 தொன் றிருந் தபடிவாழ்க  
 செங்கையம் புயமலர்கள் சந்தனங் திகழுமேழி  
 றிண்புயங் கெழுமிவாழ்க  
 தென்றருங் கரியளிக டங்கிடுங் தொடையலோடு  
 செங்கையொன் றயிலும்வாழ்க  
 வெங்கனுஞ் செலுமயிலு மங்குயர்ந் திடுகொடியு  
 மின்பொடும் பரவிவாழ்க  
 விந்திரன் பிரமனரி தங்களின் பதியருஞ்  
 மின்பதம் பொலியவாழ்க  
 கொங்கைகொண் டிடையதுநு டங்கிடுங் கொடியஜையர்  
 கொஞ்சியின் பரவிவாழ்க  
 கொண்டறாஞ் சிடுகுடுமி தங்குசெங் தின்கரலீ  
 கும்பெடுங் தளிவாழ்கவே. (கக)

(ஆக பதிகம் உ, பாட்டு உ.ு.)

—

சிவமயம்.

ஸ்ரீ முருகக்கடவுள் துணை.

முன்றுவது

திருப்பழநிப் பதிகம்.

—

காப்பு—வெண்பா.

மாவார்பழநி மலைவளரு மெங்களிறை  
 கோவார் முருகன் குரைகழுற்கு—நாலாரு  
 மம்பதிகம் பாட வணிய கரிமுகத்தோன்  
 தன்பதுமத் தாலே சான்.

—

ஆசிரிய விருத்தம்.

திருவலவு கமலமீனை தருமருத நிலமுயர்வு  
 செறியவினி தணுகிவளமே  
 தினமுதவு வதிகவெழி லிலகவதி அறுமவர்கள்  
 திணிவறுமை யொருஷிநலமே  
 தருபெருமை யொடுமருவி யடிபணிய வவர்கள்விளை  
 தணியவரு ஸினிதருளியே  
 சகலவுல கிணிலமரு பலபெரியர் சிறியரவர்  
 தமதுவினை யகலவரமே  
 தருவையென வனவரத மடையவவர் பிணியகலு  
 தணியவர மருள்குருபரா  
 சகலரொடு மிருமலமு மொருமலமு முடையவர்கள்  
 தமதுநிலை வணமருஞ்வோய்  
 மருவுலவு மலர்நிறைவு தருபொழில்கள் தமிலிலகி  
 வளர்தருவி னினமுதிருமா  
 மலர்கழனி தினமுதவு மதுவொழுகி நதியதென  
 வருபழங்கி மலைமுருகனே

(க)

கருணைபொழி யிருவிழியி னழுகுமுயர் கமலங்கர்  
 கவினுமுக வழகுமலர்வாய்க்  
 கனியுமணி நகையழகு மருவுகுழை பாவுசெவி  
 கதிர்பரவு மொளியழகுமே  
 வருபவர்கண் மருளகல வுதவுநல பயவரத  
 மலரைங்கர் சரவழகுமேர்  
 மணியகடு திகழுகு மொளிவிரவு துடையழகு  
 மருவுதிரு வடியழகுமால்  
 தருவடிவ மொருகடிகை தனிலிலகு மறுவடிவ  
 தருநலுய ருருவழகுமே  
 தழுவழுன தெழிலதனை யறையவெவர் தரமுடையர்  
 தரணிபுக தீழமதுகுருவே  
 மருவுலவு மலர்நிறைவு தருபொழில்கள் தமிலிலகி  
 வளர்தருவி னினமுதிருமா  
 மலர்கழனி தினமுதவு மதுவொழுகி நதியதென  
 வருபழங்கி மலைமுருகனே

(எ)

இனிமைதரு கனிகளாரு முவினமதி னிரசமதி  
 பினிமைதரு குளமவையோடே  
 யினியதினு மினியமது மிகவிரவி நறுநெப்பய  
     மிவையளவி யலகில்பலவாய்க்  
 கனிமதுர வகைபலவு முறவுதவி மிகுபரிய  
     கலமவையி னிறையமுதமே  
 களகளென வொழுகமுடி மிசைபெயவு மினிமையோடு  
     கருதியவை நுகருமணியே  
 தனிபரச செயுமிறைவ தவமுனிவர் தொழுகுரவ  
     சகலவினை யகலவருள்வோய்  
 தனனவென நடனமிடு மயிலதனி ஹலகமது  
     தனைவலம துறுமதலையே  
 மனியுலவு மலர்நிறைவு தருபொழில்கள் தமிலிலகி  
     வளர்தருவி னினமுதிருமா  
 மலர்கழனி தினமுதவு மதுவொழுகி நதியதென  
     வருபழங் மலைமுருகனே

(ஏ)

வருமறைகள் விரியுப நிடதமவை யுணருமுனி  
     வரர்களடி பணியவொருசார்  
 மலியுமல வலியதனை வெருங்கியோரு நிலையமரு  
     மவுனரடி பணியவொருசார்  
 திருமருவ தமிழ்மறையின் முறைபனிரு தொகுதியவை  
     செவியதனி லணிவரொருசார்  
 திசைபரவு மெழிலருண கிரியருஞ புகழினிமை  
     • திகழுவரை தருவரொருசார்  
 அருமையுட னுனதுபெயர் பலவவையை யினிதுபுக  
     லரியதுதி யடியரொருசார்  
 அமரவிய அணருமுயர் புலவர்சொலு மதுரவிசை  
     யதையினிது பருகியமர்வோய்  
 மருவுலவு மலர்நிறைவு தருபொழில்கள் தமிலிலகி  
     வளர்தருவி னினமுதிருமா  
 மலர்கழனி தினமுதவு மதுவொழுகி நதியதென  
     வருபழங் மலைமுருகனே

(ஏ)

கருதுபுற நெறிமருவு பொருஞ்சுவு கமலையமர்  
கரியங்கி நெடியனேருசார்  
கவி னுமக் நெறிமருவு கலையித்வு சரசுவதி  
கனியுமலர் மகனும்ருசார்  
தருநிழலி ஸரசுபரி கடகரியி லீவருமொரு  
சகிமருவு புயனுமொருசார்  
தமதுதொழி அறுதியிற வடிபணிய வவர்மன் து  
சலனமற வருள்புரிகுவோய்  
விருதுபல கொடிகுடைக எரியவிய மதுதிகழு  
விணவர்மலர் மழைபொழியவே  
விரியுலகர் பணியவுய ரிரதமிகை பவனிவரு  
விமலசர வணகுமரனே  
மருவலவு மலர்க்கிறவு தருபொழில்கள் தமிலிலக  
வளர்தருவி னினமுதிருமா  
மலர்கழனி தினமுதவு மதுவெராழுகி நதியதென  
வருபழங்கி மலைமுருகனே

(15)

அரவறுகு மதிந்திய மணிசடைய ரினிஷமயுட  
ஞருஞமொரு வினியமதலாய்  
அணியமர கதவடிவி திரிபுவனே யுமைமுலையி  
ஞமுதுதர நுகருசதனே  
விரவுமத சலமொழுக வடியரகம் நடனமிடு  
விறலுடைய கரியினிலையோய்  
வினாவரிறை சலனமற வவணர்குல மொழியவளி  
விடுமயிலை யுடையகரனே  
பரவுமடி யவர்களனி பனிமலர்கள் குவியமது  
பரவிநனை வுறுமடியுளாய்  
பவமதனை நலமடைய வெனதுமன மதினினை வு  
பலனடைய வருஞ்புரிகுவராய்  
மருவுலவு மலர்நிறைவு தருபொழில்கள் தமிலிலகி  
வளர்தருவி னினமுதிருமா  
மலர்கழனி தினமுதவு மதுவொழுகி நதியதென  
வருபழங்கி மலைமுருகனே

அரகார வெனவனது சநித்தனில் வருபவர்களகமதுறு பினிகளைவேயா

டனுகுமினல் தருவறுமை யகலவவ ரவரறிவி

னளவிலகு கிருபைபுரிவோய்

பரமரொரு கனியதனை யுதவவென விருமதலை

பழியைமுனம் வலம்வருகுவோர்

பரிசிலென வருளவெம் திறறயுலக மெனமுதல்வர்

பணிவினெடு வலமடையவே

பரவிமயி ஹுலகைவலம் வருதன்முன மமருகனி

பரவுகரி முகனடையேவ

பதமணுகி யிதுமுறைய தலவெனவொ ருரையினெடு

பழநிமலை யமருசிறுவா

மருவுலவு மலர்நிறைவு தருபொழில்கள் தமிலிலகி

வளர்தருவி னினமுதிருமா

மலர்கழனி தினமுதவு மதுவொழுகி நதியதென

வருபழநி மலைமுருகனே.

(ஏ)

சருவவுயி ரினுமணுகி யவரவர்கள் தமதுவினை

தனை நுகர வினிதருஞுவோய்

தரணிதனி ஹுனதடியின் மனதுதனை நிறுவிடவர்

தமதுபினி யகலங்கினோயோய்

கெருவமுறு மலர்மகனை யொருபொருளி னுரைசமுறு

கெனவரிய சிறையிடுபவா

கெதியுனது பதமலது மறுவழியி லையறிகுவை

\*கெருடவிறை தனதுமருகா

சருமமணி பரமர்செவி தனிலரிய வுரைசெய்துரு

சமரதுக வறுமுகவனே

தனையறிய மறிவையினி தருளிவரு பிறவிவினை

தணிவுறவும் வரமருஞுவாய்

மருவுலவு மலர்நிறைவு தருபொழில்கள் தமிலிலகி

வளர்தருவி னினமுதிருமா

மலர்கழனி தினமுதவு மதுவொழுகி நதியதென

வருபழநி மலைமுருகனே,

(அ)

கனகமலை யெனவுயரு தனமதனை யொளிபரவு  
 கலைமருவ வணிசெய்தினிதே  
 கனியுமொழி கழறிவரு கண்யயிலி ஞெடுகாடிய  
 கடுவிடம தெனும்விழியினால்  
 நினைவுமல வினிதினமூ கனிகையர்கண் மயல்சருவி  
 நிசியினெடு பசலுமுழலா  
 நிறைகனிவு பவளவிதம் பருகியவர் முலையிலையி  
 னிறைதவறி விழுகுமடியேன்  
 மனமதனி லவருறவு தனையகல வினிதருளி  
 மடமைதனை யொருவுமணமார்  
 வளமுடைய நினதடியி லனுதினமு மறிவுநிலை  
 வரமதனை யருள்குருபரா  
 வனமுலவு மலர்நிறைவு தருபொழில்கள் தமிலிலகி  
 வளர்தருவி னினமுதிருமா  
 மலர்கழனி தினமுதவு மதுவொழுகி நதியதென  
 வருபழங்கி மலைமுருகனே. (கூ)

கனவினிடை விழுப்புவு தெனவலைசெய் புவிபெருகு  
 கருதரிய துயர்முழுகிதே  
 கருவழியை யினமினமு மருவுநிலை யதனிலுறு  
 கதியினுழ வடியன்வினையே  
 தினம்வளர விடிலனுகி வருபவம தனையொழிவு  
 செயலருமை யெனதுகுருவே  
 திசமுமுன தினியவரு ஞநதவியெனை நலமதுறு  
 செழியபத மலரருஞ்வாய்  
 இனமதுறு கரிசிரைக ஞலவியவ ஞமருமுய  
 ரெழிலிலகு மணியபதியாய்  
 இசையினெடு முயருதமிழ் புனைபவர்கண் மிடிபகல  
 னினிதருஞ் பரமன்மதலாய்  
 வனமுலவுமலர் நிறைவு தருபொழில்கள் தமிலிலகி  
 வளர்தருவி னினமுதிருமா  
 மலர்கழனி தினமுதவு மதுவொழுகி நதியதென  
 வருபழங்கி மலைமுருகனே. (க௦)

கனியுதிர விலகுபொழி லமருமுயர் பழநிமலை  
 கனமதொடு தினமும்வாழ்க  
 கவினெனிசெய் தனியின்மிசை யமருமெம திறைமுருகர்  
 கழலினிமை யுடனும்வாழ்க  
 இனிமையொடு சிவனடியர் குழுவினமு மவர்கடமை  
 யினிதுபர வுவரும்வாழ்க  
 இகல்வெருவி யுலகினர்க் எறிவினெடு மனுதினமு  
 மிசைபெருகி நணுகிவாழ்க  
 பனிமதிய மிரவியொடு படருமுகி வினமமரர்  
 பரவுதிரு மருமன்வாழ்க  
 பசருமறை புகலுமய னினியகலை மகளிலகு  
 பதுமமக ஓவஞும்வாழ்க  
 தனியனெனு மெமதிறைவ னிறைவியவர் மருவசிவ  
 சமயமது தழுவிவாழ்க  
 தமிழினிமை யொடுபெருகி வளரவதை யமர்பவர்கள்  
 தரணிமிசை வாழ்க்கமாதோ.

(கக)

(ஆக பதிகம் ந, பாட்டு நந.)

வ—  
சிவமயம்,

ஸ்ரீ முருகக்கடவுள் துணை.

நாலாவது

## திருவேரகப்பதிகம்

❀

காப்பு-வேண்பா.

தாரகஞ்சா ருங்குமர சாமிவளர்ந் தோங்குதிரு  
 வேரகத்துக் கோர்பதிக மேத்தவே—நாரகத்திற்  
 சீராகத் தங்கிச் சிறப்பளிக்கு மோர்கொம்புக்  
 காராண செம்பொற் கழல்

❀

ஆசிரியவிருத்தம்.

ஏரிலங் கிடுமெவுவி தாரணிந் தணிவளவு  
 ரேமெமான் றிடுகுடையினு  
 ஸீகபொன் றிடுமரசு தான்ருஞ் துறைதெறியி  
 லேசெயும் பெரியபடியார்  
 நீரிரைந் தரியமலர் தாதுசெம் பொனெடுமணி  
 நேர்வுறங் திரையலையினுல்  
 நிண்மருஞ் கிருக்கரையு மோதியுஞ் திடுமணிய  
 நீர்மையம் பொனித்தியதே  
 யார்வுறும் படிபெருகி யோடிடும் புகழுணிய  
 வாகியங் கெழுமிவடபா  
 லாகியங் தரமுலவு மாடமெங் கணுமுகில்க  
 எர்வுறங் தனியழுகொடே  
 யேர்வளம் பொலிமருத வேலிதங் கிடுதருவி  
 னேயுமென் சினைமலரிலே  
 பிரமொன் றளிகுமுற சோலைங்ன் றலவுதிரு  
 வேரகந் திகழ்முருகனே

(க)

மாரானுஞ் தனதுபடை வீடெனும் படித்திகழு  
 மாறிலங் கிடுமலர்களால்  
 வாடைவங் தினிமைதரு சோலையும் படர்கொடிகள்  
 வாவியுங் கெழுமியினிதே  
 சேரனம் பெட்டகளாடு தாமிருஞ் தினிமைபெறு  
 தீந்ருங் கமலமதிலார்  
 தேனுமங் கெழிலமரு காவினங் தருகினைகள்  
 சேருமம் பிரசமினமே  
 வாரமென் கனியிரச மோடினைந் தருகிலுறு  
 மாபெரும் பண்ணிறையவே  
 வாழ்வுறங் கபலினின மேவிடும் புலவொழியு  
 மாவளம் பொலியவணிசேர்  
 ரேர்வளம் பொலிமருத வேலிதங் கிடுதருவி  
 னேயுமென் சினைமலரிலே  
 பிரமொன் றளிகுமுற சோலைங்ன் றலவுதிரு  
 வேரகந் திகழ்முருகனே

(க)

வாரணிந் திடுமுலையி னேரிலங் கிடுமகளிர்  
 வசமென் கலவையட்டனே  
 மாடுறஞ் செழியதணி ரோட்டசென் றதிலிலகி  
 வாகொடுங் குடையவெதிரே  
 நேரனம் பொறிகலப மேவுறஞ் சிகிச்சர  
 வாகமஞ் சுகநிரைகளே  
 நேசமென் றனுகியவ ரோடுறம் படிமருவ  
 நீர்மைகண் டவர்வெருவியே  
 தாரணிந் திடுகுழல்க ளாடமென் கலைளாடு  
 தானெனமுங் தருகுக்கரயே  
 தான்டைங் திடவருகு சார்வுறம் பறவையவை  
 தாமுமஞ் சியங்கலர  
 தீவர்வளம் பொலிமருத வேலிதங் கிடுதருவி  
 னேயுமென் சினைமலரிலே  
 யீரமொன் றளிகுழுற சோலைநின் றலவுதிரு  
 வேரகங் திகழ்முருகனே (ஏ)

காரியங் குழுறமொலி யோர்புறம் பரவுமளர்  
 காதுமம் பறையினைவிமால்  
 கானுமம் பெனும்விழிய ரோசிடுங் குரவையொலி  
 கால்வருங் தணியினைவிசீர்  
 வேரியங் கமலமிசை தாவிடுங் கரியனிசன்  
 வீறிடும் பெரியவொலிசார்  
 மேதின் குழுவினைவி வாரிடுங் துடியினைவி  
 மேவிடும் பறவையொலிமேல்  
 நேரியங் கிடுபணில ராசியின் குழுறமொலி  
 நீள்கரும் படுமொலிதனங்ல்  
 நீலவன் கடலினைவி போயோழிக் திடவளரும்  
 நீர்மைதுன் றிடுவளமதா  
 லேர்வளம் பொலிமருத வேலிதங் கிடுதருவி  
 னேயுமென் சினைமலரிலே  
 யீரமொன் றளிகுழுற சோலைநின் றலவுதிரு  
 வேரகங் திகழ்முருகனே (ஏ)

தானனாந் தனனவென மாநடம் புரிமயில்கள்

தாமெழுந் தணியங்கிழலே

தாமுறும் படியுயர மேவியக் கமரவது

தானுணர்ந் தினியதளிமேல்

வானரம் பையர்கண்ட மாடவந் தமரரிறை

மாலயன் றமருமருவா

வாரமங் குறவடியின் மேவியஞ் சலியினெடு

வாழ்வதந் திடுதுரையென

வீனமங் ககலவவர் தாடொழும் பொழுதிலுய

பீரமொன் றிடுகருணையா

லேயுமங் கலமடைய மாவரந் தருகுமர

வேழழதுன் பகலவருள்வா

யேனமங் குறமருத வேவிதங் கிடுதருவி

னேயுமென் சினைமலரிலே

யீரமொன் றளிகுமுற சோலைநின் றலவுதிரு

வேரகந் திகழ்முருகனே

(ஏ)

சிலமொன் றிளமையிறை யாயிருந் திடுபொழுது

தேவர்வந் தடிபணியவே

சேயிதென் றகமதனி லேகொஞ்சும் பிரமனைதிர்

தேவங்கின் கருணையதனுன்

மாலகங் கொடுசெலுாநி யாரெனும் பொழுதரிய

மாலரும் புதல்வனெனவே

வாபரம் பொருளதெனு மோமெனுஞ் சொலினுரைசெய்

வாயெனுந் தருணமறியா

தாலுறுந் துயரமது மேவினின் றிடமுடுகி

யார்வறஞ் செயலினுட்னே

யாடிடும் படிநிறுவி மேவயன் ரூழிலதனை

யார்வமங் குறவருளினேய்

யேலுமங் குறமருத வேவிதங் கிடுதருவி

னேயுமென் சினைமலரிலே

யீரமொன் றளிகுமுற சோலைநின் றலவுதிரு

வேரகந் திகழ்முருகனே

(கூ)

பாருவங் தளியயனை மேவிடஞ் சிறையில்விட  
 பாலநின் ரெழிலதனினே  
 பாரகஞ் சுமலவதை யோருமெம் பரமரணி  
 பாலவென் குறையதெனவே  
 நேரயன் றகைமைசொல் வேவிடும் படிகழற  
 நீயயன் றனைவிடவுமே  
 நேயமன் புடனுனது சேயமென் கழல்பாவி  
 நீடகஞ் செலவிறையனார்  
 வாரமங் குறமடியன் மேவுறும் படியருளி  
 மாபரம் பொருஞ்சையை  
 வானமங் திரமதனை மேன்மைதங் கிடுசெவியின்  
 மாலுறும் படியருளினே  
 பேர்வளம் பொவிமருத வேலிதங் கிடுதருவி  
 னேயுமென் சிளைமலரிலே  
 யீரமொன் றளிகுழறு சோலைநின் றலவுதிரு  
 வேரகங் திகழ்முருகனே. (ஏ)

வானமொன் றிடுவிலினை யாலுமின் புறபுவியின்  
 வாழ்வைநம் பியமதியினுன்  
 மான்மிகுந் திடவிருளி லேயுழன் றிடுமெளியன்  
 மாலுறும் பதமடைவனே  
 கானுறாங் குழவிலகு தாய்ளான் குறவனிதை  
 காழுறும் புயவழகனே  
 காமர்பொங் கிடுமுனது மேன்மைதங் கியவடிவு  
 காலுறும் படியருள்வையே  
 தேனுவங் துழுமுயரு நீப்மொன் றிடுமரும  
 தேவகுஞ் சரிகணவனே  
 தீனர்சங் ததமினிய பாவினாங் தருமினிமை  
 தேறியின் புறவருஞ்வோய்  
 யேனமங் குறமருத வேலிதங் கிடுதருவி  
 னேயுமென் சிளைமலரிலே  
 யீரமொன் றளிகுழறு சோலைநின் றலவுதிரு  
 வேரகங் திகழ்முருகனே (ஏ)

மேருமாந் தரமெனுரை யாருபாந் தனமுலையின்

மேவதண் டரளாவடமே

வீசிடுங் கிரணமது காலங்கின் றிடுகிடையின்

மேவிடுங் துகிலினமுகார்

சாருமின் புறமொழியி னுலடைந் தயிலைங்கர்

தாவிடுங் கடுவிழியதே

தானமுந் தழலுமதி யாலைனாந் தவரினிதழ்

தானுசாந் துழலவசமோ

பேரமன் குழுவையாரு போதில்வென் றுலகமது

இடுறும் படியருஞ்சோயோய்

பேசியுன் புகழுதனை யோதியின் புறவருள்வை

பேதைசன் சலமகலவே

யேர்வளம் பொலிமருத வேலிதங் கிடுதருவி

னேயுமென் சிளைமலிலே

யீரமொன் றளிகுமுற சோலைங்கின் றுலவுதிரு

வேரகந் திகழ்முருகனே

(க)

வாரமொன் றிடுசரியை மேலடைந் திடுகிரியை

மானுறுந் தகைவரியையே

மாறிடுங் துறையதனின் மேலுறும் புலனெறியை

மாலகன் றிடவனுகிலே

னேருமாந் தகனெதிரு காலமென் றெனவண்ரு

ஸீர்மைகன் டிலனதனினை

னேயமங் குறவுனது பாதமொன் றிடுமறிவு

நிடுறும் படியருள்வையே

தாரணிந் திடுமுக வாரணிந் திடுமுலையள்

தாய்திகம் பரிமதலையே

தானுநம் பரமர்புகழ் வேலவந் தெனதுதுயர்

தானகன் றிடவருள்வையே

யேர்வளம் பொலிமருத வேலிதங் கிடுதருவி

னேயுமென் சிளைமலிலே

யீரமொன் றளிகுமுற சோலைங்கின் றுலவுதிரு

வேரகந் திகழ்முருகனை

(கா)

வானுறுஞ் சோலைசெறி யேரகஞ் சாமிமலை  
 மாண்ணேஞ் தாவிவாழ்க  
 வாலையெந் தேவிசிவை பாரகங் தேடுபரை  
 மாதரன் றுமும்வாழ்க  
 தேனுறும் போதனியு மாதிநங் தேவகுக  
 தீரனெஞ் சாமிவாழ்க  
 தேவியங் கானவிரு மாதருந் தாவுமயில்  
 சேவலுந் தாமும்வாழ்க  
 கானுறுஞ் சிதமலர் தானிடும் பேரடிபர்  
 காதலுந் தாமும்வாழ்க  
 காமுறுந் தூயதமிழ் தான்மிகுந் தேர்பரவு  
 காமரம் பாரும்வாழ்க  
 மீனுறுஞ் சேண்றியின் மேவிடும் பானுமதி  
 மேகமுந் தாமும்வாழ்க  
 வீரமங் காருமயி லார்வுறுந் தூயகர  
 மேனியும் வாழ்கமாதோ

(கக)

(ஆக பதிகம் ச, பாட்டு சக.)

வ  
சிவமயம்.

ஸ்ரீ முருகக்கடவுள் துணை.

ஜந்தாவது

பழமுதிர் சோவைப் பதிகம்.

ஓ

காப்பு வேண்பா.

பழமுதிருஞ் சோலை பரவுமெங்கள் வேலர்க்  
 கழகொழுகு மோர்பதிக டாற்ற—மழகனிறு  
 வந்தென் னுளக்கோயின் மன்னித் திருவருளைத்  
 தந்தென் விளைபோக்குந் தான்.

ஓ

ஆசிரிய விருத்தம்.

சந்தமுறு பலவீணகந் திருவ ரினிதோடு

தந்தினிமை யிசைபாடியே

சந்ததமு முறுமென்றை தங்கியறு பொழிலாரு

தன்சினை எவைமேஷியே

மந்திருதி கொளவாடு கொம்பருறு கனிவானின்

மங்கையர்க் ஸினிதாக்டே

வந்துகொடு சுவையார வுண்டுலவி விளையாட

மண்டுகுறவர்கண் மாத்தீர

நொந்தவரி ஞெடுமேவு சண்டையிட வவரோடியே

நுண்குலவு வடிவோடுமே

நுங்கண் மலையலவானி னெங்கண் மலையெனவோதி

நொந்தவரி ஞெடுமாடியே

தொந்தமுற வறவாடு துங்கவள மிகவேறு

துங்பமக விசைமீறியே

தொன்றுபழு முதிர்சோலை நின்றனிக ணிறைமாலை

துங்றவளர் வடிவேலையே.

(க)

துங்றுமழு யதினேடு வந்துதலை யதின்மீது

துஞ்சிமுகி ஹுறுமாதலால்

துண்டமுறு பிறைமேவி யங்குலவி யினிதோடு

துங்கமுற வுறுமாதலா

லென்றுமொலி குறையாது பொங்குமரு விகள்வான

ரின்பழுற வுறுமாதலா

வின்பழுறு தவராசர் தந்தவழல் சிகையாக

வெங்குமுயர் வுறுமாதலால்

கன்றுதரு முழுமேவி நின்றுமறு முகமோடு

கண்டபணி யுறுமாதலால்

கன்றுசின மலைவேடர் கொன்றபுலி யதளாடை

கண்டவிட முறுமாதலால்

துங்றுமொளி பரபேசர் தங்குழவி யதினேடு

துங்றவரு முறையாகுமால்

தொன்றுபழு முதிர்சோலை நின்றனிதீ ணிறைமாலை

துங்றவளர் வடிவேலையே

(e)

உந்தருவி தனிலோடி வந்தமணி குழுவாகி  
யொன்றுபட வொளிவீசவே

வுப்பர்நக ருஹதேச மங்கவவர் மனநாணி  
யொண்டியுறும் வளமீறியே

தந்தினிரை விளையாடி வந்தபொழு தினிதோடு  
தங்குமுகி றனைநாடியே

தங்கள்பகை யெனவோடி யுந்தமுகில் விணி லேகு  
தண்டுளிக ஓவைவீசவே

வந்தகரி குகைமேவ நின்றபல கவிவேடர்  
மங்கையர்களுமூஜினயே

மண்டியுண வவரோடி யண்டுமணி கொடுவீசி  
வந்துமணை தனி லாருமேர்

தொந்தமுற வதின்மேவு சந்தமுறு தளிந்டு  
துங்கமுற வளர்நாதனை

தொன்றுபழ முதிர்சோலை நின்றளிக ணிறைமாலை  
துன்றவளர் வடிவேலையே

(ஏ)

சந்திரனி னுடறேய மிஞ்சிவிணி ஹறசோலை  
தந்தமது தனைவான்மினர்

தங்குமன மகிழ்வோடு கொண்டு நுகர் வுறவானர்  
தங்களின மலவாகவே

வந்துகுற வரினேடு சொந்தமென வுறவாடி  
மன்றல்வினை செயவேடர்பான்

மங்கையர்கள் தமராகி யங்கவரி னெடுமேவி  
மன்பெறுவ ரினிதாகவே

யிந்திரனு மினிதாக வந்துசசி யவளோடு  
மிங்குலவி விணிலேறுவா

னின்பமதை துகர்வோர்க ளாங்குளரு மிவண்மேவி  
யின்புறுவர் வளநாடியே

சொந்தமுறு படைவீடு கொண்டினிது திகழாதி  
சந்தரம துடன்றுவோய்

தொன்றுபழ முதிர்சோலை நின்றளிக ணிறைமாலை  
துன்றவளர் வடிவேலையே

(ஏ)

பைங்கதிரி ஞெளிவீசு மங்கையுமை மலைமாது

பந்தமறு சிவையாதியாள்

பண்டுலக மொடுமேவு மண்டமுழு தையுமீனு

பஞ்சமுக மலைதாமுளாள்

சிங்கமிசை வருதேவி சங்கரித னினிதான

செம்பவள வடிவார்சதா

திண்கரியை வனமீதி ஸன்றுவரு கெனவோது

செங்கையயில் வடிவேலவா

தொங்கலுறு மயினமீதி ஸங்கமொடு மினிதாடு

சொந்தமுறு குருநாதனே

துன்பமலை யறவோட நின்கிருபை யதுபாலி

தொந்தமினி யுளதானதே

துங்கமுறு படைவீடு கொண்டினிது திகழுதி

சுந்தரம துடன்றுவோய்

தொன்றுபழு முதிர்சோலை நின்றனிக னிறைமாலை

துன்றவளர் வடிவேலையே.

(ஏ)

பண்டுவரு மசரேச னண்டியொளி திகழ்மாயை

பங்கயந லடி மீதிலே

அம்பியெனை மிகவாக வெம்பவிடர் புரிதேவர்

பங்கிலுறு வலிமாயவே

கண்டுமன மகிழ்வாக வுன்றனருள் பெறவேழழு

கன்றியுள னென்வோதவே

கஞ்சமலர் முகமாயை யொன்றுசின மதினேடு

கண்டுமுனி பொடுகூடியே

யண்டுசர ஞெடுநால்வர் தந்தகல வவர்வேள்வி

பங்கமுறு தவமேவியே

யண்டமிக வவராகி வந்தசுரர் தனைமோத

வங்கவரு னடிவீழுவே

துண்டுபட வசராதி கொன்றுசர நகர்வாழுவு

துங்கமுற வருஞ்சதனே

தொன்றுபழு முதிர்சோலை நின்றனிக னிறைமாலை

துன்றவளர் வடிவேலையே.

(க)

கங்கைமதி யரவோடு கொன்றையறு கெழிலார்க  
ரந்தையிலை முடிமேவலேவ

கந்தொடையு மழுமானி லங்குபுலி யதளாடை  
கண்டமதின் விடமேவலே

செங்கைதனி லொருசூல மங்கமுற வொளியாரு  
செம்பவள மலைமேனியார்

சிந்தைமகிழ் சூருநாத வெங்கள்விளை யொழிதீ  
செந்தினகர் திகழ்வேதனே

மங்கையர்க ஸிருபேரு மின்பழுறு புயமேவ  
மன்றல்செயு மதிகாரனே

வந்துன து பதமேவி நின்றவெனை யிடர்வீய  
மன்கிருபை தரவேவனுமால்

துங்கமுறு படைவீடு கொண்டினிது திகழுதி  
சுந்தரம துடனுருவோய்

தொன்றுபழு முதிர்சோலை நின்றவரிக ணிறைமாலை  
துன்றவளர் வடிவேலையே.

(ஏ)

சிந்தினைடு பலவான சந்தவிசை யதுபாடு  
திண்பெறவு மருணுதனே

செங்கையயி லதினைடு துங்கமயின் மிசைமேவ  
செம்பவள வடிவார்சுகா

நந்தினைடு திகழாழி கொண்டகரி யவனைடு  
நந்தமய னரியாதியோர்

நன்பதும வடிமேவி யஞ்சவிசைய் திடவாழ்வு  
நன்கருனு முருகேசனே

வந்தபவ மதிலெந வின்பமது பெறவேழை  
வந்துனது பதமேவியே

வந்தனைகள் செயுமாறு சிந்தைதனி லறிவேற  
வந்தருள்வை சூருநாதனே

சொந்தமுறு படைவீடு கொண்டினிது திகழுதி  
சுந்தரம துடனுருவோய்

தொன்றுபழு முதிர்சோலை நின்றவரிக ணிறைமாலை  
துன்றவளர் வடிவேலையே

(ஏ)

பந்துமூலையதி லேறு வெண்டரள வடமாடு

பங்கயநன் முகமார்மினார்

பஞ்சடியி னிதமேவி யண்டியவர் தருமோக

பந்தமதிலுழு லேழழநா

னந்தமதி யொழிவாகி வந்து னடி மலர்மேவி

யன்பினெடு புதுநாளெதோ

வைந்துமுக வொருயானை யன்றுவர வுனுமாதி

யம்பரமதனி லாருவோய்

பந்தமுறு மனீயாதி சொந்தமென வுறுவோர்கள்

பங்கயந லடிசேர்வரோ

பண்ணடமறை வடிவான வெங்கண்மணி யழகான

பந்தவினை தெறுநாதனே

சொந்தமுறு படைவீடு கொண்டினிது திகழாதி

சுந்தரம துடனுருவோய்

தொன்றுபழ முதிர்சோலை நின்றளிக னின்றமாலை

துன்றவளர் வடிவேலையே

(கு)

நந்துமுன தெழிலாரு மிந்துமுக மதுகாண

நங்கண்முன மயிலேறியே

நம்பர்வரு டியபாத மொன்றுகழு லத்தேநுடு

நன்றினிது வரவேணுமே

சிந்தினெடு மகமேரு விந்திரனும் நனிவாடு

செண்டயிலும் வலைவீசவோய்

திண்பரவு முடிசுடி யங்கமுறு தமிழ்நாடு

செங்குடையி னிழலாரவே

தந்துநிறை திகழ்கோலை யுந்தியுய ராசான

சந்தமுறு மணிநீபனே

சங்கரித னினிதான மங்களம துறுசேய

சண்டன்வர வதுபாறுவாய்

சொந்தமுறு படைவீடு கொண்டினிது திகழாதி

சுந்தரம துடனுருவோய்

தொன்றுபழ முதிர்சோலை நின்றளிகு னின்ற டாலை

துன்றவளர் வடிவேலையே

(கு)

சிங்கமொடு கரியாதி யொன் றபழ முதிர்சோலை  
 சென்றுவள ரிறைவர்வாழ்க  
 செங்கையறு மயிலோடு பைஞ்சிகியு மதிலேறு  
 திண்பரவு கழலும்வாழ்க  
 பங்கயகன் முகமாறு மங்குலவு விழியாதி  
 பண்பினைடு தினமும்வாழ்க  
 பங்கிலுறு மிருமாதர் செங்கைக்கனு மிளிதோடு  
 பண்டிலவு கொடியும்வாழ்க  
 நங்களிறை பரமேசர் நங்கையுமை மலைமாது  
 நங்களி முகவனும்வாழ்க  
 நந்துமெழின் மலர்மாது துங்கமுறு கலைமாது  
 நந்தரியு மயனும்வாழ்க  
 புங்கமுறு தமிழ்நாடு மங்கிலகு தமிழாதி  
 பொங்குகலை யவையும்வாழ்க  
 பொங்குகதிர் மதிவான மங்குமுகி விவையாதி  
 புங்கமுற வாழ்கமாதோ.

(கக)

(ஆக பதிகம் ரூ, பாட்டு ரூநு.)

வ  
சிவமயம்.

ஸ்ரீமுருகக்கடவுள் துணை.

ஆருவது

குன்றுதோரூடற் பதிகம்.

ஓ

காப்பு—வெண்பா.

குன்றுதோ ரூடிக் குலாவுங் குமரனடிக்  
 கின்றுபா மாலை யிசைக்கவே—யன்று  
 வனத்துதவுஞ் சித்தி மதவா ரணத்தின்  
 கனத்தொளிருஞ் செஞ்சரணே காப்பு.

ஓ

ஆசிரிய விருத்தம்.

மங்கமா தேவிசிலை பெங்கடா யா திபரை  
வம்புலா வாலைமுடியாள்  
வண்டுலா மேர்பரவு செங்கைபாள் வார்முலைம  
டந்தையா ளா திசிறுவா  
செங்கையீ ராஹுடைய துங்கவோ ராஹுமுக  
திண்செயீ ராஹுபுயனே  
செந்தில்வா னறுதிகழ் குன்றைமா தோகைமலை  
சென்றுவாழ் மான்மருகனே  
கங்கையோ டாரஹுகு கொன்றைசேர் வார்ச்சடையர்  
கண்டனுன் மேவுமதலாய்  
கங்கமே ஸாடுகள் மொன்றியார் மாலவுணர்  
கன்றவே லேவுகரனே  
வங்கமா ராழியலை யுந்துமே ராருபதி  
வங்துவாழ் சிலமுருகா  
மன்றுளார் தேடவளர் குன்றுதோ றுடல்புரி  
மன்றலா ராஹுமுகனே. (க)

கொங்குலா மாலைமுடி தங்கியா காசமது  
கொண்டுவாள் வீசுமெழிலோய்  
கொம்பர்சுழ் தூயமல ரெங்குமே ராகநிறை  
குன்றுலா மேகமதலாய்  
கங்குலார் மான்மிடறி லங்குமேரா ராதிமுதல்  
கண்டவோர் சேதியருள்வோய்  
கஞ்சமீ தாருமய னன்றுமா ஸாகிமுடி  
கன்றவே சாடுமுருகா  
திங்களா ரேர்குடுமி தங்குமா சாமிமலை  
சென்றுவாழ் வானமுதலே  
தெங்தனு தானவென னின்றுலா மாமயில்கி  
றங்துசி ராரவளர்வோய்  
மங்குசீருய் மாடமது தங்குமேர் மாமதுரை  
வங்துபு வாஞ்சிலாயோய்  
மன்றுளார் தேடவளர் குன்றுதோ றுடல்புரி  
மன்றலா ராஹுமுகனே. (2)

செங்கையோ ராழி திகழ் சங்கினே டாருமிறை  
 சிந்தைமா லாகு மருகா  
 திண்பராய் மரலவுணர் பொன்றவே சாடு மொரு  
 செங்கைவாள் வீரர்முதல்வா  
 கங்கைமா தாத்சூத பொங்கர்சூழ் சோலைமலை  
 கண்டுவா மேமமதலாய்  
 கந்தியோ டாருசனல் தெங்குசூழ் மாபழநி  
 கந்தநூ லாருபுயனே  
 பங்கிலார் மாதிருவர் கொங்கைதோய் நீடுபுய  
 பந்தமே வாதிமறையோய்  
 பண்புசேர் மாலடியர் தங்கனேய் தீரவருள்  
 பண்டையோ ஞனகுமரா  
 மங்கையாள் சீதமுலை தந்தபா லேநுகரு  
 மஞ்சமே லாடு மணி யே  
 மன்றுளார் தேடவளர் குன்றுதோ றுடல்புரி  
 மன்றலா ராறு முகனே.

(ஏ)

எந்தையே மாலடியர் சிந்தையே கோயில்கொஞ்  
 மின்பமார் சோதிமுருகா  
 வென்றுமே சோதினிறை யுன்றன்மே லானபத  
 மின்றுநா னேதவருள்வாய்  
 தந்தைதாய் தாரமக வென்றதோர் மாலறிவு  
 தங்கியேநா னுழல்வனே  
 சந்தமே யோதியுனை யிந்தநா ளேபரவு  
 • தண்குலா வாசையருள்வாய்  
 முந்தைநா ளானவினை வந்துநா னேயுழல  
 முந்திடா தேயமர்வையோ  
 மொய்ம்புலா மாடல்புரி சந்தமார் தோகைபது  
 முன்றிலார் கோயி ஹுடையாய்  
 வந்துசீர் பாதமது சிந்தையா லேதொழுவு  
 மன்றகாய் சீலமருள்வாய்  
 மன்றுளார் தேடவளர் குன்றுதோ றுடல்புரி  
 மன்றலா ராறு முகனே.

(ஏ)

கந்தா தாகுமர கஞ்சவே தாபரவு  
 கந்தா பாமணிபுயா  
 கன்றினே டேபிடிகள் வந்துதா னேயுலவு  
     கங்குலார் சோலையதுவே  
 பந்தமா யேவளைவு தந்துமே லேதிகழு  
     பைம்பொனர் சோதிமலையாய்  
 பன்றியோ ராமைபுல வொன்றுமீ னுனவுயர்  
     பைந்துழாய் மாக்ரூழுகுகா  
 விந்தைமா மாதுமலர் வந்தமா மாதுதினம்  
     விஞ்சியார் மாமதுரையாய்  
 வெம்பிநா னேயுழல வென்செய்தா யீதுததி  
     மென்கழால் காணவருவாய்  
 மந்திபோ யோலமிடு கந்தவார் நீடுபொழின்  
     மஞ்சதோய் நீடுதளியாய்  
 மன்றுளார் தேடவளர் குன்றுதோ றுடல்புரி  
     மன்றலா ராறுமுகனே.

(ஏ)

அஞ்சினேன் மேல்விரவு மொன்றினேன் மேவுதுய  
     ரஞ்சிநா னேயுழலவோ  
 வஞ்சமே லாருமிறை மஞ்சமே லாருமிறை  
     யண்டியே சேருமடியோய்  
 செஞ்சடா பாரமது துன்றுமீர் மாமுனிவர்  
     சிந்தைதோய் பாதவழகா  
 செஞ்செவே பானமொழி கொண்டுநா னேயுனது  
     செங்கழா லோதவருளாய்  
 பஞ்சினேன் மேவுமடி மங்கையா ளாதியுமை  
     பங்கனர் தேடுமதலாய்  
 பைஞ்சிகா வீசமயில் நின்றுலா யாடிவளர்  
     பண்புசேர் தோகைமலையாய்  
 வஞ்சியேர் மாதிருவர் கொஞ்சியே யாருபுய  
     வண்பரா வாதிவிழியாய்  
 மன்றுளார் தேடவளர் குன்றுதோ றுடல்புரி  
     மன்றலா ராறுமுகனே.

(க)

சந்துகுழ் மாமலை மொன்றிவா மாதிமுனி  
 தன்சொலார் மோனகுருவே  
 தண்பரா யோதுதமிழ் தங்குமா சேவடித  
 தும்புதேனே யருஞ்வா  
 யின்துலா மாடமெழில் பொங்குசீ ரேப்பழநி  
 யெங்கடே வானபரனே  
 யெண்டிசா மேவுபுய தண்டைசால் சீரடியில்  
 லங்குவாழ்வே யருள்வையே  
 கொந்துசா லேர்குரவ ணின்தமார் பாகுமரி  
 கொங்கைதோய் பானுகருவோய்  
 குன்றைவாழ் தேவகுற மங்கைதோ ளேயினிது  
 கொண்டுமா லேறுமதலாய்  
 வங்துதா னேயடியி லொன்றிநா னேமருவ  
 மன்றகாய் நியருஞ்வாய்  
 மன்றுளார் தேடவளர் குன்றதோ றுடல்புரி  
 மன்றலா ராறுமுகனே.

(ஏ)

அம்புநேர் வாள்விழியி லம்புகுழ் பேருலக  
 மஞ்சவே வீசிவலையா  
 யண்டுவோர் காமமுற வின்சொலான் மாலுதவி  
 யங்கையா னீவியணைமேல்  
 வம்புசீர் மாமுலைஞு முங்கவே தோண்மருவி  
 வந்தவோர் போகமதுவே  
 வண்டுபோ லேபருச வந்தியே யாசைதரு  
 மங்கைமார் பாலுமல்வனே  
 சம்புமா தேவரா வின்துசீர் மாசடையர்  
 தஞ்சதா வேதமுதல்வா  
 சங்குமா லாழிபெறு செங்கைமா லாதிசரர்  
 தங்கள்வாழ்வே யருஞ்வோய்  
 வம்புலா மாமலர்சொ ரின்துசீர் பாதமதை  
 வந்தியாதே யுழல்வனே  
 மன்றுளார் தேடவளர் குன்றதோ றுடல்புரி  
 மன்றலா ராறுமுகனே.

(ஏ)

சந்தைசேர் வாரெனவா ஜெஞ் துகும் பேருறவர்  
 தங்களா லாசைபெனுமோர்  
 சண்டமா ஒுதையி ஹழன் றமா லான்மன் து  
 சம்பிர ஞேடியுழலா  
 வந்துபோ மாபிறவி யுந்தவே வாடிமதி  
 மங்கியே பேரநிவினூல்  
 வண்டிகும் மாமலர்க் களான்றுசீர் பாதமதில்  
 வந்துளோ னீயருள்வையே  
 முந்தையா னுனகுக கந்தவேளே குமர  
 மொய்ம்புசு மாடுகியாய்  
 முன்றிலேர் மாதரள மண்டவே மோதுமலை  
 முங்குமா நீடுதளியாய்  
 மந்தமா யேயறிவு மங்கிடா தேதிகழு  
 வந்துநீ யேயருஞ்வாய்  
 மன்றளார் தேடவளர் குன்றுதோ றூடல்புரி  
 மன்றலா ராறுமுகனே.

(ங)

கொண்டையா லேயினிய தொண்டையா லேகுமுறு  
 கொங்கையா லேமருவியே  
 கொஞ்சலா லேசரச மிஞ்சலா லேமயல்கள்  
 கொண்டுமா லேதருகணீர்  
 கெண்டையா லேபுணரு சண்டையா லேதழுவ  
 கிண்றதா லேயினிமையார்  
 கெஞ்சலா லேயிதழி னஞ்சினை லேகிறுகி  
 ரென்றுமீ லேவிலைமினை  
 ரண்டையா லேயறிவு மங்கிநா னோகழிய  
 வஞ்சினை னேயுழல்வனை  
 வங்கணை லேபரமர் தந்தபாலாவெனைய  
 மன்றி நீ யேயருள்வையே  
 வண்டலா லேசரர்கண் மங்கைமா ரேதழுவ  
 வந்தநா னோயமருவோய்  
 மன்றளார் தேடவளர் குன்றுதோ றூடல்புரி  
 மன்றலா ராறுமுகனே.

(க0)

சந்தமார் சோதிமுடி தண்பரா வாறுதலை  
 தங்கியே நானும்வாழ்க  
 தந்தனு தானவென நின்றுபா ஞேதளிகள்  
 தங்குமார் மாலைவாழ்க  
 விந்தைமா தாருபுய மும்பொனீ ராறுகர  
 மென்றுமார் வேலும்வாழ்க  
 மென்சிகா வீசமயில் பொங்கிவா ஞடுகொடி  
 வென்றியாய் நானும்வாழ்க  
 சொந்தமா மாதிருவர் பங்கிலே மேவிமிகு  
 துங்கமாய் நானும்வாழ்க  
 தொன்றுளோ ராமதியர் கண்டுசி ரோதுகழு  
 றுன்றியே நீடுவாழ்க  
 பந்தமா மாதிமறை சந்தமார் நீடுபுகழு  
 பண்கொடார் நாலும்வாழ்க  
 பண்ணடா எாறுபடை பொன்றுவீடாதிமலை  
 பண்பொடே வாழ்கமாதோ. (கக)

—

ஒ  
 சிவமயம்.  
 ஸ்ரீமுருகக்கடவுள் துணை.  
 ஏழாவது

• குண்றக்குடிப் பதிகம் •

❀

காப்பு—வெண்பா.

மயிலாடு குன்றை மலைமேவு மெங்க  
 எயிலாடு செங்கை யழகர்க்க—கியலாடு  
 பாட்டுரைக்க நெஞ்சிற் பயிலு மொருகோட்டுக  
 காட்டுமத யானைக் கழல்.

❀

ஆசிரிய விருத்தம்.

அந்தினிற மேனியொளி சுந்தர சுவாமியரு  
ளந்தண்ணி யாறுமுகவா

அம்பிகை தனதுமூலை தந்தவமுதேபருகு  
மம்பர மூலாவுமதலாய்

செந்திரு வலாவுமரு மந்திகழ் முராரிமகிழ்  
திண்புய விலாசமருகா

செம்பவள மேனியொரு கொம்பிறைவ ரேதமுவ  
செங்கையயி லேறுமிளையோய்

கந்திருவ ராதிசர ரந்தரவினை டிறைவர்  
கம்பமில ராகிமகிழ்வே

கண்டுகுடி யேறவவர் சொந்தமுற வாழ்வுதரு  
கந்தகுமரா கருளையாய்

கொந்திலகு சோலைசெறி வந்தமது வோடுநதி  
கொண்டுபுடை மேவுபதியாய்

கொன்றைமிலை வோர்வருக வென்றசிலை மான்மருக  
குன்றைமலை வாழ்முருகனே. (க)

கஞ்சமலர் வேதனரி யிந்திரனு மேவியடி  
கண்டுதொழு மாதிமதலாய்

கந்தபுரி மேவிவரு மெங்கணவ வீரவிறை  
கண்டதக ரேறுசிறுவா

நஞ்சமது மேவுமிட றெங்களிறை யோர்செவியபி  
னன்பொருளை யோதுகுமரா

நங்கையயி ராமிமலை மங்கையுமை யேதமுவ  
நங்கள்கலி தீரவருவோய்

செஞ்சரண மேவியதி லென்றுமுற வேயருள்வை  
செந்தினக ராஞ்மிறையே

சிந்துமது வோடுநதி வந்துபுடை யேபரவ  
தென்சிகிந காதிபகுகா

குஞ்சரியி னேடுகுற மங்கையினி தேமருவ  
கொங்கலரு நீபமணிவோய்

கொன்றைமிலை வோர்வருக வென்றசிலை மான்மருக  
குன்றைமலை வாழ்முருகனே. (க)

பொங்கிவரு சாமநதி முங்கியதி லேமுழுகு  
 புஞ்சிமகிழ் வேயுறவனு  
 பொன்றுமடி யேணையரு டஞ்சினிமை யோடுவளர்  
 புங்கவடி யேயருஞ்சுவாய்  
 சங்கரி குமாரியிறை பங்கில்வளர் தேவிதரு  
 தண்கருணை மேவுமதலாய்  
 சந்ததமு னுமமதை யின்பழுட னேதுபவர்  
 தங்களெதி ராடுமிளையோய்  
 கங்கையர வோடுமதி தும்பையனி யாதியிறை  
 கண்டருமெ மாறுமுகவா  
 கண்றிநம னர்வருமு னுன்றனடி யேயருள்வை  
 கந்தவடி வேலகுமரா  
 கொங்கலரு சோலைதர வந்தமது வாறுபடை  
 கொண்டுதிகழ் நீடுபதியாய்  
 கொன்றைமிலை வோர்வருக வென்றசிலை மான்மருக  
 குன்றைமலை வாழ்முருகனே (ந.)  
 கண்டுபடு மீரமொழி விண்டுவரு மாதர்மயல்  
 கண்டுருகி நாடிநிதமே  
 கங்குல்பக ஸாயறிவு லீங்துழலு மேழைமதி  
 கண்டருளி யாஞ்சுமிறைவா  
 குண்டுபடு பாலுததி யன்றுவரு மாலமருள்  
 கொண்டுநுக ராதிபரமர்  
 கொஞ்சவிலை யாடிவரு துங்கமயின் மேலுலவ  
 கொஞ்சவிலை மாலையழகா  
 பண்டுபுரி தீயவிளை யண்டியிது வேலோமிகு  
 பங்கமுற வாதுசெயுமோர்  
 பந்தமற வேகிருபை தந்துன பாதநல  
 பங்கயம தோதவருள்வாய்  
 கொண்டறுயில் சோலைதர வந்தமது வாறுபடை  
 கொண்டுதிகழ் நீடுபதியாய்  
 கொன்றைமிலை வோர்வருக வென்றசிலை மான்மருக  
 குன்றைமலை வாழ்முருகனே. (ஏ.)

சந்தமகி ஸாரமணி பந்துமூலை மூடுகலை

தங்கினெக்ட் வோடுவிழுவே

தங்கரம தால்விரைசி லஞ்சபவர் போலறுவை

தந்துகட மூடுகொடியா

ருந்துவிழி யாலறிவு லைந்தவர்கள் பாதமதி

லொன்றியநு ராகமதுவே

யுண்டிகளி மீறுமொரு வண்டென நண்துயரு

முன்றனடி சேரவருள்வாய்

கந்திதரு பாளையது விண்டெடாழுகு தேனிறைவு

கஞ்சவள மேவுவயல்சூழ்

கம்பொலிக ளோ துமுறு குன்றைநகர் வாழ்வருள்வை

கங்கைகுமரா விளையவா

கொந்திலகு சோலைசெறி வந்தமது வோடுநதி

கொண்டழகு நீடுபதியாய்

கொன்றைமிலை வோர்வருக வென்றசிலை மான்மருக

குன்றைமலை வாழ்முருகனே.

(நு)

தெண்டிரையி லேதரள முந்துநறை யோடைதிகழ்

தென்சிகிந காதுபகுகா

செங்கரம தேறுமயில் கொண்டுசரர் வாழ்வருளு

திண்குமரனே குருபரா

மண்டுபுனன் மூழ்குகயல் கண்டுவிழி யோவென

மருண்டுமிக நாணியெழிலார்

மங்கையர்கண் மேவவரு மஞ்சமிகவே செறிய

மன்றல்கமழ் வாவிநகராய்

வண்டுபடு நீலவிழி மஞ்சங்கிர் நீடுகுழல்

மஞ்சண்முக மாதர்குழுவே

வந்துவிளை யாடுமெழில் பொங்குமணி வீதியதின்

மன்றல்ரத மூருசிறுவா

கொண்டறயில் சோலைதர வந்தமது வாறுபடை

கொண்டுயரு நீடுபதியாய்

கொன்றைமிலை வோர்வருக வென்றசிலை மான்மருக

குன்றைமலை வாழ்முருகனே.

(ஞ)

தந்ததன தானவென நின்றுவிளை யாடிவரு  
 தண்டையணி நிலமயிலோய்  
 தண்கருளை யார்பனிரு துங்கவிழி யாறுமுக  
 சங்கரகு மாரமதலாய்  
 பந்துமுலை யாடவிடை நொந்துதுயர் மேவுமெழில்  
 பஞ்சடியு மாகுமரனே  
 பைந்தினையி னாடுபர ணின்றகுற மாதினெதிர்  
 பண்டுமர மானகிழுவா  
 நந்துலவு வாவிமலர் செங்கமல மீதளிக  
 ணந்துநறை மூந்தியயனார்  
 நம்பர்புகழ் மேவுமறை சந்தினெடு மோதலென  
 நன்குமூர லோசைமிகமே  
 கொந்திலகு சோலைசெறி வந்தமது வோடுநதி  
 கொண்டழகு நீடுபதியாய்  
 கொன்றைமிலை வோர்வருக வென்றசிலை மான்மருக  
 குன்றைமலை வாழ்முருகனே.

(ஏ)

சந்தவிசை பாடுமௌர் சிந்தைகுடி யேறியரு  
 டங்கநட மாடுமதலாய்  
 தண்குரவ மாலையணி திண்புபழு ராரிமகிழ்  
 சம்ப்ரமவி லாசவழகா  
 பந்தமுறு பாசவலை சிந்தவரு ளேபுரிவை  
 பண்டைவடி வானசிறுவா  
 பங்கயமி னர்பரவு மங்கையுமை யாஞ்தவு  
 பண்பரவு வேதமுதல்வா  
 முந்தைவினை மாயவினி வந்தவினை தீயமன  
 முந்தவரு ளேபுரிகுவாய்  
 மொய்ம்பதிக மாமசரர் தந்தலைக ளேயுருள  
 முந்தியயி லேவுகரனே  
 கொந்திலகு சோலைசெறி வந்தமது வோடுநதி  
 கொண்டழகு நீடுபதியாய்  
 கொன்றைமிலை வோர்வருக வென்றசிலை மான்மருக  
 குன்றைமலை வாழ்முருகனே.

(ஏ)

கும்பமுனி தேறவுயர் விஞ்சையரு ஓாதிகுரு  
 குண்டலமு லாவுசெவியோய்  
 குன்றுகளின் மீதுகுடி கொண்டலைக யானுமயில்  
 கொண்டசிறு பாலமணியே  
 செம்பதும லோசனமி லங்கவளர் மாதிருவர்  
 திண்புயம எாவுமெழிலோய்  
 திங்களறு காருமுயர் செஞ்சடையி னேரிலகு  
 செம்பவள மேனியரானர்  
 தம்பெரிய தோளின்மிசை யுந்திவிளை யாடுமுயர்  
 தண்டையணி பாதமதலாய்  
 தந்திடையின் மாதறுவர் தந்தமுலை யேபருகு  
 தண்சரவனு குருபார  
 கொம்பிலகு சோலைசெறி வந்தமது வோடுநதி  
 கொண்டழகு நீடுபதியாய்  
 கொன்றைமிலை வோர்வருக வென்றகிலை மான்மருக  
 குன்றைமலை வாழ்முருகனே. (க)

வந்துபணி யாழ்முனிவர் சொந்தமக மேனிறைய  
 மங்கலம தேயருள்பவர்  
 வண்டல்தரு வான்மகளிர் தங்களோடு மாடல்புரி  
 மைந்துதிக மாதிமதலாய்  
 சந்துசொல வேபரலை சொந்தமனை மீதுசெலு  
 சங்கரர்த னுதுகுருவே  
 சங்கடம தானபவ மங்கியற வேகிருபை  
 தந்தர்னு மாறுமுகவா  
 சிந்தததனி லேயுனது சந்தமறை யேர்பரவு  
 செஞ்சரண மேவவருள்வாய்  
 செந்தினக ராதிப பரங்கிரியில் வாழிறைவ  
 திண்கரியி னேரிளவலே  
 கொந்திலகு சோலைசெறி வந்தமது வோடுநதி  
 கொண்டழகு நீடுபதியாய்  
 கொன்றைமிலை வோர்வருக வென்றகிலை மான்மருக  
 குன்றைமலை வாழ்முருகனே. (க.0)

பைந்தமிழி னுதிகுரு வெங்கள்கும் ரேசர்பத  
 பங்கய மெநானும்வாழ்க  
 பம்புமொலி யேசெகழுமு துங்கழுற வாடுகொடி  
 பைஞ்சிகியும் நானும்வாழ்க  
 சந்தமுறு நீபமல ரொன்றுபுய மாறிருத  
 டங்கர மெநானும்வாழ்க  
 தந்தம்வினை யாதிவழி பந்தமருள் சோதிவிழி  
 தண்கருனை நானும்வாழ்க  
 கந்தமிரு மாலைமுடி யொன்றிவள ராறுமுக  
 கந்தரயி னஞ்சும்வாழ்க  
 கங்கணம தாகுகுற மங்கைசூர யானையவர்  
 கண்டிதனை மேவிவாழ்க  
 கொந்திலகு சோலைசெறி வந்தமது வோடுநதி  
 கொண்டநகர் நானும்வாழ்க  
 குன்றைமலை வாழ்க்கவரு ஜொன்றுதமிழ் வாழ்கழுறை  
 கொண்டுலகம் வாழ்க்கமாதோ.

(கக)

(ஆக பதிகம் எ, பாட்டு என.)

வ  
 சிவமயம்.  
 ஸ்ரீ முருகக்கடவுள் தூணை.

எட்டாவது

### குமரமவஸப் பதிகம்.



காப்பு—வெண்பா.

குமரமலை மேவிக் குலவியினி தாருங்  
 குமர னடிதனிலே கோக்க—வமருமுயர்  
 நற்பதிக மோங்க நலைகி யருள்புரியுங்  
 கற்பக விநாயகன்பொற் கால்.



ஆசிரிய விருத்தம்.

உலகுபுக முன்தரிய திருவடியி வினிமையுட  
நுவகைகொடு சுரர்பணியவே  
யுயருகளி யுடையவிறை கெருடவிறை கமலவிறை  
யுரிமையொடு தொழு தினிமையே  
யிலகவரு ளெனவவர்கண் மனமினிமை யுறவருஞு  
மினியகர முறுமயிலவா

வெளியனுன தருளடைய வயர்க்கிருபை யுறவருளி  
யெனியுனது பதமதனையே

யலகில்புக மொடுதொழுவு நலவறிவு திகழ்மதியை  
யகமதனி அறவருஞுவா

யடியவர்க ஸிடரகல வெகுவிரைவி லெதிரிலுறு  
மரனருஞு மினியமணியே

குலவுகட லுடையணிய மினியபுவி யுயர்புதுவை  
குலவுபதி தனிலமருவோய்

குமரிதிரு முலையமுது தமிழ்மறைய தெனவுதவு  
குமரமலை வளர்முருகனே.

(க)

கதிர்பரவு மணிமுடியி ஞெளியுமொழில் முகமலரு  
கமலமதி ஞெளியுமினிதே

கருணைதரு விழிபரவு மொளியுமதி வளமுலவு  
கரமவையி ஞெளியுமழகார்

புதியமல ரணிதொடைய விலகுபுய வொளியுமெழில்  
பொலிவடிவ வொளியுமறைசார்

புவனமைவை யவையருஞு திருவடியி ஞெளியுமெதிர்  
பொலியவருள் புரிவையிறையே

மதியணியு மரர்செவியி வினியபொரு ளதுபகரு  
மதலையென வருகுருபரா

மலீயுமென திருளகல மயிலின்மிசை யிதுபொழுதில்  
வருகிருபை கருதியுள்ளைன்

குதிகொள்கட லுடையணியு மினியபுவி யுயர்புதுவை  
குலவுபதி தனிலமருவோய்

குமரிதிரு முலையமுது தமிழ்மறைய தெனவுதவு  
குமரமலை வளர்முருகனே.

(எ)

அலகில்பல துறைவிரியு மருமறையை முறையினெடு  
 மறையுமுனி வரர்களாருசார்  
 அணிபரவு மருதவு சிவசமய நெறியருளு  
 மவையுரைசெய் பவருமொருசார்  
 இலகுமறை வழிவிரியு முபநிடத மதனைல  
 வினிமையுட நறைவரொருசார்  
 எமதுயரு சமயநெறி நிறுவுகுர வர்களுதவு  
 மெழிலீலகு தமிழ்மறையையே  
 நலமதுறு மிசையினெடு பகருமுறை பனுமிலக  
 நயமதுற நவில்வரொருசார்  
 நமதருண கிரிமுனிவர் தருபரத விசைத்திகழு  
 நனியபுகழ் மொழிவரொருசார்  
 குலவுமிவை விழியருளி யினியபுவி யுபர் புதுவை  
 குலவுபதி தனிலமருவோய்  
 குமரிதிரு முலையமுது தமிழ்மறைய தெனவதவ  
 குமரமலைவளர்முருகனே.

(五)

இலகுமறை முறையொழுகி யெரிதமுவி வளம்  
மிருடியர்க் கொலியுமொருசார்  
இவரமா ரிவர்முனிவ ரிவர்விரத ரிவரடிய  
ரெனுமுரைசெ யினாஞ்செராருசார்  
கலக்கலென வொலிபரவு கருவிகொடு மிசைபகரு  
கணிதவிசை பகர்வரொருசார்  
கதியருஞ மரகார வெந்துமொழிகள் கழறிவரு  
கனமுனிவ ரொலியுமொருசார்  
மலமொழிய மனங்கிறுவி யுனதடியி லறிவுசெல  
வளர்பவர்க் கொலியுமொருசார்  
மணியசைய வழகொழுகு சிகைவிரிய நடனமிடு  
மயில்குமுறு மொலியுமொருசார்  
குலவுமிகை விழியருளி யினியபுவி யுயர்ப்புதுகை  
குலவுபதி தனிலமருவோய்  
குமரிதிரு முலையமுது தமிழ்மறைய தெனவது  
குமரமலை வளர்முருகனே.

( 4 )

வறுமைதனை யகலவென வடியதனின் முறையமிட  
 வருபவர்க் கொலியுமொருசார்  
 மருவுபினி பலவதனை யொழியவர மருள்வையென  
 வழிபடுவ ரொலியுமொருசார்  
 சிறுமைதரு மதியொழிய நலவறிவு திகழுவருள்  
 செயென வருபவருமொருசார்  
 கிகழுமுயர் பெருமைதரு மகவையினி தருளவருள்  
 செயென வனுகுவருமொருசார்  
 மறுமையொடு மிகமிதிலு முனதடியை மருவவர  
 மருள்வையென வருவரோருசார்  
 வருபிறவி வழியொழிய வினியவரு ஞதவுகென  
 மனமலர வருவரோருசார்  
 குறுகுமவ ரினிமையுற வரமருளி யுயர்புதுவை  
 குலவுபதி தனிலமருவோய்  
 குமரிதிரு முலையமுது தழிம்மறைய தெனவுதவு  
 குமரமலை வளர்முருகனே. (ட)

அருவமொடு முருவமரு வருவமென வடிவிலக  
 வமருமொரு கைலையுறைவோர்  
 அணிமதிய மரவறுகு நதியிதழி நகுதலை  
 மலர்மழுவு மறியுமழகார்  
 சருமமொடு கரியரிவை யொளிசெய்துடி யிவையழகு  
 தரங்கிறவு பரமசிவஞர்  
 தனையுமொரு பொழுதுபொரு ளறிதயென வுரையதுசெய்  
 தனியுருவ மிலகுமரசே  
 கெருவமுறு மவுணவிறை யமரர்சிறை விடுவதிலை  
 கிளர்வலிமை யறிவனெனவே  
 கெழுமுதுனை யவர்களொடு மகரநக ரணுகியவர்  
 கிளையினெடு மதியவருள்வோய்  
 குருகுலவு பொழிவிலகு மினியவள முறுபுதுவை  
 குலவுபதி தனிலமருவோய்  
 குமரிதிரு முலையமுது தழிம்மறைய தெனவுதவு  
 குமரமலை வளர்முருகனே. (க)

மருவலவு மலரளிகள் குழுறுகினை திகழுபொழில்  
வளருமலை யதினடுவணே  
மணியொளிசெய் கதிர்பரவு சிகரமுடி யிலகுமுயர்  
வளமதுறு தளியிலமுகார்  
திருவலவு தவிசத்தினி லரிபிரமர் தொழுவமரு  
சிவகுமர னனுமதலையே  
திகழுமுன தடிமலரி லடியனினை வதுமருவு  
திறலதனை யருள்புரிகுவாய்  
தருவலவு நிழலிலரா சதுபரியு மமரவிறை  
தருமகளை யினிமையுடனே  
தகைமமைப்பெறு மணமதுசெய் குமரகுரு பரமுருக  
சரவணம் துறகுழவியே  
குருகுலவு பொழிலிலகு மினியவள முறுபுதுவை  
குலவுபதி தளிலமருவோய்  
குமரிதிரு முலையமுது தமிழ்மறைய தெனவுதவு  
குமரமலை வளர்முருகனே.

(ஏ)

அறமதனை வளர்வுசெய விருப்பிடந லதனையிறை  
யருளவது கொடுவுலகமே  
யமரமுழு வறநிறுவு மெமதுபரை தீரிபுவனை  
யகிலமதை யருணிறைவினு  
ஆறவருஞு முமைகெவுரி சிவையருஞு மரியசத  
வுகைமுழு தளிசெயிறையே  
யுனதுபுக முதனையடி யவனுரைசெய் தரமுமிலை  
\*யொளிபரவு மலரடியினேய்  
செறவருவன் மறவிவரு தினமதனின் மயிலின்மிசை  
சிறியனெதிர் வறவருவையே  
திகழுமுடியர் புஜைமலர்க் ஸிலகுபுய வழகநல  
திறனருளி யெஜையனுகுவாய்  
குறகுமவ ரினிமையுற வரமருளி யுயர்புதுவை  
குலவுபதி தளிலமருவோய்  
குமரிதிரு முலையமுது தமிழ்மறைய தெனவுதவு  
குமரமலை வளர்முருகனே.

(ஏ)

மலயமலை தனிலமரு மொருமுளிவ னினிமைபெற  
 வரமருளி யருஞ்சுருகீவ  
 வருபுலவ னெறியதனி அறுகனுற நினைவதனின்  
 மலருமுன தடிமலரிலே  
 மலருமுய ரினிமைதரு தமிழ்மொழியி லிலகுதொடை  
 வளமதுற வணியவுடனே

மயிலின்மிசை யனுகியவ னுறுகவலை தனையொழிய  
 வரமருளி முனமவனுளோ

ரலமருத லொழியவரு ஞதவியவ னுறகொடிய  
 னறவருளி யருஞ்சுமரா

வயனெறியின் மனமதுறு மவரறிவை பெமதுவழி  
 யடையவருள் புரிவையிறையே

குலவபொழி லிலகுமுய ரினியவள முறுபுதுவை  
 குலவுபதி தனிலமருவோய்

குமரிதிரு மூலையமுது தமிழ்மறைய தெனவதவு  
 குமரமலை வளர்முருகனே.

(கு)

பலதுறையு மொழுகிவெகு நிதிகளவை துருவிவரு  
 பழியதனை மனதினினையாப்

பதகனென மனையுறவு கிளைஞ்சொடு குழுமியவர்  
 பரவுநெறி தனிலனுகியே

யிலகுமதி யதனைல துறைநிறுவு மறிவுசெல  
 லிலெனுமுறை யதுகருதியே

யிழிவுபடு பொழுதினுன தடிமலரி னினைவுவர  
 வெவையுமற வுதறியினிதா

மலகில்புகழ் மருவுமுளை யடைகுவது தகுதியென  
 வனுகியுள னறிவையினிநா

னவசமுறி னுனதுபழி யதனையினி தொடுகருதி  
 யருள்புரிவை குக்குருபரா

குலவுபொழி லிலகுமுய ரினியவள முறுபுதுவை  
 குலவுபதி தனிலமருவோய்

குமரிதிரு மூலையமுது தமிழ்மறையுதெனவதவு  
 குமரமலை வளர்முருகனே.

(கு)

பமரமிசை பயி இபொழி விலகுமுயர் குமரமலை  
 படியதனி னிதமும் வாழ்க  
 பதியதென வதின்டுவி லொளிசெய்தளி யமருமிறை  
 பனிருகர முருகன்வாழ்க  
 நமரமருள் பெறவுதவு கருணைவிழி மலர்வதன  
 நனிதிகழ வினிதுவாழ்க  
 நகைபரவு கரமவையு மிலகுபுய மவையுமெழி  
 ன னுகியனு தினமும்வாழ்க  
 அமர்பணி யடிமலரு மமரவிறை தருமசனு  
 மழகுகுற மகஞம்வாழ்க  
 அகிலமொரு கடிகைவலம் வருமயிலு மயி இமெழி  
 லமருகொடி யதுவும்வாழ்க  
 தமர்களன வருமடியர் குழுவினெடு தமிழரச  
 தரணிதனி லினிதுவாழ்க  
 தகைமைபெறு தமிழுலகு முயர்தமிழு மதியிரவி  
 தருமுகிலும் வாழ்கமாதோ. (கக)

(ஆக பதிகம் அ, பாட்டு அஅ.)

—

சிவமயம்.

ஓன்பதாவது

**விராலிமலைப் பதிகம்.**

ஃ

காப்பு—வேண்பா.

மாவார் விராலி மலைக்குமர வேளடிக்குத்  
 தேவாரு மோர்பதிகஞ் செப்பவே—நாவாருஞ்  
 சொற்பொருஞ் நல்ல தொடையும் புனைந்தளிக்குஞ்  
 கற்பகமாம் யானை கழல்.

ஃ

### ஆசிரிய விருத்தம்.

சிந்தாட்ட யாயுலவு நந்தாத தாரணியர்  
சிந்தாகு லாதியறவே

சிங்கார மானபல கந்தாவு மாமலைகள்  
சென்றேறி யாடுமினையோய்

கந்தாகு மாரசிவ மைந்தா வடாதுமலை  
கண்டாள் தனுதுசதனே  
கன்றுத வாழ்வதுறவந்தாண் முனைளின் விளை  
கண்டோட வேகுருபா

பைந்தோகை யோடுமயி னின்றே யுலாவுபொழில்  
பங்காரு மாமலையுளாய்

பண்டாய மாமறைக ணின்றே பராவவளர்  
பண்பான வேதமுதல்வா

தந்தான தானவென னின்றுடு மாணடியர்  
தண்பாத மேவவருள்வோய்

சந்தார் விராலிமலை வந்தார் பராவவருள்  
தந்தாரு மாறுமுகனே. (க)

மங்காத சோதிமுடி கொண்டாரு மாலமரா  
வந்தே பராவவினிதே

மன்றுடு மீசர்செவி யன்றேற வோர்மொழியை  
வன்பாகவே யருஞ்ஞவோய்

பொங்காழி மீதுதுயில் கொண்டாரு மான்மருக  
பொன்சாரு மாழுமிடியுளாய்

பெயன்றுது தேவர்பத மன்றே புகாவளர்வு  
புன்றீது தீரவருள்வோ

யிங்காரு மேயறவு கொண்டாடி லேனுனரு  
ளின்பாதமே கெதியென

வென்றேபராவியுள னன்றே சூக்காவறிவை  
யென்பாச மேகவருள்வாய்

தங்காத தீயர்தமை யங்கேக வேகடவு  
தண்டேறு சேயகரனே

சந்தார் விராலிமலை வந்தே பராவவருள்  
தந்தாரு மாறுமுகனே. (ங)

கொந்தாரு மாலைமுடி யங்காரு மாறுமுக  
கும்போடு பாடுமளியார்

கொம்பாரு மாமலர்க் வின்பாவு தேனருவி  
கொண்டாரு மாமலையுளோய்  
நந்தாத மாமழறக ளன்போடு பேசகிலி  
நன்போடு மேவமயி வின்போடு மாடிவரு

நந்தாத சோலைமிசையே  
வந்தாரு மாமுகிலு வந்தாரு மாமழழயை  
மங்காமலே பொழியவே  
வண்பாவு மாமருத மங்கான சாலிதர  
வன்காலி னேயுமளரே  
தந்தான தானவென நின்றூடு மேர்பெருகு  
சந்தான மேவுகர்சார்  
சந்தார் விராலிமலை வந்தே பராவவருள்  
தந்தாரு மாறுமுகனே.

(ஏ)


கொம்போடுலாவுகரி தன்பாலி னேயுமரி  
கொங்காரு கானமிசையே

கும்பான வாவினமு வந்தீத பராவுபுலி  
கொண்டாடு மாமலையுளாய்  
நம்பாத பாதகர்கள் சென்றேடி யேநரகி  
நந்தாது நீட்டவிடுவோய்  
நங்கா யுமாகுமர மங்காம லேயமர்  
நன்றாகவாழ வருள்வோய்

அம்பாடு மாசடைய ரென்பாடு மாதொடைய  
ரன்போடு தேடுமதலாய்

அண்டாம லேவினைய கண்றேட வேகிருபை  
யஞ்சார வேயருஞ்வாய்  
தம்பா வினுமையொடு வந்தார்கள் வாழுவருள்  
தண்சாரு பாதமதலாய்  
சந்தார் விராலிமலை வந்தே பராவவருள்  
தந்தாரு மாறுமுகனே.

(ஏ)



கும்பான மால்குருகி னம்பேடை யோடுறவ  
 கொண்டாடி யேயமர்வுருக்  
 குஞ்சோடு தானுலவு விண்டாவி யாடுபொழில்  
 குன்றுமலே வளரவே  
 வம்பாடு மாழுலையர் சென்றே பராவுநிழல்  
 வந்தாடி யாரவணியார்  
 வண்சோதி யார்குயிலு மின்பாரு மேர்சிகியும்  
 வந்தோடியே மறையவே  
 யம்பாடு வேல்விழியர் கண்டே குலாவுநகை  
 யங்கார வாடியினிதே  
 யஞ்சாது மாமலர்கள் கொண்டேத னதுமனீ  
 யங்கோடி யாருமணிசீர்  
 தம்போக மாரவளர் சிங்கார மாடமுறு  
 தண்சே ருலாவுநகர்சார்  
 சந்தார் விராவிமலை வந்தே பராவவளர்  
 தந்தாரு மாறுமுகனே.

(ஞ)

ஒன்றுன சோதிவடி வென்றேயு மாலறிஞு  
 ருங்கோது வார்களதுபோ  
 லொன்றுயு மேல்வடி விரண்டாயு மேலதினு  
 மொன்றுயு மானவகையால்  
 கண்றுன மால்களிறு முன்றுதை யிசனெடு  
 கண்பாவு தேவியிவரார்  
 கந்தாவி வாறரிய நன்றுகவே யருள்வை  
 கம்பாவு சோதிவடிவே  
 பின்றுமலே யுனது சிங்கார நாமமது  
 பண்போடு பேசியினிதே  
 பெண்பேயு மேவுமொரு மண்பேயு மேலுமொரு  
 பொன்பேயு மேகவருளாய்  
 தன்றுதை மேவுமொரு வின்பான சாமியடி  
 தந்தே குலாவவருளே  
 சந்தார் விராவிமலை வந்தே பராவவருள்  
 தந்தாரு மாறுமுகனே.

(க)

தண்டா ருலாவுபுய விண்டார் பராவுமைய  
 தண்டே னுலாவுகழுலோய்  
 தந்தாரு மாலிடடயை வந்தோது மாமுனிவர்  
 தண்கோளை மேவியகமே  
 பண்டார மாகிவன மங்கேகி யேயினிமை  
 பண்போடு பேசியுறவோர்  
 பங்காக வேவரவு மங்கான நீடுதரு  
 பண்டான தீதலெனவே  
 கண்டார்கள் பேசவளர் கொண்டாரு மால்குமர  
 கங்காளர் நாடுசுதனே  
 கந்தாவு சோதியுறு பொன்கோயின் மேவிவளர்  
 கண்காணி நியுமலவோ  
 சண்டா வராதகலு கெண்றேயி வேழழுசொலு  
 சந்தோடமே யருஞுவாய்  
 சந்தார் விராலிமலை வந்தே பராவவருள்  
 தந்தாரு மாறுமுகனே. (ஏ)

பந்தான மேருமுலை வந்தாரு நூலினிடை  
 பண்பார்பெ ஞைனநடையே  
 பங்கேரு காலுமுக மம்பாவு சோதிவடி  
 வம்பாவு மால்கணிகையார்  
 செங்தே னுலாவுமிதழ் தந்தே ருலாவியுறு  
 சிந்தான மோகமதிலே  
 சென்றே விழாமலுன தம்போரு கானவடி  
 திண்கோயின் மேவவருளாய்  
 மந்தார மாலையணி கந்தா குகாகுமர  
 மன்பா வுதாரகுணனே  
 வங்கார மேபரவு தண்கோயின் மேவுபர  
 மன்காண வாழுமதலாய்  
 தந்தான தானவென நின்றூடு மாண்டியர்  
 தன்பாத மேவவருள்வாய்  
 சந்தார் விராலிமலை வந்தே பராவவருள்  
 தந்தாரு மாறுமுகனே. (ஏ)

அஞ்சான மாமல்ரை யப்பாக வேவுவிற  
 லங்கா லு மாரணிதமே  
 யந்தோ விடாமல்லர் தந்தேவி யாவியலை  
 யஞ்சாமன் மோதமனமே  
 பஞ்சாகி யேபறிவு நெந்தாவி யேயுழலு  
 பண்பாகி மாதர்மயல்சார்  
 பங்காகி நானுழல் வென்பால் வராததென  
 பண்டான சோதிமதலாய்  
 நஞ்சான வாள்விழியர் தஞ்சார லேயனுகு  
 நங்காத ரேயவினிதே  
 நந்தாத பேரருள்செ யெந்தாய் குமாரகுரு  
 நண்பாவர் தேறுமமுதீத  
 சஞ்சார மாடிலவு மெங்காத லானபணி  
 தந்தே பராவவருள்வாய்  
 சந்தார் விராவிமலை வந்தே பராவவருள்  
 தந்தாரு மாறுமுகனே.

(க)

பொங்காழி யாரமுத மன்போடு மேவுசரர்  
 பொன்றுமலே யுணவுமே  
 புங்காத லாலசுரர் விண்டான மோகினியர்  
 புங்காம மீறவவரே  
 சங்காழி யோடுறவு மிங்கீது தீதெனுரை  
 தந்தேக வேபரமனுர்  
 தண்பாவு மாலுரை யறிந்தே மினூர்வடிவு  
 தந்தாரு நீடிமெனவே  
 பங்காரு மோகினிமு னன்போடு காதலுற  
 வன்றுன வீரியமதே  
 யன்போடு மால்கரம தின்பா அலாவவதி  
 லங்கான வீரரிளையோய்  
 தங்காத காதலொடு னின்றூடு மாணடியர்  
 தண்பாத மேவவருள்வோய்  
 சந்தார் விராவிமலை வந்தே பராவவருள்  
 தந்தாரு மாறுமுகனே.

(க0)

கொந்தாரு மாமலர்க் ளங்கார் விராலிமலை  
 கொண்டாரு கோவில்வாழ்க  
 கும்பான சோதினிறை சிங்கார வாறுமுக  
 கொந்தாரு தோனும்வாழ்க  
 நங்தா விராறுகர மும்பாவு சோதிமுடி  
 நன்றூகி நானும்வாழ்க  
 நங்காய் குமாரிமகிழ் பங்கேரு காதிசெறி  
 நங்காணி பாதம்வாழ்க  
 பைந்தோகை யாடுமயில் விண்டாவி யாடுகொடி  
 பங்காரு மாதர்வாழ்க  
 பண்பாக வேயொளிரு கொன்பாவு வேவினெடு  
 பைந்தாமம் நானும்வாழ்க  
 சிந்தேறி யேறுமுகில் விண்பாவு பானுமதி  
 திண்டேவர் தாமும்வாழ்க  
 சிங்கார மானதமி முங்கோது வார்களொடு  
 செம்பாரும் வாழ்க்மாதோ.

(கக)

(ஆக பதிகம் கூ, பாட்டு கூகூ.)

வ

சிவமயம்.

ஸ்ரீ முருகக்கடவுள் துணை.

பத்தாவது

## கொடுமளூர்ப் பதிகம்.

ஓ

காப்பு—வெண்பா.

கொடுமளூர் வாழுங் குமரவேள் பாதத்  
 திடுமதோர் மாபதிக மேத்த—விடுமா  
 மதசலத்தை யூற்று மருப்பானை செம்பொற்  
 பதமலரே நற்றுணையரும் பார்.

ஓ

ஆசிரிய விருத்தம்.

முருகுலா மதுவொழுகு மலர்களே சொரியுநிழன்  
 முதுபுரா தனமதெனவே  
 முகிழ்பொனர் தவிசின்மிசை யினிதொடே யமருமுயர்  
 முருகனே கருணைவடிவே  
 பருகுலா விடுவனம் தூறுமினூர் மறிமரைக  
 எழுகொடார் ஏறவருளியே  
 பயி ஹுலா விடுகரம் தூடன்மனேர் பணியவம  
 ரறமுகா குமரகுருவே  
 திருவுலா விடுமரும் எயனெடே சுரரிறவர்  
 திசைபரா வியத்திலவரே  
 தினகரா தியர்களொடு முடிகண்மோ திடவினிது  
 திகழ்மினு ரடிபராவவே  
 குருவுலா விடுமுகமு மருஞ்ஞலா விடுநயன  
 குணமொடே யமருமிறவா  
 கொடுகலா மதிதவழு மொடைநிழா லதிலமரு  
 கொடுமனூர் வளர்குமரனே.

(க)

அறமுகா குமரகுக குருபரா முருகவென  
 வடியரோ விடநனியுளோ  
 ரமரனே கொடியவுணர் சமரனே பரமர்த்தரு  
 மழகனே யெனவுரைசெய்தே  
 வறுமையா விடையுமெமை யருள்செயா யிறைவவென  
 மலர்கொடே தொழுவுவினிதே  
 மனமதே தமதுவய முறுதினூர் முனிவரர்கள்  
 மகிழ்வொடே பணியவெழில்சேர்  
 சிறுமையா ரிடையுடைய கணிகையார் தனனதன  
 திமிதிதா வெனநடனமே  
 செயவினேர் மலர்மழைகள் பொழியவே மகிழ்வினெடு  
 திகழ்குகா விளையமதலாய்  
 குறுகுவார் பிறவிவினை யொழியவே யருஞ்ஞதவ  
 குருபரா வெனையருஞ்ஞவாய்  
 கொடுகலா மதிதவழு மொடைநிழா லதிலமரு  
 கொடுமனூர் வளர்குமரனே.

(ங)

அரகரா பரமவுயர் கிவசிவா நமசிவய  
 வறுமுகா சரவணபவா  
 வகிலநாயக பரவு மமர்நாயக வுரிமை  
 யடியர்நாயக வெனவுமே  
 பரவுமா ணடியர்வினை துகளைஞ வகலவருள்  
 பரமனூர் தருமதலையே  
 பழையனே கலியில்வரு புதியனே யெமையருஞ  
 பனவனே யொளிர்முருகனே  
 விரவுமா மலர்கொடுனை யினிதொடே தொழுபவர்கள்  
 விரதியோர் குழுவிலுறவோய்  
 விமலனே பொளிபரவு நிமலனே யயில்கடவ  
 விறலனே யெனையருஞவாய்  
 குரவுலா வியவலிய புயமுளா யெமதழக  
 குறவர்மான் மருககுகனே  
 கொடுகலா மதிதவழு மொடைஞ்சூ லதிலமரு  
 கொடுமஞர் வளர்குமரனே. (ஏ)

சரவனை வறுவர்முலை தருபிளா யிமையமகள்  
 தழுவவே யொருவடிவமாய்  
 தலைகளா றிலகுமுக காமிரா றுடனைளிசெய்  
 தணிவிலா விருபதமொடே  
 பரவியே வளருமொரு மதலையே யுமையமுது  
 பருகியே திகழ்ச்சிறவனே  
 பணிகுவார் வினையகல வினிதொடே கிருபைதரு  
 பரமனூர் விழிவருபவா  
 அரவுலா விடுகொடிய வனமதே தளியதென  
 வமருவோய் மறைமுதல்வனே  
 யளியுளா யெனதுவினை தனைநலா யருளிவள  
 ரவனியே தழையவருள்வாய்  
 குரவுலா வியவலிய புயமுளா யெமதழக  
 குறவர்மான் மருககுகனே  
 கொடுகலா மதிதவழு மொடைஞ்சூ லதிலமரு  
 கொடுமஞர் வளர்குமரனே. (ஏ)

வறுமையா லிடையுமுயர் பினிமையா லிலகுவினை  
 வலிமையா விழிமதிமையால்  
 வளையவே வருமுறவு கிளையினை லினிமைதரு  
 மகவினு ஹறமனையினுல்  
 சிறுமையா லெனைநலிசெச்ச் பொருண்மையா விழியடிமை  
 செறிவினைன் மிகங்கியவே  
 திகைவூறு வெரியினிடை புழுவெனு வழலுமொரு  
 கிறியனு னெனையருஞ்சுவாய்  
 மறுமைபோ யடைவதொரு பொருளெதோ வதையறிய  
 வலியிலே னுனதுபதமே  
 மனமதார் ஏறவினிது தொழுவதே யெனதுதவ  
 மறையுளா ராயமணியே  
 குறகுவார் ஏறவிவினை யொழியவே யருஞ்சுதவ  
 குருபரா வெனையருஞ்சுவாய்  
 கொடுக்கலா மதிதவழு மொடைநிழா லதிலமரு  
 கொடுமஞ்சுர் வளர்குமரனே. (ஏ)

இரவிலோ வலதுவரு பகவிலோ வலதிவையி  
 னிடையிலோ வொருபொழுதிலோ  
 விலகுமா மனையலது மனையிலார் வெவளியலதெம்  
 மிதயமா மலையதனிலோ  
 கரவிலோ வலதுநல வறவிலோ வெனைநலிசெச்ச்  
 கவியிலோ மனமகிழ்விலோ  
 கனவிலோ வலதுவரு நனவிலோ விருநிலைமை  
 கழிவிலோ வெதுபொழுதினீ  
 விரவியே மயிலின்மிகை யனுகியே வினையொழிய  
 விழிதனு லருள்புரிவதே  
 விமலனே பரையுதவு மமலனே மறையிலகு  
 விறலனே யொருமொழிசொலாய்  
 குரவுலா வியவலிய புயமுளா யெமதழக  
 குறவர்மான் மருககுகனே  
 கொடுக்கலா மதிதவழு மொடைநிழா லதிலமரு  
 கொடுமஞ்சுர் வளர்குமரனே. (க)

முகமினு விலகுகளை விழியினான் முதிர்பவள  
 விதழினான் முகடுசெறிவர்  
 முலையென வருபெரிய மலையின லதிலிலகு  
 வடமினான் முறுவனகையால்  
 ககமினு ரொளிசெய்ப்பல வணியினு லணிவிரவு  
 கலையினு னறுமணமதால்  
 கவினினு விலகுமன நடையினு விடுகுதுடி  
 யிடையொடே கதிர்செய்துடியால்  
 நகுமினு ரெனுமெழில்செய் கணிகையார் தமதுமய  
 னனுக்கியே யுழலவசமோ  
 நறையுலா விடுதொடைய லணிபுயா வென துரிமை  
 நளிர்முகா தணியிளாவலே  
 குகுவெனு திகுதித்திகு திகுவெனு முழவொலிசெய்  
 குழுவினே ரடிபரவவே  
 கொடுகலா மதிதவழு மொடைநிழா லதிலமரு  
 கொடுமனுர் வளர்குமரனே.

(ஏ)

அணியினு ஹயருபல கலையினு ஹலகைவெலு  
 மறிவினால் விழிமருவியா  
 ரழகினான் முலையிலுறு புழுகினு னெடியகர  
 மதனினான் முறுவன்மயலார்  
 கணியினு லறிவுபடு குழியிலே விழுவதொரு  
 கரியெனு வவசமுறவே  
 கதியதே யெனாங்கினு வு குடிகொளார் மதியினெடு  
 கருதியே யுழலவசமோ  
 மணியினு லொளிசெய்முடி திகழவே கொ ஹவின்மிசை  
 வளருவோ யெமதுதுரையே  
 மதியினு ஹனதுபத மதனையே தொழுவுமருள்  
 மவுன யோகியர்களிறையே  
 குணிவிலா துயருமொரு குருபரா வமர்பதி  
 குறுகவே வரமருஞ்வோய்  
 கொடுகலா மதிதவழு மெரைடாநிழா லதிலமரு  
 கொடுமனுர் வளர்குமரனே

(ஏ)

வழுதினாடதனைமணி முடிகொடே யரசபுரி  
 மதலையே யுகிரகுமரா  
 மகிழ்வொடே தமிழுலகு திகழவே யுயர்கிருபை  
 வளரவே யினிதருஞ்வாய்  
 கொழுதிடீய யளிகுழுறு தொடையலார் புயவழக  
 குருபரா தனியிறைவனே  
 கொடியதோர் பினியகல வுனதுதா ஸினையருள்ளவை  
 குறவர்பரன் மருவுமழுகா  
 பழுதிலா தினியதமிழ் மொழியினு வினியவிசை  
 பகரவே யருள்புரிகுவோய்  
 பரசுமா னணியகரர் தருசதா வமராதொழு  
 பனிருமா விழியுடையவா  
 குழுவதா யடியர்பலர் குழுமியே யடிபரவு  
 குமரிமா தருள்குருபரா  
 கொடுகலா மதிதவழு மொடைநிழா லதிலமரு  
 கொடுமெஞ்றர் வளர்குமரனே,

(கு)

அருமையாய் வருபிறவி யிதனிலே செயவுரிய  
வலையெலா மிசைவதினிதே  
யகலுமேன் மறுபிறவி பெதுவென வறியகில  
மதனினுல் விரைதலழகே  
பெருமையா மெனவடிமை மனதிலே நினைவுகொடு  
பெரிதெதோ வெனவுணரவே  
பிறவியா லட்டடிநல் மூலகமே னிலைமையுறல்  
பிரியமா யொழுகலெனவே  
வருமொரோ ரநிவுகொடு மெவருமே கலையுணர  
வருவதே நலமதெனவே  
மனமதா ஹறுதிசெய்த வழியிலே யுலவியுளன்  
வரமதா னிறைவுதருவாய்  
குருவென வடியர்பலர் குழுமியே யடிபரவு  
குமரிமா னருள்பரசுகா  
கொடுகலா மதிதவழு மொடைநிழா லதிலமரு  
கொடுமனுர் வளர்குமரனே

(80)

திருவுலா விடுமினிய வொடைநிழா லமருமொரு  
 சிவப்ரீரான் மகன்வாழ்க்கவே  
 திசையுலா விடுபுகழ்செய் கொடுமெனு ரினிமையொடு  
 திருவுலா விடவாழ்க்கவே  
 மருவுலா விடுமினிய தொடையலார் மணிமுடிய  
 மலருமேர் முகம்வாழ்க்கவே  
 வழியுமேர் கருணைபொழி விழிகளோ டிலகுபுய  
 மலரவே தினம்வாழ்க்கவே  
 யுருவுலா விடுபசிய சிகையதே திகழ்மயி அலு  
 முயருமோர் கொடிவாழ்க்கவே  
 வொளிபரா வியமனைய ரிருவர்மா புயமதனி  
 அலவியே தினம்வாழ்க்கவே  
 தருவுலா விடுதரணி யுலகமே லெவையுமனி  
 தமிழுமே தினம்வாழ்க்கவே  
 தகைமைசேர் மதியிரவி யுலகுவாழ் முகிலரசு  
 தரணிமேல் வாழ்க்கமாதோ.

(ஆக பதிகம் க0, பாட்டு கக0.)

82

1. **பீராக்கங்கள்** மற்றும் துணிகள்

## പകිගෙන් റവകാ

## கழுகுமலைப் பதிகம்.

காப்பு—வெண்பா.

மாவார் கழுகு மலைமுருக வேளாடிக்கு  
நாவாரு மோர்பதிகம் நானிசைக்கப்—பூவாருஞ்  
சென்னிக் கடகரியின் சீரடியைச் சந்ததமு  
முன்னிப் பதித்தே னுளம்.

६

### ஆசிரிய விருத்தம்.

திருவுலவு மருமழுள கரிவரத னவனுதவு  
 செழுமறையை யருஞுமயனேர்  
 திகழ்தருவி னிழவிலுறு சுரவரச னிவர்கண்முடி  
 தினமிடறு கழலுடையனே  
 குருவுலவு குடுமியொளி ரூயர்தளியி னடவணமர்  
 சூமரகுரு பரவிறைவுனே  
 குறவர்மகள் தழுவவன மதனிலொரு கிழவடிவு  
 கொஞ்சமிளைய பழையமதலாப்  
 தருவுலவு பொழிவினலர் மலரின்றை யொழுகிவய  
 றனினிறைய வதினடுநெலே  
 தழையுமெழி விலகவுயர் நகர்நடுவி னுயருமலை  
 தனிலரச செயுமயிலவா  
 மருவுலவு தொடையலணி புயவென து மனமதுறு  
 வரமதனை யருள்புரிகுவாப்  
 மலரொழுகு நறைபெருக நனைகழுவி னெழிலிலக  
 வளர்கழுகு மலைமுருகனே. (ங)

எனதுமனை யென துபொரு னென துநிதி யென துடைமை  
 யெனுமறிவு தனையொழியவே  
 யினியவுன தளியவரு ஞதவிவினை யினியகல  
 வெளைநெறியி அறவிடுகுவாப்  
 சனதுபெறு முனதடியர் குழுவிலைன யறவருள  
 றகுமெனவு முறையமிடவே  
 தகைமையெது மிலையெனினு மருள்புரித னினதுமுறை  
 சரவணம தனில்வளருவோ  
 யுனதுபுக முனதுதுதி யுனதுசெய ஹனதுபத  
 முனுதவினை மனதிலருள்வா  
 யுரகபட மதனில்வள ரமகிழு மரனினிய  
 வுமையருள வளருசிறுவா  
 மனமதுறு குறையகல வரமருளி யிதுபொழுதின்  
 மகிழ்வுபெற வருள்புரிகுவாப்  
 மலரொழுகு நறைபெருக நனைகழுவி னெழிலிலக  
 வளர்கழுகு மலைமுருகனே. (ங)

அனியுடைய மணியரவு கொஞ்சமவனி தனின்மணித  
ராமரபின் வருதலரிதே

யதனினுந லவயவம தடைதலரி ததனினுய  
ரறிவடைத லரிதரிதுமே

லெணியகலை பஸபயிற லரிததனி னினிமைதரு  
மிடர்செய்பொறி வலியழியவே

யிலகுபுல னெறியடைத லரிததனவு மறிஞர்சொலு  
மிசையறிவ ருலகர்மிகவோ

நணியதுறை யிவைபுகவு மறிவுதிட மிலைபிறவி  
நணியடைய வழியணர்வதே

நசைகொடுப விழிவதுறு முறைபுரிய மென்னுனது  
நளிரடியி அறவருள்வையோ

மணியொளிசெய் முடிதிசமு மறுமுகவ வெனதுமன  
மதனிலெனும் வரமருஞவாய்.

மலராமுகு நறைபெருக நனைகழலி னெழிலிலக  
வளர்கமுகு மலைமுருகனே.

(ஏ)

மளர்குமுமி விழுவபுரி வனமுடைய கழனியது  
வளைவதுற வதினினியவாய்

மருவுசெனல் கனலெனவு முரியகனல் கதவியென  
வருகதலி கமுகதெனவே

யுனகமுகு தெனையெனவு முயருதெனை சுரதருவை  
யறவளரு மினியவளமா

ருயருபதி யதில்வளரு குடிகள்பணி கொடுகளீயி  
நெருவவள ரினியமதலாய்

தளவமுகை செறிகுமுத மிலகுமலர் வதனியர்கள்  
தனமுழுத புயவழகனே

தமிழினிசை யறியெமது குமரகுரு பரமுதல்வ  
தருணிதரு தொழிலுடையவா

வளர்க்கர மொளிபரவு தளிதிகமு கிரியதனின்  
மருவுசெய ஒடையசிறுவா

மலராமுகு நறைபெருக நனைகழலி னெழிலிலக  
வளர்கமுகு மலைமுருகனே

(ஏ)

எழிலிலகு பமரமிசை மிகுதொட்டை வழகுசெயு  
 மினியபுய வழகவிளையோம்  
 யெமதுரிய சமயநெறி வளரவரு மறைமுதல்வ  
 விறைவிமுலை யழுது நுகர்வோய்  
 பழியதனை யணியதென வணியுமெழின் முலைமகளிர்  
 பகருமொழி யதனிதமுமே  
 பரவியவர் சரதவினை தனில்லூகி நறைபருகு  
 பமரமென வழலன்முறையோ  
 விழிவுதரு பலதுறையு மினியவென நண்கியுறு  
 மெனையுன து கருணையதனு  
 விடரகல மனமதனி ஹபரறிவை வளரவரு  
 ஸிமயமக ஞரியபுதல்வா  
 வழியடியர் தொழுதனையு மினியவிசை பரவுபுகழ்  
 மலரடியி லணியுமதலாய்  
 மலரொழுகு நறைபெருக நனைகழுலி னெழிலிலக  
 வளர்கழுகு மலைமுருகனே.

(ஞ)

பசியசிகை மிகவிரியு மொருமயிலி வினிமையோடு  
 பதமிலக விவருகிறவா  
 பனிருகர பனிருபுய பனிருவிழி யவையினெழில்  
 பரவியொளி தரவளருவோய்  
 நிசிசர்க ஞடலமற வமர்புரியு மிளையதுரை  
 நினைவதினி லமருமிறைவா  
 நினதுபத மதனையனு தினமுமன நினைவதுறு  
 நெறியதனை யருள்புரிகுவா  
 யொசியுமிடை யடையகுற மகளினெழில் பருகவன  
 முறகுமர வமராறிறையே  
 யுலகமிது பொழுதிலுற நிலைமையது கருணைவிழி  
 யுறவுருளி யருள்புரிவையே  
 வசையகல நினதுயரு கிருபைபெற வனுமனதின்  
 மருவுவர மதையருஞவாய்  
 மலரொழுகு நறைபெருக நனைகழுலி னெழிலிலக  
 வளர்கழுகு மலைமுருகனே.

(கா)

தனன்தன தனனவென நடனமிடு கணிகையர்க  
 டமதுவிழி வலையதனிலே  
 சருவியறி வதுசமூல வருகிமயல் பெருகியவர்  
 தமதுகடை கதியதெனவே  
 நினைவுகொடு தவமதனை யறநமூவ விடுமெனது  
 நிலைமைதனை யெவனறைகுவே  
 னினதுகடை விழிவலிமை பெறினலம தடைவனினி  
 நினையலது பொருஞ்சுமூளதோ  
 வனைதனது கருணையினு முயர்கருணை யுடைபசிவ  
 னருஞ்சமொரு சிறியமதலா  
 யவனியுளர் நினைவதனை யருஞ்சமிறை யுனையொழிய  
 வமரெவ ரினிதுபுகலாப்  
 மனமதனி அறகுறைவை யகலநல வருள்புரிவை  
 மவுனவுல கினர்களிறையே  
 மலரொழுகு நறைபெருக நனைகழுவி னெழிலிலக  
 வளர்கழுகு மலைமுருகனே.

(ஏ)

விணின்வழிசெ ஹுடுபதியி னுடல்வடுவ துறவனுகி  
 வெகுவலியி னெடுதடவிபே  
 மிகுகளியி னெடுசுரர்கள் பலபதியு மினிதுலவி  
 வெடிகுரவி னெவிபாவவே  
 யணியினுட ஹுலவிவரு குகுடகொடு திகழுமுடி  
 யழுகுடைய ரதமதனிலே  
 யனையிருவர் புயதமனி லணையவெகு மகிழ்வினெடு  
 மணிபவனி வருதுமரனே  
 பணிபுரிய மடியவர்கள் வினையகல வினிதருஞ்  
 பாமரங்கள் பனிருபுயனே  
 பவமொழிய வரியதவ மதுபுரிய வயர்கிருபப  
 பணிலெனது துபரகஹுமால்  
 மணியொளிசெய் முடிதிசழ மயிலின்மிசை யினிதமரு  
 மறைமுதல்வ தமிழினிறவா  
 மலரொழுகு நறைபெருக நனைகழுவி னெழிலிலக  
 வளர்கழுகு மலைமுருகனே.

(ஏ)

கதிர்பரவி யுதயமுறு சிறுபரிதி பலவினேளி  
 கனியுமறு முகவழகுமால்  
 கவினுமெழி விலகுபல படைதிகழு கடகமணி  
 கமழ்பனிரு கரவழகுமே  
 ரதிர்பணிக ளொளிசெய்புய வழகுமல ரணிதொடைய  
 லணிமரும வழகுமெழிலா  
 ரளிகருணை பொழிவிழிக ளமுகுமென திடரகல  
 வருஞ்சிரு வடியழகுமே  
 யெதிரவுயர் நடனமிடு மயிலின்மிசை யனையிருவ  
 ரிலகவர மருளவருவா  
 யினமையவர்கள் துயரகல வழமையருஞ் மயிலைமன  
 வினிமைபொடு கொஞ்சமதலையே  
 மதியோளிசெய் புனலிழியு மதில்பரவு நகர்நடுவின்  
 வளருமலை யதிலமருவோய்  
 மலரொழுகு நறைபெருக நனைகழுவி னெழிலிலக  
 வளர்கழுகு மலைமருகனே

(க)

எணியபல கருமமவை யினிமையுற வடையுமவ  
 ரிலகுதவ மதுபுரிகுவோ  
 ரினமையவர்கள் பதவிபெறு விழைமுவினர்க ஞயர்கதியை  
 யினிமையுற வடையங்கினவோர்  
 நணியுனது திருவடியை விதிமுறையின் மலரினேடு  
 நவி னுமது மொழிகழுறியே  
 நணிபரவ வவர்கண்மன விழைவடைய வருள்புரிவை  
 நளிர்கருணை யுடையகுமரா  
 வணியுனது திருவடியின் முறையமிடு மடியன்முறை  
 யதுசெவியி லருளியினிதே  
 யமரவர மருளிவள ருலகமதின் மிடியகல  
 வருள்புரிவை தருணமிதுவே  
 மணியோளிசெய் முடிதிகழு மயிலின்மிசை யினிதமரு  
 முறைமுதல்வ தமிழினிறவா  
 மலரொழுகு நறைபெருக நனைகழுவி னெழிலிலக  
 வளர்கழுகு மலைமருகனே.

(கீ)

பலகிளைக வொனவிரியு மறைமுறைய மிடுமுயரு  
 பணிருசர மலையும்வாழ்க  
 பலவிரவி யுதயமென வொளிர்முடிக எவைதிகமு  
 பரங்னறு முகமும்வாழ்க  
 அலகிலுயர் மதுகைசெறி யணிதிகமு வளருமெழில்  
 ஸமருபுய மலையும்வாழ்க  
 அகிலசர மசரமுத லைவையும்வளர் வறவருஞு  
 மளியவிழில் மலர்கள்வாழ்க  
 உலகிலுறு மதியர்வினை தனையொருவ நிழலுதவி  
 யுயருமதி மலர்கள்வாழ்க  
 உயரவரு கொடியினெடு பசியசிகை விரியுமயி  
 அலவியவை நனுகிவாழ்க  
 மலர்நிறையு முயர்தருவி னிழல்பரவு கழுகுமலை  
 வளமதுற வினிதுவாழ்க  
 வனிததகுற மகஞமுயர் சுரவரச னவன்மகஞ  
 மருவுகுகன் வாழ்க்கமாதோ.

(கக)

(ஆகபதிகம் கக, பாட்டு கடக.)

—  
சிவமயம்.

ஸ்ரீ முருகக்கடவுள் துணை.

பன்னிரண்டாவது

## • கதிர்காம மஹப்பதிகம்

—  
காப்பு—வேண்பா.

கதிர்காம மாருங் கமழ்கடப்பந் தாரான்  
 கதிர்வேல னற்கழலைக் கண்ணிக—கதிராரும்  
 ஒர்பதிகஞ் சாற்றவே யொற்றைக்கொம் பானைமகிழ்ச்  
 தேர்தருமென்னுவிலிருந் தே.

—

### ஆசிரிய விருத்தம்.

அனியேறு முடியாளர் நதிசேரு சடையாள  
ரறுகேறு தொடையாளரேர்

அரவேறு பணியாளர் மதியாரு கணியாள  
ரனலேறு மழுவாளரே

தணியேறு விழியாளர் புலியாடை யுடையாளர்  
தகுமானை யுரியாளர்பார்

தருபாத வடியாளர் கரமாரு துடியாளர்  
தலைமாலை யணிதோளர்சீர்

நணியாரு முழுமுயாள ருமைபாதி வடிவாளர்  
நனுமால மிடறுளரே

நமையானு மடியாளர் நனிகாத லொடுதேட  
நனுமாதி முருகேசனே

கணியாத புகழ்சேரு முயரிழ வளநாடு  
கணிமேவி யழகாகவே

கதிர்வீச மதிசேரு பொழில்வானி அறவேறு  
கதிர்காம மலைவேலனே.

(க)

ஒளியாரு முடியேறு முகமாறு தருசோதி  
யுலகேழு முறவீசவே

யுலவாத படைசாரு கரமான குழுமேவி  
யுவராஜி வரைசாடவே

யளியாரு தொடையாடு புயமீறி வெளியாரு  
மணிநாக மொடுமோதவே

யருண்மேவு விழிபாடு நிறைவான பனிமேவு  
மளிவாரி யெனநேரவே

தளியாரு தவிசேறி யிலகாதி யடிசோதி  
தமிழ்நாடு நிறைவாகவே

தமரான துணைவீர ரொடுமேவி யினிதோடு  
தகுமாறு வளர்கோலனே

களியாரு மெனைஞான வழிமேவ வருளீவை  
கையில்வேலை யுடைநாதனே

கதிர்வீச மதிசேரு பொழில்வானி தூறவேறு  
கதிர்காம மலைவேலனே.

(எ)

மலைமேவி வருமாது கடன்மேவி வளர்மாது  
 மகமேவி வருமாதுமா  
 மகவாகி யறுமாதர் தன்மேவி யுனுபால  
 வளமேவு குமரேசனே  
 தலையாரு கரமேவு மதயாலை யடியார்கள்  
 தமதாக வுறுபாசமார்  
 தருந்து வனமீது விளையாடி யவைசாடு  
 தகையான பசபோதமே  
 யுலைமாக வளமாக வுனுமார ணழிலான  
 வொருந்து கனஞ்சியே  
 யொடியார வவைசாடி நுகராதி களிறுன  
 வுவன்மேவு மிளையோனெனக்  
 கலைமேவு முருகேச வென்னான வழிமேவு  
 கதியீவை குருநாதனே  
 கதிர்வீச மதிசேரு பொழில்வானி ஊறவேறு  
 கதிர்காம மலைவேலனே.

(ஈ)

விணிலேறு பொழின்மேவு மலைமீதி விழையோர்கண்  
 மிகமேவி யடிக்கவியே  
 விழைமுவான நல்லுசை செயுமேல்வை மகிழ்வோடு  
 விழிநாடி யருளீசுவாய்  
 அணியேறு தனிமேவி யெவரேனு மறியாம  
 லழகான தவிசேறியே  
 யடைவோர்கண் மனமேவு வரமான தனையீவை  
 யழகேறு திருமேனியாய்  
 மணியேறு நதியாடி விதியோடு முனைநாடு  
 மனமேவு மடியார்கள்பால்  
 மயிலேறி வெளியாடி யெதிராக விளையாடி  
 வரமேறு மருளீவையே  
 கணியாத புகழ்சேரு முயரீழ வளநாடு  
 கணிமேவி யழகாகவே  
 கதிர்வீச மதிசேரு பொழில்வானி ஊறவேறு  
 கதிர்காம மலைவேலனே.

(ஈ)

மலையேறி யடிமேவி லதுமேன்மை யெனவோது  
 மறைபாறு வருவோரெலா  
 மணியேறு நதியாடி யிரவாக வவண்மேவி  
 வருபோது துயில்வேலையே  
 நிலையான் வவர்காண வருசோதி கனவாக  
 நெறிநாடி மலையேறுவார்  
 நிசமான தறியார்கண் முறைமாறி யவரேறி  
 னெறிகாண விலராவரா  
 யலைவார்க் ஜெறியோடு செலுவார்க் ஸிடையாம  
 லடிவார மதுசேர்வுறு  
 வணியாரு தளிமேவி யுனெநாடி மனமார  
 வடிதோய முடிசூடுவார்  
 கலையோடு பிணைதாவி விலையாடு வனமேவ  
 கனமான தளிமேவுவோய்  
 கதிர்வீசு மதிசேரு பொழில்வானி ஹற்றேவறு  
 கதிர்காம மலைவேலனே.

(ஈ)

தலையான சரியாவி ஹற்மேவி முறையோடு  
 தனெநாடு தவசிலரோர்  
 தகையான கிரியாவின் வழிநாடி யுனைமேவ  
 தவநீடு மவரோடுமே  
 நிலையான வளி தீமவு மட்யோகர் சிவப்யாகர்  
 நிறைகூடி யருகாரவே  
 நிகரான மிகுஞான நெறிமேவு தவராசர்  
 நெறியேர்கள் பலர்சாரவே  
 வலையான பசுபாச மஹவநாறி யழகாக  
 வளர்சிலர் பதியாய்வரே  
 மலிவாகி யிருபோது மொருபோது மமர்வாக  
 வருவார்க் ளருள்வையால்  
 கலையோடு பிணைதாவி விலையாடு வனமேவ  
 கனமான தளிமேவுவோய்  
 கதிர்வீசு மதிசேரு பொழில்வானி ஹற்றேவறு  
 கதிர்காம மலைவேலனே. •

(க)

மறையோது முனிவோர்கள் கிடைதோறு மருகாக  
 மரமீதி வினிதார்வரு  
 வளர்காடை கிளிபூவை யவையாவு மழகாக  
 வனமேவி மறையோதுமே  
 குறையாத தவசிலர் கண்முடி யுறுபோது  
 குடையாக மயின்மேவியே  
 குளிரார சிழல்காண வழகான சிகைமூடு  
 குண்மோடு பணியேடுமே  
 யிறையாக வறநாக மெவரேனு மருகாக  
 வினிதோடு மளைபாயுமே  
 யிசையேறு புவிமேவு தவசில ருறுசாலை  
 யெழில்காவ லதுவாகுமே  
 கறையேறு மயில்வேலை பினிதோடு கொஞ்சமாதி  
 கணினுடி யிவைகானுவாய்  
 கதிர்வீச மதிசேரு பொழில்வானி அறவேறு  
 கதிர்காம மலைவேலனே. (ஏ)

மழுமீமலு பொழில்வானி அறமேவி மலைநாலு  
 புறமேவ வதின்வாழுமேர்  
 மததாரை பொழியானை குழுவாக யொருசேர  
 வருவேர்க எருகாகவே  
 குழுயோடு விளையாடி யுயர்வான சினமேவு  
 கொழிதேனை யிறலோடுமே  
 கொஞ்சோதி லெதிராவ ரெவரேனு மவரோடு  
 கொடுபோகி யினிதீயுமே  
 யுழுயோடு புவிகானி அறவாடி யினிதாக  
 வுறுவோர்க டருமுனையே  
 யுணவாக வண்ணேரு முயலாதி யவைகாண  
 வுறவாக வதையீடுமே  
 குழுயோடு குழுசாடு மொலிவானி அறுமீது  
 கணிலார ந்னிகானுவாய்  
 கதிர்வீச மதிசேரு பொழில்வானி அறவேறு  
 கதிர்காம மலைவேலனே. (ஏ)

எழிலான பொழின்மேவு தருங்கு சினையாரு  
 மினிதான் மதுவோடுரு  
 விலகான மலர்மாரி நனையான துளியோடு  
 மெழில்சேரு மடி தூவவே  
 யொழியாது துதியோது மடியார்கள் விடிபோதி  
 அயர்வான தமிழோதியே  
 யொளிமேவு மலர்மாரி தனைவார மொடுநாவி  
 னுரையோடு மடி தூவவே  
 விழியாத விழிமேவு சுரர்நாடி விரையாரு  
 மிகுமாரி மலர்தூவவே  
 வியமாக விவையாவு மலையாக வடினோவ  
 மிகுமோவெ னுரைபேசவார்  
 கழியான பினையோடு கலைமேவி விளையாடு  
 கவிஞரு யினிதாருவோய்  
 கதிர்வீச மதிசேரு பொழில்வானி னுறவேறு  
 கதிர்காம மலைவேலனே.

(க)

வினையான பழமீனு விதையான பவமீதில்  
 வெகுவாசை மரமேறியே  
 விழுபோதி வெவரேனு மெதிர்நேர்வ திலைகாலன்  
 விடுதாத ருறவாவரே  
 யெனையானு மறியாம னுனையேனு முணராம  
 விதுகாறும் விழல்நிரென  
 விகலாடு புலனேடு மெவிவாகி யிதுபோதி  
 விறையேயு னடிமேவினேன்  
 முனையான குறையாவு மினியோட மிகுமேழை  
 முதுபாத மதுமேவவே  
 முனியாது கனிவோடு தருவாயெ னிறையான  
 முருகேச சருவேசனே  
 கனைநீரி னதியோர முயர்வாக வளர்கோவில்  
 கவிஞரேடு மினிதாருவோய்  
 கதிர்வீச மதிசேரு பொழில்வானி னுறவேறு  
 கதிர்காம மலைவேலனே. •

(க0)

கனமேவு சினையாரு பொழின்மேணி வளர்வான  
 கதிர்காம மலையும்வாழ்க  
 கனிசோதி வடிவான வெழிலேறு முருகேசர்  
 கவினேறி நிதமும்வாழ்க  
 இனமான முகமாறு மருள்சேரும் விழியாவு  
 மினிதாக நிலவிவாழ்க  
 விகல்சாடு கரம்யாவு முயர்வான விரிதோஞு  
 மிசையேறி நிதமும்வாழ்க  
 வனமேவு சிகிசேவல் மலராரு மடியாவும்  
 வளமேறி யினிதுவாழ்க  
 மருமேவு குறமாது சரர்மாது புயமேவி  
 மலர்வாகி யனுகிவாழ்க  
 தனதான வடியார்கள் தமிழ்வேத மிவையாவு  
 மினிதோடு தாவிவாழ்க  
 தனியாத முகில்பானு மதிவான முலகாதி  
 தகவாக வாழ்கமாதோ.

(கக)

(ஆச பதிகம் கல, பாட்டு கநல.)

—

சிவமயம்.

ஸ்ரீமுருகக்கடவுள் துணை.

பதின்மூன்றுவது

## எட்டிகுடிப் பதிகம்.

—

காப்பு—வெண்பா.

எட்டிகுடி வேல னிலங்கு திருவடியி  
 விட்டமுட னேர்பதிக மேற்றவே—சிட்டர்  
 தொழுங்கரியை யுன் னினேன் ரேற்றியென்னு னின்றே  
 பொழுங்கருளி முற்றவரு ஞம்.

—

செக்கர்ங்கிற மதுமேவு முக்கணதி னெளிதாவு

சிற்சடரி னுறுசோதியார்

சிற்சபையி னடமாடு மத்தமணி பரமேசர்

செப்பமொடு தருபாலனே

நக்குமொளி யதுபாவு பொற்றளியி லினிதாக

நட்டினெடு வளர்சேயனே

நட்டமடு மயின்மீதி ஹற்றமரு முருகேச

நத்தர்பணி குருநாதனே

தக்கண்மக ளனுநாமம் விட்டகல மலைமீனை

தட்பமுறு மகவாகியே

தக்கவய துறவீசர் பக்கமுறு முழுமதேடு

சற்குமர வெனியாஞ்வாய்

இக்கலியின் மிகுதேவ பொக்கமிலர் மனபாவ

வெற்படுந லெழின்மேனியேரய்

இட்டமிகு வளிலோல கட்டமுகி சிவபால

வெட்டிகுடி வடிவேலனே.

(ங)

மச்சமுறு கொடிமேவி யட்டதிசை யவைதாவி

மற்படுந விசைமீறியே

மட்டொழுகு மலர்மாலை கட்டுமுடி யதுகுடி

வைப்பிதனை யரசாஞ்வோய்

செச்சையனி புயவீர துட்டர்தமை யொழிதீர

சிட்டர்தமை யருள்குரனே

சிற்சொருப னெனவேத மெட்டியடி தொடந்டு

சித்துவடி வுறுநாயகா

பச்சைமர கதமேனி யுற்றபரை சிவதேடு

பத்மபத குமரேசனை

பட்சமுட னடியார்கள் பக்கமதில் விரைவோடு

பற்றிவரு மறுமாழுகா

விச்சைதனை முடிவேற விப்பொழுதி லருள்தீர

வெற்குலகி லெவர்தேவரே

இட்டமிகு வளிலோல கட்டமுகி சிவபால

வெட்டிகுடி வடிவேலமீன்.

(எ)

கொத்தலரு மல்லாலை தத்துபுய வெழிலாரு  
 கொற்றமிகு மொருசேயனே  
 கொட்டமிடு பலகுர ரிட்டமொடு முயிர்சாடு  
 குத்தயிலை விடுதிரனே  
 பத்தெனுறு தலையோடு முட்டவனின் வலிமாப்பு  
 பற்றவொரு கணையேவுவோர்  
 பட்சமுறு மருகாவை னக்குரிய முருகாபல்  
 பக்கமுறு சிறுவாமுனுள்  
 சித்தனென வன்டீவி யுற்றகிழு வனுமான  
 திட்பமுறு மரமானவா  
 செட்டிவடி வொடுநாடி யிட்டவளை யலினேடு  
 திட்டெனவு மறைபூதனே  
 யித்தரணி புவிவான மொக்கவினி துடனுடி  
 யிச்சையுட னமர்காரனு  
 இட்டமிகு வளிலோல கட்டமுகி சிவபால  
 வெட்டிகுடி வடிவேலனே.

(ஏ)

துற்றுமொளி நகுசோதி யுற்றமுடி யதினேடு  
 துப்புலவு கனிவாய்க்கணே  
 சுத்தவெயி லதுவீசி யுற்றமுக விருமாதர்  
 தொட்டபுய வெழிலாரவே  
 பற்றிவளர் காமேவி யுற்றபடை யதினேடு  
 பற்றுமயில் வெயில்வீசவே  
 பத்தரின மடிசூழ மிக்கவெழி லதுமேவு  
 பச்சைமயில் தனிலேறியே  
 யெற்றிகழு மடியாரு பொற்கழலி ஞெடுமேழு  
 யெற்குமுனி வினிதாடுவா  
 யிக்குவிலன் விடுவாளி கைத்துழலு மடியேனை  
 யிப்பொழுதி லருள்சீலனே  
 யிற்றுவிழு மச்சேரை னுற்றதவ மதனுலு  
 னிட்டமல ரடிமேவினு  
 னிட்டமிகு வளிலோல கட்டமுகி சிவபால  
 வெட்டிகுடி வடிவேலனே

(ஏ)

அத்தமொடு தணமாதர் நத்துபுவி தமிலாசை  
 யற்றுவிட வருகாலன  
 ரச்சமதை நினையாது முத்தவுன் தடிமேவ  
 வற்பினெடு முனைநாடினேன்  
 பெத்தங்கிலை யதுமாறி முத்தினிலை தனைநாடு  
 பித்துமிக வளதாகியே  
 பெற்றியற மருளேறி யற்றவிழி தனைநேரு  
 பெட்புமிக வருளீவையே  
 பத்தருறு துயரோக நற்கருணை செயுமாதி  
 பக்கமதி லெனையாஞ்வாய்  
 பட்சமினி நழுவாது வைத்தருள்வை முருகேச  
 பற்றுனடி யதையோருவாய்  
 இத்தரணி புவிவான மொக்கவினி துடனடி  
 பிச்சையுட னமர்வீரனே  
 யிட்டமிகு வளிலோல கட்டமுகி சிவைபால  
 வெட்டிகுடி வடிவேலனே (ந)

அற்பருற வதைநாடு பொய்க்கடவிள் மிகழுழ்கி  
 யற்பரவு மயலாறிலை  
 யற்றவர்க ஸிகராகி யுற்றறிவு தடுமாறி  
 யச்சமது மிகவாகியே  
 கற்பவர்க ஞநவோடு கற்றவர்க ஸிஷ்டநாடு  
 கற்பணுவு மிலையாகவே  
 கட்டமதை யனுகாது பொற்புடைய வடிமீது  
 கற்புடைய வெனநாடினே  
 னெற்பரவு முகமாறு மொய்த்தொழுகு மருளேறு  
 மெற்குடைய குருநாதனே  
 பித்தருண மடியேனை நற்றுறையி லுறவாக  
 விச்சையுட னருளீவையே  
 யிற்புறுந ஸருளாளர் கட்புலனி லுறலோடு  
 மெத்திசையு மமர்சோதியே  
 யிட்டமிகு வளிலோல கட்டமுகி சிவைபால  
 வெட்டிகுடி வடிவேலனே (க)

சத்தியமி லவர்பாலி இற்றமுலு மறிவோடு  
 தட்டழியு மொருநாளிலே  
 தக்கமதி யதினேடு சிச்சியுல கென்மீறு  
 சத்தறிவு தனைநாடியே  
 புத்தியொரு வழியாகி யிப்பொழுது னெழில்சேரு  
 புட்பவடி தனைமேவினேன்  
 பொக்கமுடை யனைநேரு நற்கருணை யுடனுள்ளை  
 பொற்புமிகு குமரேசனே  
 பத்தியடை யவர்சூடி ரத்நமணி யடிமேவு  
 பட்சமுட னெனையாஞ்வாய்  
 பக்கமுறு மிருமாதர் துய்க்குமொரு கனியான  
 பச்சைமயி ஸமர்வாகனு  
 யித்தரணி புவிவான மொக்கவினி துடனுடி  
 யிச்சையுட னமர்வீரனே  
 யிட்டமிகு வளிலோல கட்டழகி சிவைபால  
 வெட்டிகுடி வடிவேலனே.

(ஏ)

அப்புநிறை புனனைடு நத்துமுயர் பதிமீதி  
 லற்புதம தெனவாருவோய்  
 அக்கமணி திருநீறு மொய்த்தொளிசெய் தணியேறு  
 மத்தராளுள் குமரேசனே  
 யிப்புவியி னிறைவான பற்பல மலையின்மீதி  
 விச்சையுட னமர்லோலனே  
 யெக்கரிடு பொனியாறு பக்கமுறு வளமேவு  
 மிப்பதியி ஸமர்நாயகா  
 கொப்பமுறு கரிபோல நற்றரள நகைமாதர்  
 கொற்றமுறு மயல்சார்வனை  
 குட்டியயன் மனநோவ வைத்துமிகு களிமேவு  
 கொற்றமுறு சிறுசேயனே  
 யிப்புவியி னெடுவான மொக்கவினி துடனுடி  
 யிச்சையுட னமர்வீரனே  
 யிட்டமிகு வளிலோல கட்டழகி சிவைபால  
 வெட்டிகுடி வடிவேலனே.

(ஏ)

செற்றமதி னுறவேசு நற்பொறுமை யுறவாகு  
 சித்தமதை யினிதாகவே  
 செப்பமொடு தாவேணு மொப்பரிய வழவான  
 சிற்பரையி ஞஞ்சேயனே  
 கொற்றமுறு நமனுரை யெட்டியதி தொலையேவ  
 கொற்றமதை யினிதீவைபே  
 கொக்கிறகு தலைமாலை பக்கமுறு மதிசுடு  
 கொத்திதழி யணிவார்ச்சதா  
 பற்றுமொரு மிடியோடு சிற்றறிவு முடனேகு  
 பத்தியதை யருள் வாய்க்கா  
 பத்திமையின் வழியான முத்திசெலு நெறிசேரு  
 பக்குவம தஜையிவையே  
 இத்தரணி யொடுவான மொக்கவினி துடனாடு  
 யிச்சையுட னமர்சேயனே  
 யிட்டமிகு வளிலோல கட்டமுகி சிவபால  
 வெட்டிகுடி வழவேலனே. (கூ)

சத்தெனவு மதினேடு சித்தினிமை யெனலான  
 தற்பரணி னெழிலார்ச்சதா  
 சர்க்கரையி ஞஞ்சிராகு புத்தமுத மதுசேரு  
 தக்கச்சவ மயமானவா  
 பித்தெனவு மூலகோர்கள் வைக்குஙிலை யுயர்வான  
 பெற்றிதரு நிலையாகுமே  
 பெட்டுமிகு மடியேன முத்திநெறி யதின்மேவு  
 பித்தருளி யினிதாள்வையே  
 மத்தமத மிகலுறு கொற்றமுறு கரிநாடு  
 மட்டிமியு மலர்மாலையாய்  
 வைத்தநிதி யெனவேழழு புத்திதனி னடமாடு  
 வச்சரமுடி யதுகுடுவோ  
 பித்தரணி யொடுவான மொக்கவினி தடனாடு  
 யிச்சையுட னமர்சேயனே  
 யிட்டமிகு வளிழலோல கட்டமுகி சிவபால  
 வெட்டிகுடி வழவேலனே. (க௦)

எட்டுபுக முதுமேவு சிட்டர்தொழு முயர்வான  
 வெட்டிகுடி யதுவும்வாழ்க  
 விட்டமுட னெழிண்மேவு கட்டமுகி தருவேல  
 னிற்பெருகி யினிதுவாழ்க  
 மட்டொழுகு மலர்மாலை கட்டுமுடி முகமாறு  
 வைத்தவிழி யவையும்வாழ்க  
 மற்பொரு புயமதோடு கைத்தலமு மவையாதி  
 மற்றுமவை தினமும்வாழ்க  
 சிட்டர்தொழு மடிமாதர் பச்சைமயி லொடுசேவல்  
 செப்பமொடு தினமும்வாழ்க  
 சித்தர்முனி வரர்தேவர் பத்திமிகு மடியார்கள்  
 சித்தியொடு தினமும்வாழ்க  
 விட்டமொடு புவிவான முற்றமதி ரவியாதி  
 யெத்தினமு முயரவாழ்க  
 விச்சைமிகு தமிழ்நாடு கொற்றமுறு தமிழாதி  
 யிச்சையுடன் வாழ்கமாதோ. (கக)

—

—

—

—

சிவமயம்.

ஸ்ரீமுருகக்கடவுள் துணை.

பதினான்காவது

**திருச்சிக்கற் பதிகம்.**

❀

காப்பு—வெண்பா.

பூவாருஞ் சிக்கல் புரக்கும்வடி வேலனுக்கு  
 நாவாரு மேர்பதிகம் நன்கியற்றப்—பூவாருஞ்  
 செம்பதுமத் தாலோங்குஞ் திண்கரியை யுள்ளமதி  
 னம்பியருள் பெற்றனனிந் நாள்.

❀

ஆசிரிய விருத்தம்.

புட்குழுமி யுமுதாரு மட்டியிய மலர்மாலை  
பொற்பினேடு மணிமாபுயா  
புத்தர்தலை தரைமீது தத்திலிழ விசைபாடு  
புட்பநிகர் மணிவர்யனே  
விட்புலம் துறவோர்க் ளர்ச்சனைசெய் மலர்மாரி  
மிக்குமலை யெனவாரவே  
வித்தகம் தளிபாத பத்மமதை மலர்மூட  
மெய்த்தவர்க் ணனிதேடுவார்  
கட்புலனி அறுசித மொய்த்தவளி யெளியோர்கள்  
கட்புலனி அறநேருமே  
கட்டமுறு மெனிவாது விட்டகலு நெறிசேரு  
கட்கருணை யதையீவையே  
திட்பமுறு மயிலேறு கொற்றமழு களிறுன  
செச்சையனி முருகேசனே

(க)

மெய்க்கணிய தெனவோது பற்பமதை யழகாக  
விற்பரவ நனிபூசியே  
மிக்குயரு பதமீடு மக்கமணி யதைமேனி  
விட்டிலக நனிசூடியே  
தக்கதொரு சிவநாம மத்தையினி வுறநாவி  
சைத்துயரு தகைசாரவே  
தத்துவம தனின்மேவி யெட்டியறு முனைநாடு  
சத்தியினை யினிதீவையே  
கைக்கணிய தெனவேலை வைத்துமயின் மிசையேறு  
சற்றவர்கள் தொழுபாதனே  
கட்டமுறு மெனிவாது விட்டகலு நெறிசேரு  
கட்கருணை யதையீவையே  
திக்குயரு புகழேறு கொற்றமழு களிறுன  
செச்சையனி முருகேசனே  
செக்கர்நிற விறைபால பக்கமுறு வளிலோல  
சிக்கல்வளர் வடிவேலனே.

(2)

புத்திதனின் மனைமாடு சுற்றமொடு புவியானை  
 பொத்தியுற மயலாறிலே  
 புக்குழலு மடியேனை நற்கருணை யதினேடு  
 பொக்கமற வினிதாள்வையே  
 வைத்தனிதி பொருள்யாவு மொக்கவரு மென்னேரு  
 மட்டிமதி யுடையார்கள்பால்  
 வைத்துழலு முறவேக வித்ததியி ஹணர்வாக  
 மட்டிழியு மடியிவையே  
 நத்தனியு முலையாது பத்தர்தொழு திருமாது  
 நக்கர்தழு வியமாதுமா  
 நத்திமுலை வருபாலை யுப்த்துதவ வுணுமாதி  
 நற்றமிழ்செய் மறைவாயனே  
 தித்தியென நடமாடு கொற்றமுறு மயிலேறு  
 செச்சையணி முருகேசனே  
 செக்கர்நிற விறைபால பக்கமுறு வளிலோல  
 சிக்கல்வளர் வடிவேலனே.

(ஏ)

நற்றிசைநல் புவிவான மொத்ததிரு முகமாறு  
 நத்துமணி முடியாறுமே  
 நற்கருணை பொழிவான பத்திருநல் விழியோடும்  
 நச்சமுயர் புயமோடுமே  
 யற்றிலகு மலரான கொற்றமுறு கரமாதி  
 யொத்திலக வொளிவீசவே  
 யொப்பரிய மயின்மீதி லற்புதம துறவேறி  
 யுத்தமர்கள் தொழுதாருமேர்  
 துற்றமலர் விறைபாத பத்மமொடு மிருமாதர்  
 துய்க்கவழு கொடுமேவேவே  
 சுற்றிவரு நவவீரர் மொய்க்கவினி துடனேரு  
 சுத்தமுறு தவிசாருவோய்  
 செற்றமுறு மயிலாரு கொற்றமழு களிஞன  
 செச்சையணி முருகேசனே  
 செக்கர்நிற விறைபால பக்கமுறு வளிலோல  
 சிக்கல்வளர் வடிவேலனே.

(ஏ)

கொத்தலரு மலர்மார்ப நித்தமலர் முகமேவு  
 கொற்றமுற சூமாரகுகா  
 கொட்டமிடு குணமாறு பட்டெழிய வதிலான  
 குற்றமது குடிபோகவே  
 சித்தமதி னலதான பத்தியொடு முயர்வான  
 திட்பவறி வதையீகுவாய்  
 சிற்பரம தெனவேத முற்றமுறை யதுபாடு  
 சித்சொருப வடிவேலவா  
 பத்தர்குமு நிறைவோடு மொய்த்தடியின் மலர்தூவ  
 பட்சமதை யெவர்பேசவார்  
 பற்றுமலவர் மிடிதீர ஏற்றருளி யினிதோடு  
 பக்கமுற வருளீவையே  
 தித்தியென நடமாடு கொற்றமுற மயிலேறு  
 செச்சையணி முருகேசனே  
 செக்கர்னிற விறைபால பக்கமுற வளிலோல  
 சிக்கல்வளர் வடிவேலனே.

(ஏ)

இட்டமொடு சுரராசன் மொட்டலரு மலர்வேத  
 னிக்கண்வரு திருமரலுமே  
 யெய்த்தவுண ரொடுசாடி நட்டமுற வடிதேடி  
 யிச்சையொடு மலர்தூவியே  
 கட்டமற வெமையாள்வை கத்தவென வருளோடு  
 கட்கருணை பொழிவேலவா  
 கச்சிறகு மூலைமாது வுத்தமினன் மலைமாது  
 கைக்குள்வள ரணிசேயனே  
 நட்டமிடு சுரமாதர்மொய்த்தணிய தொடுநாஞும்  
 நத்துபணி புரிமானனூர்  
 நற்சகம தனைநாஞு முற்றுநுகர் குமரேச  
 நக்கரருள் மலைவாசனே  
 திட்டமுட னுலகாஞு கொற்றமழ களிறுன  
 செச்சையணி முருகேசனே  
 செக்கர்னிற விறைபால பக்கமுற வளிலோல  
 சிக்கல்வளர் வடிவேலனே.

(க)

தத்துவ மதனையோரு முத்தர்பர சகமாரு  
 தற்பரம தணர்யோகரே  
 சத்துவம துடனுடு சத்தவடி வுடனுடு  
 சற்சனர்க ஞநவாடுவோய்  
 புத்தமுத மதினேடு வய்த்தமது முதுபாகு  
 பொற்பதுறு சுவையானவா  
 பொக்கமிலர் பரமேவி யிச்சையது நிறைவேறு  
 புத்தியருள் குமரேசனே  
 யெய்த்தவிடை யுமையாது நத்துமொரு சுதவேழழு  
 யிட்டமதை யருளீவையே  
 பெற்குமொரு கெதியேது சித்தமதி ஹறதீதி  
 லெய்த்திடுத லதுஞாயமோ  
 தித்தியென நடமாடு கொற்றமுறு மயிலேறு  
 செச்சையணி புயவீரனே  
 செக்கர்நிற விறைபால பக்கமுறு வனிலோல  
 சிக்கல்வளர் வடிவேலனே.

(ஏ)

மட்டிழியு மலர்மாலை யுற்றமணி முடிசூடு  
 மட்புலம தரசாஞ்சாள்  
 மற்றுங்க ரிலதாகி யுற்றதமிழ் வளநாடு  
 வைத்திடுந னிலைபோலவே  
 கட்டமுறு மிதுபோது கட்கருணை யதையீவை  
 கத்தவினி நலகாலமே  
 கச்சிநகர் தனின்மேவி நற்றவம தனைநாடு  
 கட்டமுகி யருள்பாலகா  
 தூட்டமதன் விடுவாளி பட்டுழலு மடியேழழு  
 துயக்கவடி மலரீவையே  
 சுத்தவடி வமதான வத்தரருள் குமரேச  
 சொர்க்கமது வெகுதூரமோ  
 திட்டமுட னுலகாஞ கொற்றமழ களிறுன  
 செச்சையணி புயவீரனே  
 செக்கர்நிற விறைபால பக்கமுறு வனிலோல  
 சிக்கல்வளர் வடிவேலனே.

(ஏ)

மைக்கணியர் முலைமேவி யெய்த்தவிடை யதினேடு  
 வட்டமிட நடமாடியே  
 மட்டிழியு மலர்மாலை கட்டுகுழ ஸ்தாழ  
 வைத்துலவி விளையாடியே  
 கைக்கணிய வளையார மெய்க்கணிய வணியோடு  
 கச்சஸ்விழ வருமாதரார்  
 கக்கமதின் மயலோடு புக்குழலு மிதுவேளை  
 கட்கருணை தனையிவையே  
 சக்கரமு முயராழி கைக்கொடைழி அறதேவர்  
 தற்கிணிய மருகானவா  
 தட்பமுறு மடிமீது நித்தியமு மலர்தூவ  
 சற்குணம தருள்வாயையா  
 திக்குயரு புக்கேறு கொற்றமழ களிருன  
 செச்சையணி புயவீரனே  
 செக்கர்நிற விறைபால பக்கமுறு வளிலோல  
 சிக்கல்வளர் வடிவேலனே.

(கு)

அப்பணியு மரவேறு செப்பரிய சடையாள  
 ரத்தரினி மையரானவோ  
 ரக்கறுகி தழியோடு துற்றுமதி யதுகுடு  
 மப்பராருள் முருகாகுகா  
 வொப்பரிய திருநீறு பற்றுமொளி யதுவீச  
 முத்தமந விளையோய்ச்கா  
 வுற்றபல பிணிதேயக நற்றவம தனிலாக  
 வொட்டுமெருள் தனையிவையே  
 தப்பரிய ரெனவோது முத்தமந லடியார்கள்  
 சற்றுமுனை யகல்வார்களோ  
 தத்துவம தறியார்கண் மெய்த்துணைய யறியார்கள்  
 சத்தியமி தறிவாயையா  
 செப்பமுட னடமாடு கொற்றமழி வினிலேறு  
 செச்சையணி புயவீரனே  
 செக்கர்நிற விறைபால பக்கமுறு வளிலோல  
 சிக்கல்வளர் வடிவேலனே.

(கு)

திக்கதுறு புகழேறு தக்கதொரு பதியான  
 சிக்கனக ரினி துவாழ்க  
 செச்சையணி புயலீர னத்தனறு முகநாத  
 சித்தனினி தினி துவாழ்க  
 தக்கவிழி கரமாதி யெட்டுபுய மிவையேறு  
 சத்தியுட னினி துவாழ்க  
 தட்பரவு மயில்சேவல் பத்மமல ரடியாரு  
 சத்சகம தினி துவாழ்க  
 ஒக்கலுறு மிருமாதர் துய்த்தபர சகமேவி  
 யுற்றவிரு புறமும்வாழ்க  
 ஒப்பரிய குகனுடு நற்றலமு மவையாவு  
 மொத்துலகி னினி துவாழ்க  
 இக்கலியி னுயர்வான கொற்றமுட னருளாறு  
 மிட்டமுறு தமிழும்வாழ்க  
 இத்தரணி மதிபானு விட்புலனு முகிலாதி  
 யிச்சையுடன் வாழ்கமாதோ.

(கக)

(ஆக பதிகம் கச, பாட்டு கருச.)

—

சிவமயம்

ஸ்ரீ முருகக்கடவுள்துணை.

பதினைந்தாவது

புள்ளிருக்கும் வேஞ்ஞப் பதிகம்.

\* \*

காப்பு—வெண்பா.

புள்ளிருக்கும் வேஞ்ஞின் பொற்பா ரெழிற்கோயி  
 லுள்ளிருக்கு முத்துக் குமாரனுக்குக்—கள்ளிருக்கு  
 மேரார்பதிக மியற்ற வகத்திருக்குங்  
 காராண செம்பொற் கழல்.

\* \*

ஆசிரிய விருத்தம்.

புட்பத்தின் மேலான பத்மத்தை நேர்பாத

புட்பத்தை யான்மேவியே

பொய்க்குப்பை யாமீன மைக்கொத்தை யேசேரு

பொக்கத்தை யேமோதியே

விட்பற்று மேலோர்கள் வைத்திட்ட நூலாறு

விட்டிட்ட மானாறியே

மெய்ப்பற்றை யேநாடி யற்பத்தின் மேலாசை

விட்டுப்பி ஞானர்வனே

கட்பற்று வார்கானு விற்பற்று மாமேமனி

கட்டிட்ட மானாயகா

கட்டத்தை வாராம விட்டத்தை நீயிவை

கட்கத்தை யேசேர்கரா

முட்பற்று மேர்தாழழ நட்பைக்கொ ணீர்வேவி

மொய்த்திட்ட மாநாளோய்

முத்துக் குலாமாதர் நத்திக்கொள் வேஞ்சுரின்

முத்துக் குமாரேசனே.

(க)

செக்கச் செவேயான நக்கர்க்கு மாலாசை

தித்திக்க வேநேருவோய்

சிக்கிக் குலாமாதர் பக்கத்தி லேமேவு

சித்தத்தை நீபாறுவாய்

திக்கெட்டு மேயோடி யத்தத்தை யேதேடு

சிற்புத்தியே போகுமோ

தெற்குத் திசாமேவு கொற்றத் தரேகாலர்

தெற்றற் கிடாதேதலுவாய்

பக்கத்தி லேசேரு மெய்ப்பத்தி யேயிவை

பத்தர்க்கு நேராகுவோய்

பட்சத்தி னன்மேவு சித்தத்தை யேகானு

பக்கத்தி லேகாவையே

முக்கட் குலாவீச ரிச்சைக்கு மாலீய

முத்திக்கு மேலானவா

முத்துக் குலாமாதர் நத்திக்கொள் வேஞ்சுரின்

முத்துக் குமாரேசனே.

(எ)

நத்துக் குலாவாழி யத்தத்த னேவேத  
 னத்திப்பரா வீசனே  
 டட்டுக்கு நேராகு சித்தத்த னேதாளி  
 னைப்பற்ற நீயாஞ்சுவாய்  
 பெத்தத்தி லேயாருண் மத்தர்க்கு நேராத  
 பெற்றிக்க ணுர்பாலனே  
 பெட்டிற் படாதான் புத்திக்கு நான்வாடு  
 பிச்சக்கு நீநேருவாய்  
 மத்தத்தி லேதேறு மத்திக்கு நேரான  
 மட்டுற்ற தோண்மாலையாய்  
 வைப்புப் பொனேபோல வெற்குத் தனுதான  
 வச்சரக் கலாபாளனே  
 மொய்த்துப் புலானுறு கொற்றத் தையார்வேலை  
 முற்கைக்கு நேர்வீரனே  
 முத்துக் குலாமாதர் நத்திக்கொள் வேஞ்சுரின்  
 முத்துக் குமாரேசனே. (ங)

பத்திக் குளேயாடு கொற்றக்க மூல்வீர  
 பட்சத்தை யேபிகுவாய்  
 பற்றிப் பாரவேழழ சித்தத்தி னேராசை  
 பக்கத்திலே நேர்தராய்  
 சித்திக்கு மாலாகு கட்டத்தர் நோய்திரு  
 செச்சைப்புயா வேலனே  
 சிற்சத்தி மாதேவி பக்கத்தி லேமேவு  
 . திட்பச்சதா நாகனே  
 யெத்திக்கு மார்பாத பத்மத்தை யேயேழழ  
 யிட்டத்திலே சேர்தரா  
 யிக்குப்ப ணுர்வேத மற்புற்று நானேத  
 விச்சைக்கு நீநேருவாய்  
 முத்திக்கு மாலாகு சித்தர்க்கு நேராக  
 முற்பட்டு வாழ்வீகுவோய்  
 முத்துக் குலாமாதர் நத்திக்கொள் வேஞ்சுரின்  
 முத்துக் குமாரேசனே, (ஈ)

கட்டத்தி னல்வாடு சித்தத்தி னன்மாதர்

கக்கத்தி னன்மான்மிகாக்

கற்றத்தி னனுடு சற்றத்தி னலாவி

கைச்சத்தி னனேயுரு

நட்டத்தி னல்வீணர் பக்கத்தி னல்வீனர்

நட்பத்தி னலோகைபோய்

நச்சத்தி னல்வாட லொத்துப்பினு னடி

நச்சித்த னன்மேவினேன்

இட்டத்தி னனீடு முத்தர்க்கு மேல்வீடு

மிச்சித்து நீயீவையா

லெற்குப்பி னேயாரு சற்றத்தர் நீபாரு

வெய்த்தெய்த் திடாதாள்வையே

மொட்டற் றிடாமாலை மொய்த்துப் பராயேறு

முத்திக்க னூர்நாயகா

முத்துக் குலாமாதர் நத்திக்கொள் வேஞ்ரின்

முத்துக் குமாரேசனே.

(ஞ)

செக்குக்கு ளேசேரு மெட்கொத்து நான்வேறு

திக்கற்று மாலாகியே

தித்திக்கு மேர்பாத பத்மத்தை யேதேடு

சித்தத்தி னனுடினேன்

கொக்கற்று நேர்வீழு நெட்டிற்ற வேலேவ

கொற்றப் பராவீரனே

குக்கற்கு மேகிழ்மை யுற்றிட்ட பேயான

கொச்சைக்கு நீநேர்வையோ

திக்கெட்டு மேயாரு மொப்பற்றசேயான

சித்ரச் சிலாருபனே

சித்தத்தி னனானு நத்தித்த னதாரு

திட்பத்தை நீயீவையே

முக்கட் குலாவீச ரிச்சைக்கு மாலீயு

முத்திக்க னூர்வேலவா

முத்துக் குலாமாதர் நத்திக்கொள் வேஞ்ரின்

முத்துக் குமாரேசனே.

(க)

அப்புக் குளேயாரு மொக்குட்கு நேரான  
 வற்பக்கு வார்வாழ்வையே  
 யச்சற்று நீலே யொப்பித்த னதாசை  
 யத்திற்க னோபாரமாய்ச்  
 செப்பிப்பெ னூர்மாடு வொட்டிட்ட ழவாசை  
 சித்தத்தி லேதாவியே  
 சிக்கித்த னலாவி யெப்த்துப்பி னேதேடல்  
 சிச்சித்து தூஞாயமோ  
 தப்பற்று நேரான மெப்பற் றளார்தேடு  
 சத்சித் சொருபானவா  
 தக்கற்கு நேராதி குற்றத்தி னன்மேவு  
 தற்பிற்கு மேலானவா  
 மொய்ப்புட் குழாமாடு துற்றத் தொடாமாலை  
 மொய்த்தப் புயாவேலவா  
 முத்துக் குலாமாதர் நத்திக்கொள் வேணுரின்  
 முத்துக் குமாரேசனே.

(ஏ)

எட்டெட்டு மேலாரு மெட்டெட்டு மேலாரு  
 மெட்டெட்டு மாயானதோ  
 ரித்தத்து வாருப மொப்பிப்பின் மேலேறி  
 யெட்டிச்செல் போதாருமோர்  
 மட்டற்று நேர்சோதி யைப்பற்றி மாலாக  
 வைத்துக்கொள் வாய்வேலவா  
 மக்கட்கு மாநிதி யைக்கற்று நேராக  
 வைத்தற்கு மாலாகினேன்  
 இட்டத்தின் வாருக நற்சித்த மாயிவை  
 யெற்குப்பி னரேயுளா  
 ரிப்பற்று மாலான வப்பற்று மேவேறு  
 மெப்பற்றுமே வேணுமோ  
 மொட்டற் றிடாமாலை மொய்த்துப் பராயேறு  
 முத்திக்க னூர்நாயகா  
 முத்துக் குலாமாதர் நத்திக்கொள் வேணுரின்  
 முத்துக் குமாரேசனே.

(ஏ)

கொற்றத்தை யேமாலீ யொப்பக்கொண் மாலேறு  
 கொற்றத்த னும்வீரனே  
 குப்பத்தை யேநேரு துட்டக் குழாமான  
 குற்றத்தர் மாசுரனார்  
 சுற்றத்தர் தாமேவ அற்றுத்த மாஞேடு  
 துற்றிட்ட போராடியே  
 துய்த்திட்ட மாபோக மொட்டுக்கு வீனாகு  
 சொர்க்கத்தி லேயேறவே  
 யெற்றித்த மால்வாளீ யிட்டுக் குகாகாவெ  
 னச்செப்பி யேசாரவே  
 யெட்டித் தழீஇமேனி தொட்டுக் குலாயாவி  
 யிட்டுக்கொண் மாவேலவா  
 முற்றத்த னுதாசை யற்றுக் கழான்மேவு  
 முத்தர்க்கு வாழ்வானவா  
 முத்துக் குலாமாதர் நத்திக்கொள் வேஞ்ரின்  
 முத்துக் குமாரோசனே. (க)

பச்சைப் பசேலான மெய்ப்பற்று மாதேவி  
 பட்சத்தொ டேதாவியே  
 பக்கத்தி லேமேவ வைத்துக்கொண் மாதேவர்  
 பற்றுகொண் மாசேயனே  
 செச்சைப் புயாதேவர் மொய்த்துக் கழான்மேவு  
 தித்திக்கு மால்ஞபனே  
 செற்றத்தை யேபோக விட்டுக் கலாவீச  
 திட்பத்தை யேயீவையே  
 மச்சத்தை யேந்டு கட்கத்தை யேநேரு  
 மைக்கட் குலாமாதரார்  
 மட்டுற்ற தேனூறல் மொய்த்துக்கொ ணுயேனை  
 வைத்துக் குகாகாவையே  
 முச்சத்தி யோடாரு மொய்க்கொற்ற வாகாநன்  
 முத்திக்கு மேலானவா  
 முத்துக் குலாமாதர் நத்திக்கொள் வேஞ்ரின்  
 முத்துக் குமாரோசனே. (க0)

செக்கச் செவேலான பொற்புற்ற மாமேனி  
 திக்கெட்டியே சோதியார்  
 தித்திக்கு மேலான முத்துக் குமாரேசர்  
 திப்பத் தொடேவாழ்கவே  
 யொக்கக் குலாயாவி யொப்பப் பராய்மாத  
 ரொட்டித்தழீஇ வாழ்கவே  
 யொத்திட்ட மாவாசி யுற்றிட்ட மாசேவ  
 லொப்பிப் பராய்வாழ்கவே  
 யக்கக்க மாமாலை துற்றிட்ட மாவீச  
 ரத்திக் குலாய்வாழ்கவே  
 யப்பர்க்கு மேலாக வுற்றிட்ட மாதேவி  
 யத்தத்தி னன்வாழ்கவே  
 பக்கத்தி லேமேவு கொற்றக் குலாவீரர்  
 பட்சத்தொடே வாழ்கவே  
 பத்திக்கு மேலாகி யுற்றச் சிவானேசர்  
 பற்றுற்று வாழ்கமாதோ.

(கக)

(ஆக பதிகம் கரு, பாட்டு கசுரு.)

—

சிவமயம்.

ஸ்ரீமுருகக்கடவுள் துணை.  
 பதினாறுவது

**திருத்தணிகாசலப் பதிகம்.**

—

காப்பு—வெண்பா.

தருவார் தணிகா சலமேவு மெங்கள்  
 முருகார் முருகனடி மொய்க்கு—மருவார்  
 பதிகந் தழைக்கப் படருமென்ற னெஞ்சிற்  
 கதிகந்தி னை கழல்.

—

ஆசிரிய விருத்தம்.

அனியா ரெருக்காவ மறுகார் சடைப்பரம  
 ருளா ஸளித்தகுமாரா  
 வணியா ரெழிற்குமரி மலைமா தினித்தவுய  
 ரமுதே யருத்துசிறுவா  
 களியா ரினித்தமத மதுவே பெருக்குமொரு  
 கரிமா முகற்கீளையவா  
 கணியார் தமக்கெதிரில் வரவே யொழித்துலவு  
 கருணை கரக்குரிசிலே  
 யெளியார் மனத்தையொரு தளியாக வுற்றருள்செ  
 யிறையே யறக்குமுவியே  
 யிடையா தெனைத்தினமு மருளோ யளித்துனடி  
 யிசைபாட வெற்கருஞ்சுவாய்  
 தளிமேவி யுற்றவொளி விணிலேறி மொய்த்துலவு  
 தகைசே ரெழிற்குலவியார்  
 தணியார் கடுக்கைமதி யணியாதி சொக்கராருள்  
 தணிகா சலக்கடவுளே.

(க)

கதிர்வீசி ரத்நமுடி யழகாக வைத்தொளிரு  
 கவினாரு செக்கர்முகமே  
 கணிவாகி மிக்கொளிர வினிதேறு கட்கருளை  
 கடல்போல மொய்த்தொழுகவே  
 யதிர்சேரு நற்றரள மணியார மொய்த்திலகு  
 மணியார் புயக்குழுவதே  
 யழகாக வுற்றிலக வினிதோடு முற்றடிய  
 ரவர்பான் மிகக்கடுகியே  
 யெதிராரு கைத்தலம தெழிலாக மிக்கொளிசெய்  
 தினிதார நற்கமலமே  
 யெனவேர் சிறக்கவள ரடிமா மலர்க்கழல்க  
 விசையேறி விற்றெனிரவே  
 சதுரா மனத்தவிசி வினிதாக வுற்றுவளர்  
 சமரா குகக்குமரனே  
 தணியார் கடுக்கைமதி யணியாதி சொக்கராருள்  
 தணிகாசலக் கடவுளே.

(2)

AB  
12/88

ஒருமா மயிற்பிடரி வினிதேறி யித்தரணி  
 யுலகாதி யெத்தலமுமீம்  
 யொருங்காழி கைப்பொழுதில் விளையாடி யுற்றடைய  
 முமைமா தளித்தமதலாய்  
 தருமேவி யுற்றுவளர் சுரராச னுக்குவரு  
 தனியாத துக்கமதையே  
 தருசூர ணைப்பொருது சமராடி வெற்றிகொடு  
 சகிநாத னுற்றபதியே  
 மருவா யெனக்கருணை புரிவேல கொற்றமுற  
 வடிவே லெடுத்தகரனே  
 மருவார் கடப்பமலர் புயமேவி மொய்த்தகுச  
 வளர்ச் சுவருக்கருஞ்வோய்  
 தருவா யெனக்குனரு எதிதாக முற்றுவரு  
 ததியீ தினித்தகுமா  
 தனியார் கடுக்கைமதி யணியாதி சொக்கரருள்  
 தனிகா சலக்கடவுளே. (ஏ)

அடியார் தமக்கெளிய னெனவே முழக்கமிடு  
 மருமாமறைக் குழவியே  
 யடியார மொய்த்துவிழு சுரராதி யர்க்கினிய  
 வருளே யளிக்குமுருகா  
 கொடியார் தமக்கெதிரு னினைவே யறக்கடிசெய்  
 குமராவினிக்கு மொழிசேர்  
 கொடியார் தமக்குனிரு புயமே யனித்தருஞ  
 குருவே யறக்குரிசிலே  
 மிடதீர நற்கிருபை தருவா யெனத்தொழுத  
 விறலோர் தமக்கருஞ்வோய்  
 மிடதீர வெற்குமுன தருளே யுளத்துறுதி  
 விடலோ வெனக்குரியரார்  
 தடியாத துட்டமதி யுறுவோ ரறக்கருணை  
 தருவா யயிற்கொஞ்சதா  
 தனியார் கடுக்கைமதி யணியாதி சொக்கரருள்  
 தனிகா சலக்கடவுளே. (ஈ)

மறையாக மத்தொளிசெய் வடிவே யெனக்கினிய  
 மதுவே தழழுத்தமுதலே  
 வளமார் தமிழ்க்குயரு குருவே யரற்குமொரு  
     மனமா ரினித்தசுவவபே  
 முறையாக வற்றதமிழ் மறைபே சிவச்சமய  
     முறையே நிறுத்துக்குருவே  
 முதலாக வைக்குமொரு பொருளே தமிழ்க்காச  
     முனிநாட்டளித்ததுரையே  
 இறையோர் கொழித்ததமி முதினேர் கலக்கமதி  
     னிகலே யொழித்தமதலாய்  
 யினிநீ யொளித்திடுத லழகோ வெமக்குறுக  
     ணிடரே யகற்றியருளாய்  
 தறையோ ரலக்கனுறு ததிபாரி னிப்பொழுது  
     தருகா தடுத்துவருவாய்  
 தணியார் கடுக்கைமதி யணியாதி சொக்கராள்  
     தணிகாசலக் கடவுளே.

(நு)

கனியே கனிக்குஞ்சு சுவையே சுவைக்குரிய  
     கனலே கருப்பிரசமே  
 கதியே கதிக்குஞ்சு நலமே பரப்பியோளிர்  
     கவினே கனத்தவொளியே  
 பனியே பனிக்குஞ்சு நளிரே மிகப்பெருகு  
     பதமே பதத்தலைவனே  
 பதியே பதிக்குஞ்சு பொருளே சிரத்தொளிரு  
     பயனே விரித்தமலரே  
 யினியே தெமக்குமொரு துனியே யறக்கருணை  
     யிதுவே குறத்திகணவா  
 விசையோடு நற்பதிக மதையே தொடுக்கவரு  
     ளிறையே யெமக்குடையனே  
 தணியே யிளைத்துவரு மெளையா தரித்துலகு  
     தழழுவே பெறற்கருஞ்சுவாய்  
 தணியார் கடுக்கைமதி யணியாதி சொக்கராள்  
     தணிகாசலக் கடவுளே.

(கூ)

வனமேவு நற்குறவர் மகளா ரிருக்குமெழின்  
 மகமா முனிப்பெருமனே  
 வரவே யுணர்த்துமொழி தனியே நினைத்தரிய  
 வனமேவி நற்கிழவனு  
 யுனைநான் மனப்பலென வரையாட நற்றமர்க  
 ஞமான்ம ரத்துருவமா  
 யுறவேடர் நிற்றகல மொழியே மறுக்கவினி  
 யுதவா தெனக்கருதியே  
 கனமா மதக்கரியை யுனவே வரக்கனிகை  
 கணிலே யுறப்பயமொடே  
 கருதா துனைத்தமுவ வினிதோடு துய்த்துயரு  
 கனமாய் மனத்ததுரையே  
 தனமே யழுத்தவளர் புயமே குழமுத்திலகு  
 சமரா குகப்பெருமனே  
 தனியார் கடுக்கைமதி யனியாதி சொக்கராருள்  
 தனிகாசலக் கடவுளே.

(ஏ)

வினையா விதற்குமுன முறவே யெடுத்தபவ  
 மிகவே கணிக்கமுடியா  
 விதியார் கரத்துறவு நமனார் கரத்துறவும்  
 விடுவா யெனக்கருதிலே  
 துனையோதி யுற்றவர்கள் பவமே யெடுத்துமல  
 ஹருமோ வுனக்குமுறையோ  
 வொருநேர்மை பற்றியில னெனுமே யெனிக்கருணை  
 யுறவே யனைத்தருஞவாய்  
 நினையோதி நிற்பதல தினிவேறு திக்குமிலை  
 நினைவா யறக்குரிசிலே  
 நெறியே புகுத்தியெனை நலனுக வைத்திடுத  
 னிமலா வுனக்குரியதே  
 தனையே நினைத்துவெகு துயராகு தெற்குனருள்  
 தராங்கள் விட்டிடுவையோ  
 தனியார் கடுக்கைமதி யனியாதி சொக்கராருள்  
 தனிகாசலக் கடவுளே.

(ஏ)

முருகா வெனக்கடிஷக தவரூ துரைத்திடுதன்  
 முதலான நற்றவமதாய்  
 முனியே யுரைத்துவரு மெனையா தரித்தருளி  
 முருகார் பதத்தருஞு யாய்  
 வருகால னுக்கெனது மனமே பயப்படுது  
 மதலா யதற்குனருளே  
 மருவா யினித்தொடர்பு கருதீத னதைத்தெரிதி  
 மழுவாள ருக்குமகனே  
 பொருவா ஸினுக்குநிகர் விழியார் பரத்தையர்கள்  
 புகலே யெனக்கருதியே  
 புகுமாசை யற்றுனது பதமே யுரைக்கவருள்  
 புகடீழுறு நற்குரிசீல  
 தருகாதி னிக்கருது மணவயாக நற்கருணை  
 தருவாய் குறத்திகணவா  
 தணியார் கடுக்கைமதி யணியாதி சொக்கராருள்  
 தணிகாசலக் கடவுளே. (க)

மிகுசோதி யுற்றவுன தொழிலா ரடிக்கமல  
 மிசையே தரிப்பனதலால்  
 விரிவா மனத்தைமறு வழியே அரிக்கவினி  
 விடுவெனனக் கொஞ்சுவதோ  
 நகுமாலை யுற்றெனிரு புயமேசெழித்துபரு  
 நலசோதி மொப்பத்தவடிவே  
 நமனு ரெனைக்குறுகி யணுகா வணத்தருளி  
 நனிமேவியுற்ற மருவாய்  
 வெகுகோடி மெய்த்தவர்கள் தினமேவி யுற்றுவளர்  
 விரைசேர் பதத்தழகனே  
 விறலான வெற்றிமயின் மிசையே நடித்தெனது  
 விளையோட வுற்றுவருவாய்  
 தகுமீம யெனப்புலவர் புகடீழு பொற்கழல்கள்  
 தமையீய தரித்தணிதுவோய்  
 தணியார் கடுக்கைமதி யணிபாதி சொக்கராருள்  
 தணிகாசலக் கடவுளே. • (க0)

வெளியேறி யுற்றுலவு தணிகா சலக்கிரியின்  
 மிகுகோயி அற்றுவாழ்க  
 விரைமே வினித்தகழு ஹடையா னெனக்குரிய  
 விறல்வேல ஹற்றுவாழ்க  
 ஒளியாரு கட்டகருணை யுறுமா முகத்தினெளி  
 யுயர்வாகி யுற்றுவாழ்க  
 வுமையா ளளித்தவயி லதுசேரு கைத்தலமு  
 மொருசேர வற்றுவாழ்க  
 அளியேறு நற்றெடைய லதுசேர புயத்தொகுதி. 800 009-க்கு  
 யழகாக வற்றுவாழ்க  
 அணியார் சிகிப்பரவு கொடிதானு முற்றிலை  
 யருகாக வற்றுவாழ்க  
 களிமேவு கட்டுடைய மஜைமா ரெழிற்குலை  
 கவினார் புயத்துவாழ்க  
 கதிரார் மதிக்கரிய முகிலோடு மித்தரணி  
 கவினேறி வாழ்கமாதோ.

(ஆக பதிகம் கச, பாட்டு கஸ.)

கலித்துறை.

இன்பாரு மேதினி விண்ணு டளிக்கு மெமதிழைவா  
 பொன்பாவு மேனிப் புகழேறு நீற்றுப் பொலிவுடையாய்  
 அன்பாரு சோடச மானபதிக மணிதொடுத்துன்  
 றன்பாத மீதி லணிந்தேன் புனைந்தருள் சண்முகனே.

திருத்து.

பொன்னற்ப்ரயோசனம் பொன்படைத்தோர்க் குண்டுபூதலத்தி  
 னுன்னுற் ப்ரயோசனம் நாயேற்குக் கோடியுலகறிய  
 மென்னுற் ப்ரயோசனம் மேதோகவிசெயு மேற்றமதுன்  
 றன்னுற் ப்ரயோசனம் பெற்றேன் கணபதிச்சற்குருவே.

முற்றும். சபம்.

சோடசபதிகப் பிரபந்தம் முற்றுப்பேற்றன.  
 ஸ்ரீமுருசக்கடவுள் துணை.

~~013~~  
12.28